


முனை காரியீ பூதச்சூலநீ



புஜயங் சத்து
தான் பாபா



மஹாநீகளின் பாகச்சவுடன்


பொருளடக்கம்

1.	முதல்வரை-----
2.	ஏதநாத்-----
3.	கபீர்----- 5
	அ. கபீரும், அவர் குருவும்----- 5
	ஆ. கபீர் திருமணம்----- 8
	இ. கபீர், சுந்தரா, கமாஸ்----- 9
	ஈ. கபீரும், கோபன்னாவும்-----60
	உ. கபீரும், இரு பெண்களும்-----71
4.	சூடாஸல----- 5
5.	ஜெயதேவரும், கிரெளஞ்சக்திரி அரசனும்-----97
6.	பட்டினாத்தார்----- 09
	அ. பட்டினாத்தாரும், அரசனும்-----112
	ஆ. பட்டினாத்தாரின் வைராக்கியம்-----113
	இ. பட்டினாத்தாரும், பத்திரக்கிரியாரும்-----114
	ஈ. பட்டினாத்தாரும், இரு பெண்களும்-----118
7.	முடிவுவரை----- 26

எவ்வாம் நீ!



தேநாத்தியேரி! ஐராத்தனர்! ஏதநாதர்) ஸத்குங்வாணங்கரி தீக்னரி,
ப்ரமாங்குங்வாணத்தாத்தியேயரின், உச்சிஷ்டபிரசாத்தந்தூதம் உத்தமான
வனம், ஏதநாங்குங்கு, அஸ்புடன் புந்துங்கு.




ஸ்ரீராமானந்தர் மே, அவர் சிடாக ஏது, கவீர்தங்கும்
 ஸ்ரீராமானந்தர், தட்ட ஸ்ரீவாஸ்தவகணவ, கவீர் வீது, ஹாக்ஷரமாக வீதியு
 ஸ்ரீவாஸ்தவ, கவீர், எந்தவிசெய்தி செல்ல வீபாடு, உதிரு எஞ்சா
 ஸ்ரீராமானந்தர் மே, கவீர் வீது, கவீர் வீது, கவீர் வீது, கவீர் வீது,
 அந்த ஸ்ரீராமானந்தர் மே, அந்த கவீர் கவீர்!


கொஞ்சம்




பொமர்ப்பைன்/பக்ஞப்பைன்! தரோபத்தீவனி, ஸ்ரூபநாம ஸ்மரணயில்,
நடிய வறட்டியது காநலீஸ் வசதி, ஸ்ரூபநாம இலிய கேட்டு சமி
பக்ஞப்பைனின் வறட்டிய, பிரத்துதி ஏதாகீழ்க்குர் கந்தி,



நோபன்று & நம்பி நோபன்றுவின் பூஜாவெட்டியை சூத்தில் தூக்கி வேட்ட
நம்பி, நீராமநாமமலை மலை திருமீபவுடி, வெளியேலஞ்சீ, நோபன்றுவிடம்,
ஏதாது, நீராமநாமமலை மலை, உணர்துக்கிழரி.



குரீ/சுநிதரா/ஸ்ரீராமன்/ஸ்ரீராமானந்தர்/சிவத்யன்/சொன்ன பாக்டை, ஸ்ரீவிட்டகந, தமிழ்நிலை சுநிதராவ, இவட்டுயத்தீடு, குரீ/நீதி போடு வாயி ஒங்கமுகவள்ளும்ஸ்ரீராமன், தமித்தலையதூயிக்குத் தொழிற்செட்டு கொண்ட, குரீ/நீதி போடு, தமிதின குருவான், ஸ்ரீராமானந்தர், ஸ்ரீராமன் மிதியும் வெரர்.



தெரும்பினால் கூடும் செய்தி வீரன் அன்றை
 நமாவின்கூலியில் வா முன்டி, குதுப்பி வேடு அமீ சுளிட்டோ ஸ்ரீ வகு
 சு எடுத்தாட்டி, தியாரி என விடவு கூலீ கும்பன்டையு, ஏமா கு சுங்கி
 வீஸ்வரி உடையில், அமீ வரிடம், யார் என எயிர் ஒட்டுப்பு என சூதீஷ
 பூட்டும் பூ, பூட்டுத் தொட்டு, பூட்டுத் தொட்டு



சித்திராஷன்/குத்துப்பன்/குத்திராணி/மற்றும் தேவந்னாய்க்கருடியாவது
சித்திராஷனி, திடவாரத்தியுத்தார, சோநிதிக்ஷேப வாக்ரம, கித்திமல் குத்திராணி,
நாங்கும், சுத்திலா, தேவகனாய்க்கருத், போஸ்தாயுத், மோஹநாயுத், காட்டி மயத்துவம்.



தாசிஞ்சோமான்/ அரசுமோனி/ பட்டி ஸ்ரீதார்/ பத்திரகாரியர்
 பத்திரிகையின்மனீயி, வாழ்வசத்தூர், தாசிராஜனின்மகாகபிற்கு
 ஒரு பெயும், வாழ்வசத்தூர் பத்திரிகையை அடைய, திருவாளப்பட்டி ஸ்ரீதார்,
 கீருபையாஸும், ஸ்ரீபகஷண்டிகிருபையாஸும், பந்தநிவர்த்தியர், பத்திரகாரி,
 வாழ்வசத்தூர் கொட்டுக்காட்டும்.



2 முகவுறை!

அஸ்வின் பேதுந்துகளோ!

அத்துய சீனிய
யநவ்தலியும், ஸ்ரீ பக்வாண் அனைவர்களிலே,
வாத்யஞ்சமாந் தின்தாண். அங்குவே ஆது,
நூயுதமானது, ஸ்ரீபக்வாண் மனைத்துக் கொண்டது. சீகஞ்சே
நூயுதமானது, ஸ்ரீபக்வாண் மனைத்துக் கொண்டது. சீகஞ்சே
கத்தீவியுத சாத ஸ்ரீநிகாந், ஸ்ரீபக்வாண் தேவையிட வகுப்பண்.
ஸ்ரீபக்வாண்: - அபீபா, ஜீசீஸ், தின்து எதிர் வங்க என்று ஏதேஷ்
ஸ்ரீபக்வாண்: - அபீபா, ஜீசீஸ், தின்து எதிர் வங்க என்று ஏதேஷ்
ஒன்று. அவரவர் எவ்வாயும் பாக்கலாமே!
அந்த ஸ்ரீபக்வாண்டம், எஸ்வாமி நீயே[என்றும்] எஸ்வாமே
உள்ளபாருமோ! என்றும், எஸ்வாமி[தியகை] எம்/என்றும்]
சர்வாரியினமாந், ஹட்டு ஹட்டு கர்மாக்களை, எஷ்டங்கரி,
அந்தர்மாக்கை என்பவரை, ஜீசீஸ் [நாம் நம] பாரிக்கு
என்றும், நாம் உந்து ஏந்த, பிராராத்தும் மட்டே, முடியும்
என்றும், புதிய வாசினாட்டாது என்றும், நாம் சீனிவரை
நாராநிய, ஸ்ரீமது என்கள், வாத்தெளி எச்சரிலி யும்!
அது களிதும் பார ஒவியாக, கிருக்கிடந்து என்றும்! ஏக்களில்
எஞ்சிவைத்தும்! [பாக்கங்கள் சாக்கிடுபவைகளாகவும்]
தின்துச்சிறாகந்துகிடந்து! அதைகளைப் பாரிடதீருமாரி
தின்துச்சிறாகந்துகிடந்து! அதைகளைப் பாரிடதீருமாரி
அதைகளைப் பாரிடதீருமாகதான் என, ஸ்ரீபக்வாண்கள் எடுத்தேய வாச்
தமாக வேற்றின்விடிருக்கின்றனர்.
ஈந்துகாம கீப, உலகம் அனைத்தும், ஸ்ரீ பக்வானு
எடுத்தாகவும்! ஸ்ரீபக்வாண் எடுத்தாகவும்! அப்பள்ளு
ஸ்ரீபக்வாண்ணை! அது ஏதும் அதையாட என்றும்!
ஸ்ரீபக்வாண்ணை! அது ஏதும் அதையாட என்றும்!
ஸ்ரீபக்வாண்ணை! அது ஏதும் அதையாட என்றும்!
ஸ்ரீபக்வாண்ணை! அது ஏதும் அதையாட என்றும்!



2

அப்படி யாறல் கிள்கேள்ளி உங்கறக்கிட்டு
பாபாம் : - நான் கிடுக்கிடு மேறேண்டு
என்றும் ; என்று நடய வருகிறோம் என்று
கிடுக்கிடு தேவீ | என்றும் ; என்று பீடிகளை
எஸ்வாசி குடியும் | என்று என்று என்று என்று
எஸ்வாசி குடியிடு | என்றே தோற்றுத்தாலோ என்று என்று
துகூட நொயும் ! :- நான் என்ற அதனுக்கார ஒம்
என்று என்ற அதிகாராட்டு, ஆதிகீக ஒம், கிளாகிடாது
என்றும் ; என்று நடயது என்ற, உடனட உரிமை
என்ற இலையிலீ, அமிகான்டு மே அவீசாறு | கூறுதலுக்கு
ஆகவே, நட்டு மீண்டுமே கொடுக்காது என்று என்று
பக்கரிக்காதி, கானிக்காதி, அவர்கள் நடய என்றால்
ஏனால், செய்வி, சுதிய கூட மீண்டுமே, நான்,
என்று என்று நடயது, என்ற, அதனுக்கார, அதிகார
அமிகான்விக்கு முடிக்குயிடு குலையும் ஆகவே அவர்கள்
வெடுசுபங்காந், நிற்குப்போய் கர்மார செய்தும் !
எவ்விவ துடி கடுகாத கர்மார செய்தும் | நிற்குப்போய்
பக்கு ரசீதும் ! செஞ்சங்களிடத் தோற்றும் கோடு
குத்தீங்கூம்யிறவி, அவர்கள் விடத், பலிய ஒன்றோடு கூடுகிற்
பற்றுமதும் ; மனமீயாறத் தூக்கித்தீங்கூம்யிறவி, அந்த
மனமிறவி, செஞ்சங்களை என்ற பரமாட்டுமாயும் | அறியான
யிறவி, நம்மை ஜீவநை நடுத்து, ஜீவந்து மாறும் | சுபா
தீவு ஏழாடுவ, விரும்புவான், பரம்பாற்றும்கூடும் | துமி கூறுதலுக்கு
ஒன்றே என்ற, நிற்கியிலீ ஜீவன் கூடுதி, என்ற பறவாறிலையை
பெற்றுக்கொள் அவீசப்பிழேயுகிறது என்ற நடயத்தியலே,
அதுபவீதுத்தலை முடிக்குத் தொகைத்து ! அந்தமாயாற்
நாளையும், குவீசத்திலையைத்தனிக்கரி, சுதி சுபங்காந்தும் .



என்றும் சுந்தரிஸ்யாஸ் பாத்திர,
கில ஸ்ரீ பத்தாண்டி தாரிசினிர ஸ்ரீக்ஷி
உத்தினாச் சுடுகீத்துமாக தொட்டிருக்
கிடேலே! கிணு சுடங்குப்பு, பாத்திர
நடுந்தான்தி அறியுசொடுபமாக!
அறிவே சூதிமாபாகி! ஆதிமாவு
பாமாதிமாவாகி! பாமாதிமாவு பாதி பாரு
நாகிய, ஸ்ரீ பாவியாமிமாகி, ஸ்ரீவண் குதிதி என்ற
பாந்துபாதி வேணுமாம்பூ, உண்டாசுமீய
மாந்துபாதி வேணுமாம்பூ, உண்டாசுமீய
நையு, வாதிதோ ஆதி வழங்குதிப்போடு!

இந்த ஒன்றையாபாயினி பளிவான பின்னைவிடு

- 1 நான்! என்றும்! என்று தடயது! என்ற,
அதங்கார, அதிகார, அமியாதங்கிரி விடுதி!
 - 2 எல்லாதிந்தேயே! எல்லாதி உன்றும்! எல்லாம்
உன்றுதடயதே! என்ற அரிசாக்கிய பாதுமாக ஆக்காம்!
 - 3 தரிமாயன்றிகுத்திமக்கி, அதிக்கிய பொறுமையு
எல்லாதிந்வழை! எல்லாதிந்வழை! எல்லாதிந்வழை!
அதிக்கிய உன்றுத்தீக்கொள்கிடாக்கி எல்லாதிந்வழை
நோத்துமை!
 - 4 குங்குமனகை ஸ்ரீக்ஷியாக்கித்துமைகி ஆனதுந்துமையின்றி
எல்லாதி இன்றை என்றுதி; எல்லாதி ஆனதைநூறு
சும்பாக்குப்போல என்றுதி; அதுபாக்கு நூறுமுது!
என்ற பாதிமானநீத்துமைக, ஆதி ஒ ஜுகி ஒருசி!
எல்லாதி இன்றை! அது சுவமே!
- பாபா.
- அது யாமே! அதுநீந்தனே! இதுநாக்கியதி! ஸ்ரீவியதி! அதுவியதி!



ஏந்தாந்

நீ ஓரிடதயிலீக குழந்தை உனக்கு ஒரி கிளிய குதை சொல்கிறோம்
நீயோ குதை கேட்டுமீண்டும் குதை கேட்டு வாயாகும்

பேதபாரா மூவு!!!

பீரகநாதருடைய ஸ்திரு, பீரங்கிருநான்ராகும்
பீரங்கிருநாருடைய ஸ்திரு, பீரங்கிருநான்ராகும்
(தீதி என்னி ஸ்திருக்காத்திரேயான்தி) **தீதி தா!** ஆனா

பீரங்கிருநான்ரி ஸ்திருக்காத்திலி, பீர ஆணிடகரி, பீர குருகுலம்
வசித்தாரி பீர ஏகநாதி குருகுலம் அடியும் ஓளி, ஏகநாதி ஓளி சேவ
யிலி, பீர ங்கிருநான்ரி அகமகித்திரு, கிவிவுதிகம்மாண வஜகும், தமி
பீர குருவான, பீர நக்கிரு தநிக்கிரு வக்கிரு வென்று வெறுவெறு என்னி
துமீமாணவன, ஏகநாத்தை அனைத்தாரி, பீர ங்கிருநான்ரி.
பீர ஸ்திருகும் - குழந்தாயிழு நாளை காவியிழு நாகி குருவரும், உமீ பரமஞ்சு
வான, பீர தீதித்தை காணசீசஸ்திருகும்!

ஏகநாதி : - மேலுக்குவேயா! ஸ்திருக்குவாரியா! கேவாதயி வாவிக்கொயும்,
அனைத்து மஹான்தீயதீகாங்கிருடைய குந்த திவிவிய எசாடி
பக்கிலேயே காணி கிடேயும் அறி கிடேயும் உனரி கிடேயும்

கினி வேறு, நாம குபதாசினம், கேவை கிவிவேயே கேவா!
பீர ஸ்திருகும் : - அப்படிச் சொல்லாது குழந்தாயிழு கேட்டாலும் கேட்டு
குருமாகிறும், மஹான்த ருமி கிருந்தாயும், உமீ பரம
குருவுக்கு எடுக்கி கிண்யாகாரி, உமீ பீர பரமஞ்சு கிளிக்கிறி
யினி அமேஸும் வெற்றிவரான்தே.

ஏகநாதி : - எழீ விரும்புவுடு திறி கர்த்தாக்காமல் தூமி, ஆகிகாத்தா
வாசினும், எழீ **ஸ்தாக்குபுந்து** நிங்காகாரி



2

ஏகநாத்தீடு— எமி சீயனே! இவ்யதி குறைக்கிடு சொல்லிக்குன்ன
என்னை ஒயண்டாமீடு எமினமூர்வீனித்திழபும்
ஒரு'ங்குத்தெய்யதுக்குச் சுவருடைய “ஸ்த்ரீ”

குடு பூஷேரே, எவ்வாக்கீ ஆகிறார்க்கிற
தாங்களிலிருப்பதை மூலம், காலனை மேலும்,
எழிலை சோதனை செய்து பார்க்கிறார்க்கிற தாங்கள்
வேண்டுமானால் என்று, உறிக்கள் குடும்
துரிச்சித்து வாருகிறார்கள்.

ஸத்குடு— குடுக்கீடு! ஏகநாத்! உன்பீர்ஸ்த்துக்குவின், “ஆழ்ந்த
பக்தியையாம் உணர்வோம் சுறுபுகீ யாகி கிமிபோது, உனக்கு
உணர்க்கிறது, “அத்திவை”, சாதனைக்கு,
உத்தி பந்த பரமாநாவின் துவிச்சனம், மிகபுமி முக்கியம் மேலும்
நியாக போத விஸில் யாமே அதைக்குத்துக்கு சொல்கிறேன்!

எமி ஆனநீதகி குழந்தாய்!

டையே

ஸ்த்ரீகுஷ்ணக்கிருக்கிறீர்க்கும் போகுறேதுவிற ; அங்கு வந்து
ஒயண்டா யிருப்பு ஏத்தக்கானை போகுரி ஏகநாத்தீடு ஒரிக்கும் வீணாக் காலனை
ஒராவிய விருந்து அகனி கிழ்ச்சி ஒரி அதவானம்ப்பறாக்கனிக்கிழ்ச்சி ஒரி
சிறிய பாறை சுற்றிலும் பவீ வென்றீர் நடி பஞ்சாங்கிரா அச்சிறிய பாறை
யில் அத்தனை கீதிடுப்பார்த்து விலையிலி, “ஸ்த்ரீ குருஸ்து வியாக” ஒரி ஜுநீ ஸ்ரோ
குமி சொரிலி குடுமை அதைக்கிறார்க்கு அதைப்பார்த்து விளைகிற பாலாகி
ஸ்த்ரீபரமகுந்தகுந்தரி வந்தாரி வருத்துப்பார்த்து குடுமை குமுகி ருக்கு,
திரித்துக்காளின் அமீஸ கிரம் கிள்ளுமி, ஆறுகாலுக்குமீடு வேக பாட
தூஸி, ஆமாலி, கிள்ளுமி, குமலுமி, அயஸ்குமி, தித்யாதி தேவந்தமாய்
காமக்கேறு என்று “பஞ்ச” எனி ஏகநாடர, ஒரி சொல்யினி மனை விலிகுநீது,
ஒருவது போஸி வந்தார்.

குடுக்கீடு!

ஏகநாதன் ஸாஸ்திர, பூஷக பாடம்
மந்திரவிக்கள், அந்தயனங்கள், செய்காலும், “ஸ்த்ரீவாமி ஸ்த்ரீ
என்ற ஆட்டவைது உணர்வுடு கிலியாயினி, “பேநு உணர்வும், பேநு
பார்த்தவயும்”, சாமானீஸமாகப் போகாது இவ்வபோத உள்ளியாயின்,



2

ஆதீந்த கீர்த்திந வக்தீயும், ஸிவ
“சாக்ஷாத்தாரம்” (ஆத்மநாதம்)
 “பெறுமுடியறும் கிஞ்சத்தையாடகளிஸ்து
நான்/ஓஸ்ரஸ்/நாஸ்ரஸபது
 பூது ஸ்தாரம் அதிகாரம் அமிமாஸம் சுவிய
 கிழி கிழிறுமே அடியோடு அதிய லேஷனிடே!
 மீ. குற்றுமீ. குறை கேள்று வாகாது!
 பீ. விருப்புமீ. எவறுமீ. முழுமீ. சுட்டது!
 மு. பேஷபாரி வை, பேஷ ஸ்ரீவி சுட்டது!
 இந்தாஸிமே **பக்திக்கும் நான்க்கிள்**
(கும்) பெருமீ. தடையாகுமீ. மேலே ஸ்ரீய கிவிவிறன்று,
 கிஸியாயினி, “இருஷன் விறந்துகூட விணே!”
 எதி அண்பு வே!

நட்ரைநாதீ கிடுபுநு வருஷ அனுபவத்திற்கு, மேலே ஸ்ரீயநான்
“முழுமீயாக” அவ்யாத் தன்மையினும் அவர்
 ஸ்திருமூன் ஸ்திருதிகளீர், நட்ரும் முயற்சியாகவும்;
 நட்ருதி முயற்சியாகவும்; நட்ருஷ் **ஸுத் ரூர்** வே
 டாக்கான், திருமுடியும் என்ற ஸ்ரீநித்த வராயி, கிக்காரியும்
 உச்சிதார். ஓர் ஸுத்துரை நம் மாணவனுக்காகத்,
நம்மீமீயே அரிப்பை செய்ய வேண்டும். குங்கு
 தும் கிண்ணதை **அறுபவும்** மேலோங்காலம்! வேண்டும்!
 எந்துமேயின் அனுபவம் எட்டு **ஸுத்தி ஜீயதுரை**
 ஒடுங்கிவேண்டும். அவனுள் அவர் குங்கு வேண்டும்!



2
கிணி குடையெதி கோடயி!

நமிழ்ருமலாளி ஏகநாதி "பக்தவீப்படாகதனி
மையினுவி", அவரிசாரிவைப்பதிடு பரி தக்கிரி,
எப்படி கோற்றில்லூரி எண்ணில்லீ
இளமீழவாய வதினில் (மேளாலி) தலையில் ஓர்
குவலாங்காட்டிசை, மிவைத்துடனித்தரபடிநித
பாயி. நினீசு அவ்வி, அவையில் பூங்கி (சாரங்)

நில்குலத் தூபாந்தின்ட தடியாததேந்திலூரு. பூப்பெரிய
சொரிநாயி, (காமதேஹ) விள்ளாட, தாமிழும் மென்ற வண்ணல்
தாமிழுல எச்சிலி அடிக்காடுகிறதி உமிழ்தித் துவன்னை ஒம்,
அவுவஞ்சு ரொமாயி

நாம்புரிச்சு மொயி

வந்தாரி, (ஏமத்தியனி ஸ்ரீத்தநாத்திலேயரி)

இத்காடி தினைக் கண்ட, நமி ஸ்வாமிகளார் ஏகநாதி, பரும
அடுவடுப் புமிடைந்தாரி, ஸ்ரீ இந்தாரி தித்தாரி, ஸ்ரீ தந்தர் திவேஷடிகளில்
ஷ்டித்திது வண்ணிலிருந்து தநி தந்தியனையும் வணங்கப்பனித்தாரி ஸ்ரீ குடு
கேவரி. ஸ்ரீ அடுதேவரி முனிபாக "புமித்தாந்" வணங்கினார்
நமி ஏகநாதி. ஸ்ரீ பரமஞ்சுத்தநாத் அந்த உயர்த்த (பாறை) ஆசனமீட்ட
நமி ஏகநாதி. ஸ்ரீ பரமஞ்சுத்தநாத் அந்த உயர்த்த (பாறை) ஆசனமீட்ட
தில் அமர்ந்தாரி. அடுத்துக்கருத்தி திரிய பாறையில் அமர்ந்தாரி
ஸ்ரீ ஈராத்தநாரி. கிடேசுத்திருத்தாரியை அஸ்வைனியில் அமர்ந்தாரி
நமி ஏகநாதி. சிறிய நேரம் ஸ்ரீத்தநாதரும், பழுதுநாத்தாரும், ஏ லக்ஷே
ஏகநாதி. சிறிய நேரம் ஸ்ரீத்தநாதரும், பழுதுநாத்தாரும், ஏ லக்ஷே
பேசுநர்கள். சிவாவுண்ணையும் நமி ஏகநாதி தவணிக்கூறவில்லை,

நமி ஏகநாதனின் எண்ணம்!

"அடக்டவுளோ! நமி ஸ்வாமிகளுக்கு, அந்த பக்தவரியா குரு
தேவா? (ரூபி இது நமி ஸ்வாமிகளுக்கும்பொருந்தும்)

“நமத்துப் பொருந்தாது!!

என அமைதியானாரி நமி ஏகநாதி சுற்று நேர்க்கிளிக்குஞ்சீடு வை
அருந்த அருமிகுந்தாரி. அந்தவை, **“அணங்வு”** (மாதிரி)

உண்வாங காண்பிரடிடது நமி ஏகநாதருக்கு, பரமஞ்சீடும், ஸ்ரீ ஈந்துகுஞ்சீடும்
அவ்வண்ணை வைக்குவிதமாக ஏவித்தும், பூருவஞ்சை கொடுவரி, பூருவரி
வாயில் பூருவரி ஏகநாதரும், பூருவரி வாயி விடுந்து பூருவரி பிணீவியும்,



2

அநை ஸ்வார ஸ்வமாக சுவைத்துவி உண்டால்தா
ஸ்ரீது அர்த்தநாரி எண்ணு திறர்த்து நேதியது வு
அனுபவிக்க முடியவில்லை ஏன் ஒவ்வினர்.

அந்தப்பக்ஞம், நம் ஏகநாகர் வெற
விஸ்வ போன்று கிருந்தாலும் அவருக்கு அந்த
பக்ஞவுட்கை வெப்பமீல் எதாலே

எத்தனிக்காரி, பூஷ்டக்ஞங்களிய இந்தித்தாங்
ஸத்துக்கு :— ஹே குடும்போ ! தாவீங்கி உந்தகாரியம், விள்ளாமல்
பூஷ்டி தியாக வில்லையே?

பரமு குடும்புத்தாங்கிய / யாம் காரண சொடிபமாக வே கிரும்பதாறி
காரியம் எனின சென்று மரியவில்லையே?

ஸத்துக்கு :— ஹே மஹீமோ ! எம் திலைத்து நால்காரி, சறை குறவுக்கி
வந்தால்தானே முரியம்?

பரமு குடும்புத்தாங்கிய / யாம் “ பாக்கீக்கு அந்தமாத ” கிருமிபதாறி,
முனிய வில்லை என் பாக்கீக்கு மாக அந்தங்களிமத்தா,
எமக்கு முனிய வெவ்வேகமோ?

ஸத்துக்கு :— ஹே நானிதி ! எம் மானை வாரி உந்த ஏகநாக் ! இவனுக்
தாங்கி “ **உத்தி திட்** ” விரதங்கி எதாலே

குலாமே ! அத்தகாகவே நாவிட்டா நாடு வந்தோம் !
பரமு குடும்புத்தாங்கை விடித்துக் கொண்டே அமீவடியா
வினாயம். (ஓராக்களினால் ஏகநாட்டுமியாகிட்டு வணினால்)

இந்தா குதை சுகாடு என சௌகரியிலீட்டு கை வாயில்
உள்ள உண்ணை, ஸ்ரீது அர்த்தநாரி கையில் உடுத்தாகாரி
பூஷ்டிகாரி. அதை அபிமுக யே வப்பாய்மாக வாய்த் தம்மாண வரை
அதைக்கு, உந்தா குழந்தே ! **வீரமூர்பிர**

சாக்தமாகும் எனக் கொண்டார்ப்பின் பூத்துக்கு உந்த
போன்று நம் ஏகநாட்டின் எண்ணை எவ்வடித்துக்கு என்று?
உடே ராமச்சந்திர பிரவோ ! இந்த பிரஸ்தனை, விவேசிதனை,
து ஆந்தனை, சிவாட்டை நடவிஸ்வாமிகள் மாமிப்பதி உண்ணு ஆசிருவு ?
சீதாநாயகி நடவிஸ்வாமிகள் வாய்த் துக்க மீர மாருதிதா?



“நமக்குப்பொடுந்தாந்”

எனதுமைதியாக இருந்துவரி; ஸ்ரீ குருதேவரி அவஞ்செய் குருதேவரி வாயி விருந்து, உதித்தித் துநீத் தூநீத் மாநீஸ் உதைய “மஹாபிரசாகம்” என வதாகுதித்திருந்து. என, அருவுருப்புத் தொண்டு, அதை வவுளித்தொட்டா புன்னமீ, மொயமாய் திருத்தாகுதே நொண்டுவாலித் தூநீதேவரி அறியாவண்ணதே, அமீமஹாபிரசாகத் தூநீது அருதில் ஓர் புதிலிப்பேர்டுலீடு, ஏதுமிசுரியா துவர் பேரோஸ், அதை தியாகுரி நகீ ஏந்தாகரி.

பிரீபரமங்குருஷான ஸ்ரீதீதருதி, பனி ஒரு வழுடன் கிடை நேர்க்காமல் நோக்கிவிட்டு, வெள்ளையிப்பின்றைக்குத்தன் ஏதுமிலுவிட்டார்.

பார்ப்பாம குரு மறைந்துதித்தமீமாணவளை நேர்க்கிழ்ச்சியின் குருதேட்டார், குத்திகாலி அமீமஹாபிரசாகம் உத்தீடோயா? எனின் நமீ ஏந்தாகும் சாந்திடங்குமாக பார்ப்புதித்துதேயிலிசுத்திதீ, அருகவிப்பற்றிக் கொண்டு, தித்தியவண்ணமீ?

எமீ தெயிசுமே! ஹேவிரப்பா! ஹே ஸ்ரீகுருதேவா!

தயாந்திடி தயா ஸாகாரி! இவி வெழி யெளி மனி னித்தவழி!

“தாங்கள் ஸ்ரீ குரு ஓர் பிலேசீசுகந்தாண்மியட்டார்!”

“நியிகள் கிருவரும் உண்டுதைய, பாமிஸமாந வட்டது! / அதனில் அருவருபியு கொண்டியாதி, அதை உண்ணாவிலீலி! ஓர் புதிலிப் பாம்தொம மற்றிச்சுயும்”

எனக்கு அஷார் நமீ உத்தமமாணவன் ஏக்காடு!

எம் குஷந்தரி!

2

அந்தப்பீஸ்தகுருஷாகிய ஜபரித்தூரி தம் மாணவனை திட்டிலிஸ்தீ தூநீடிந்த வில்லி! / கண்டித்து வில்லி! / குநகீ சுப்பித்து வில்லி! / எந்த கட்டி, சுர்த் வார்த்தையும், அவர் வாத்திலிசுரவில்லி! அதன் இன்னுமீ நீ புத்துவும்! / அதையவில்லி போவுகிறே அதும்

“நன்னொமயே!” உங் காலி “குந்தியட்டாம்!”

(இன சும்மா சுகமாந குந்தார் புதுதே, வா)



புதுநாலுபரியந்தும் இருப்பதே காத்திமுபோம்
எனிலூ அமைதியாக!

இதிலிப் பூர்வீஸ்தம்!

குற்றம் குறை உணர்வுடன்,

கண்டிப்பும்/கண்டிப்பும்

அங்கு “**பாடம்**” இருந்தால்?

“**பயம்**” ஏராது!

அங்கு “**பயம்**” தான் வரும்!!

சுறை கிருதவியகதாம்பதி நண்டிமும் கண்டிமும், தேவையில் பெறுது
கிளக்கினி எவ்வாறும் மாற்ற வோ, மறுந்துவோ, ஒலிகந்துவோ, குடியாது!

“அண்பிலூஸ்” காத்தி பதை. அந்தினால் கிஸித்தாநிற்குத்

“அக்னாரத்தாவோ/அஸ்ராந்தாரத்தாவோ” அண்பிலூஸ்

சாசிக்கே வழுப்பாது சூத ஆஃ?

“பக்த நான் சாங்களோ” செய்யவரிகள்முட்டும் அம்மீயம்↑

சாங்கமுடியும் இங்கே கிருபும் குருவும் கிழங்கு வழிநடத்தவா!

பூர்வி சூயனே!

நாலும் கடந்தும் காலும் கணிந்து. “**பித்தங்கவுழும்**” ஏந்து.

பூர்வி ஸதி குருதம் ஸதீசிடீன் அதைத்துக் கொள்ளும்படமுகுவை வ
தேடி கானகம் சென்றார். அதேதிடம்! அதே மரத்தடி!

அதே பாறை! அதே பலிசெனி! அதே கோநிறம்! அதே

நிகுத்திசு! எம் ஏகநாகனும், அதே நிலியலி கிருபிதாக்கிடான், தோற்

றம்பானி/அன்றும் அதே சூகாரமிதானி மசித்தாக்கரி. சுறை,

அன்றுப்பீரி குருதெங்கும் “**உத்திஷ்டம்**” கேட்க வளிமும் அந்த பரம

குருபும் “**உத்திஷ்டம்**” எகாக்கிக் களிலீடு/பக்திக்குதாம்புவும் மடித்து

கொடுக்க, பரம குருதெங்குமாக, அதை உண்டறவியலீ குஞ்சிகாரி.

பரிப்ரம குருதாகிழுவதீர்த்துக் கொண்டிருக்கின்றோ பாதே, நம்



2

பந்து குடும்பத் தனிகளிலே கண்ணரிசு மல்த,
குளியுதகும்பும்!

கிரங்கிய மொழியில்:
ஹேவிராயு! சுற்று கடுண்காட்டலாகாதா?
காவமின்றிப் பாடா
பக்குவமின்றித் தாரா!!

எனதமிகுடும்பத்துறையிலீ கேட்டார்!

1. காவமின்றியிப்பார்—பூமியிலீ தோன்றுவதுமிது தருமீ அனைத்து
மரங்களும், “பேர்வொகுதாவத்தை தமக்கேரியதாக”, வைத்துக்கொண்டு
அந்தத்தைக்காலங்கீலீ பழுமீது மரம்.

அனைவரியோவரே, பற்பல நான்சாஸ்திரி கீரும் அதனாகன் நிலைக்கு
நக்கியுடல்வள்ளுக்கும் ஆறால் இந்த ஆத்மநாமம் “பாட்டை, பூர்வபுண்ணியமீ
கிறை நடாசட்டை, ஸ்ரீமஹானிமா ஸ்ரீ, ஸ்ரீ ஸ்ரீகு அனுபவ ரா ரா
பார்த்தி, அந்தமாண வனிய்” **தாராதாரா** அனிய

ஒந்த சிந்திநியுத்தாரி, **கானப்பழும் தாநாடுடியாதி!**

2. பக்குவமின்றித் தாரா— மேலே கூறிய ஜின்றக யுத்தகால்தானில்
வற முடியுமிகுநூல் கிந்தப்பீருமானா அபியடி காலத்தாலீ களிந்துகுக்கு
அந்த ஸ்ரீ ஸ்ரீகு தாந்திரையே” எதாடுக்கவேண்டும்/ அகங்கு

ஸ்ரீ ஸ்ரீகு, ஓரா காந்தம் உரை ஓர் இருப்பு. ஸத்தித்தியனி மேலே உரை
தாந்தார்நானியும் தனிமையானவரங்க இருந்தாலீ, அபியடியடிட அந்த
தித்தியனி, தால் தாந்தித்தாவி கவர்ந்து, தம் காந்துகீழுஷங்குயும், அங்கே
மேல் செலுத்தி, அவனி **தாந்தாம்!**

3. **உடம்பு** என ஆகு அந்தத்தின்யனி நாட்டும் தாவு

புடுக்குடும்புக்குத்தானி, பக்குவமின்றிக்கூடாது, என ஸ்ரீமஹானி
கா, ஏதால் விழவுத்தார்கள். இந்தியிலீ, ஸ்ரீ ஸ்ரீகு கேவராஜ
சினாத்தித்தார்; பந்துப்ரமாநா தத்துக்கிடுதி தமி உகீமமானாவு
அந்தாந் உண்மையை பற்றிடி, பொயினை விடுதுகேட்டானி ஞா!



2

மந்திரமுக்குபுமி “காலமீ நனிநீது/எண்ணுமி
பக்ஞமீபமட்டானீ எண்ணுமி” உணர்ந்த நிலையில்
நமீவளவாயைக் கூட்டி “**ஒன்றும்**
எண்ணும், ஸத்தேயேம் ஆனந்தபாதாசத்தானிர்,
ஆகாரம்” “**ஆகாரம்**”

எண்ணு மேரானத்தோடும் காலமீ கிருகரவீகாயும், அந்த நாளிலூல
உச்சியிட்டிருக்கிற மந்திரமுக்கு வாமிலிங்கிற வாங்கிலிருக்கிற ஸத்தேயே !
வெளியானையில், மந்திரமுக்கு அமர்ந்திருக்கிலில் திருக்கிறும் !
அடுத்த கிரியமானையில், மந்திரமுக்கு உத்திரித்துடன் ஆனந்த
மாகதும் ஸத்தேயே காலமீ காலமீ காலமீ காலமீ காலமீ காலமீ காலமீ
காலக்காலம், சுத்திசூலமுக்கு, உள்ளமனுதடன், அவ்விருவறையுமீபாரித்த
வண்ணம், சுத்திசூலமுக்கு வண்ணமில், அமர்ந்திருக்கிறும் !

இனி நவனாடனீ நவனிக்கையும்!

“காந்தி” நிலையில் மந்திரமுக்கு ஆனந்தமாய் கிருக்கவனிக்கிறும்
“கந்தி” நிலையில் மந்திரமுக்கு மஹாபிசாதக்குடன்றித்து
உந்துமிடுமலையில், மந்திரமுக்கு மஹாபிசாதக்குடன்றித்து
வனிக்கு, நகர்ந்து நகர்ந்து, நகர்ந்து வந்து ஏந்தாத் அடுவிலி அமர்ந்து
வியாதி எதிர்யாக குடுந்தலையுராரிப்புதுபோல் நனியுடன்றியாரிக்கிறும்
“பாதான்” நிலையில் மந்திரமுக்கு என்ன சொல்லிய மோசிடனே
என்ன எநாக்கிமோகிடுவேன்ன மிடினா, மிடினா உழவித்து வண்ணம்
நம் மந்திரமுக்கு வெய்யபாரித்துக் கொண்டுக்கிறும், எம் மந்திரமுக்கு
வெத்துக்கு வங்கநாத்துதிலீ, மந்திரமுக்கு மஹாவிராமம் தமது கிடக்காத
தாஸ்தும் உத்தமமான வளைவாக்கமாக தாக்கிதும் மதியிலி மோகிடு
அபியாதே பசீசைக்குஷந்துகையைப் போலி கும்பமுடியிலி மகுக்கை வைக்க
நார், பசீசைக்குஷந்துகையைப் போலி மகுக்கை வைக்க அதன் பவனவாயைக் கிருந்தார், வங்கநாத்துவின் மஹாவிராமசாத்தை,



“யே குருசேவா”

என ஸ்மரிதீக வண்ணம், அதமாடு ர் ஸ்ரீஸ்தி டெ!

“பேறுவெட்டிவில்லாமல்”

அந்த பார்மஹா பிரசாக்தீ தை உட்டு அக்ஞாநக!

“பேறுவெட்டிவில்லாமல்”

“குருகிருயயினாலும், அதன்நருளையினாலும், அது பூர்ணத்துவம் பெற்றது”

எடு சௌஷமே! ஆனாத்தங்கின் சௌஷமே!

ஏந்ததுயின் கூபமாக நீட்டுணர்வதாலும்—

1. குறிஹமி குறைநாளீப்பது, பேதமாரியை, பேத உணர்வு, விருப்பு
வெறுப்பு வெண்டவே வெண்டாம்!

2. குறிஹமி குறை கேள்றியினி, அதை நமுகிடமே உள்ளது/என உணர்ந்து
“நாம் நுவ்வி விருந்து அடை நீக்க வேண்டும்”

“கண்டிப்பும்”/“நான் விவும்”

ஒண்டவே வெண்டாம் நிலைகளுடேசுறு, ஆறவு நடிந்தாகே/

ஒவ்வொச்சியும் கர்மா நிமித்தம், சுற்று கடிந்து கொள்ளவும்

ஆதுவீர அங்கம், கிழுக்கும் மனம் பாகுபவடைய வாகாது/

அந்த கீற்றுக்கடியும் வரவுறவு நடிந்து நிறுநவிபங்கு!

3. அளிந்து அவரவர் ஜீவிக திலையில் அவர்வர் கர்மா ரையு, கொடுத்து பார்வை,
துமி, பாந்தியும், பாரவசூடு கோதுமி கிளைமல்லுக்குவிகாக
நடைவுறுகின்று. ஆறவு நமி ஆக்கிரமி, அவசரமி, வேயகமி,
படிப்புத்துவேசமி, திவகராவி குறிஹமி குறை கேற்றுவிற்கு/

என உணர்டு.



2

5. கிரை வேர்யும், குரு வேர்யும்,
பூரணமாகு லிலாக
 நீண்ட மலை, மனம் கூர அபையாகி விறகு!
 6. பிறர் மேல் தவணை அதிகமாக செலுகு
 து போது, “மேல் கஷணசக்கி” வருகிறது
 “தற் கஷணசக்கி” மறைக்கப்படுகிறது.

7. போகுதைய விட, நமிசாகன யூ, விறகுக்கு அனுபவ கான
 பாடமாக அமையும்!
 8. கிரை, குரு வேர்யும் “நம்பிக்கை” வேண்டு,
 உவந்தகில்விவரங்கள் முடி, “வெவராக்கியும்”

வேண்டும் குங்கு கிரன்சே, உண் ஒரு கரங்கானும்!

9. நான், என்னில், என்னுடையது என்ற அஸுங்காங்கி,
 அநிகாரம், அபிமானம், மாநி, ஏல்லாம் நி; எஸ்லாதி உத்தில்,
 எஸ்மாம் உண் அடைய கேட்டு என்ற நிலை படத வேண்டும்!

10. சரியகா நாழுமிம் (குஷ்ணாகு) இறை
 வழுமிம் (குஷ்ணாகு) பாழுமிம் (சுங்காகு)

பேன் கோன்ற மெய் உணர்யு வருது வற உண்ண வே!

எம் எசுங்கமே! அநிக சூரியுக்கு கு கொடுக்கு,
 மஹா விரசாதந்தாஸி குக்கு ஸுத்துக்கு வெவ உணர்ந்தாஸி, தமிழ்ரமக்கு
 வையும் உணர்ந்தாஸி, காமே அநிக்கும் ஆனா, அகவே பூர்ணக்கு
 காம் அடங்கி, அநிக்கும்து நீருக்கும், நீருக்கும் அநிக்கும்து
 அதைவற்ற அங்கு ஓன்றுத்து, என்கும் வியாக்மாத அங்கு வேண்டும்,
 அந்த விரதீமானந்தநிலை வருவது நீருக்கு அதிகாது வேண்டும்!

எல்லாம் உண் ரே! அதநவமே!

5

பாயா

அதுசங்கமே! அதுயானமே! அதுநியே!

இது ஸதி தியமே! ஸதி தியமே! // ஸதி தியமே! //



2

குபரிதாஸ்!

சந்திரராமானநீதர் சத்தீஸ் குபரீ விளக்கும்!

குபந்ததநடோ! குபரீ அயோனி சுவதிபந்தர். அவர் சுகநப்பிநங்மை அம் சும். வார்பியுத் தந்ததயோ மூலம் தீய வெத்தினீ நமால் என்றும் நாம் தாமதிலித்தவர். வார்பியுத் தாயோ ஜித்தாஷி என்றும் மூலம் இயறாதுவார். இவர் நர் வெத்ததாதி லோ படமத்தில் எதசபுத்தும். குந்தநாலீக்குச்சுந்தநாலீ ஒர் பிராமணை தீநமராத வுத்து சஞ்சீதியானத்தை வழிபாடுதீதி “வையசுதாராம்” என்சாஸ்திய மோருரி!

இன்குபரீ ஓர்சத்திருவை தேடினர். சிவகாலத்தில் குவர்ம ரேவங்கு வெந்திலை அறிந்து ஸ்ராமானநீதர் என்றும் சத்திருவை காட்டினர் பஞ்சகவாரி.

திங்கு ஜெஷ்யனின் முனைநிலை!

அங்கு நுமிபிக்கையே சத்துரு பக்த!

அங்கு நுமிபிக்கையே நெயில் பக்த!

(அங்கு நுமிபிக்கையின் வைராக்யமே பநாதிம நிலை!)

ஒரு உதாரணம்!

சிவானுதம் குந்தேவராதிய சுமரித்தராமதாஸ்வரை சந்திங்கிருஷ் பூர்தாது மேருக்குருஷையாமல் குதிரைகள் சைவியஸ்தர் அவனுடன் வந்திருக்கிறீர்கள். சிவாஜி மாரகம் தனியங்க வந்து குடுதலை நம்பி குதித்து விட்டு அரணம்லை சைவில் விடைதேட்டுக்கிறார். குடுதேவரோ மோகனம் பள்ளிவிட்டு சைவ்வரமே என்றார். தாது குதிரை குடும்ப தாது விட்டு குடும்பம் வந்திருக்கிறேன் நான் தனியாத சாபிப்பிடகிய ஸாது பார்வை அரசன். எப்போருகே சாபிப்பிடவா மே என்றார் குடுதலை.

அரசனும் சுனிசயனச் சும்மதித்தான். ஆறன் குடுதலை பஞ்சகுபடி மாவு எபிபடி 202 மேர் பசுக்கு ஏற்றதாகும்?

என சுநீதேதிச்சுறவில்லை!



2

ஸ்ரீசத்துரு நேவாள் சுரங்க விந்தங்களில் தமிழூ
ஷுமையாக அர்ப்பணி தார்! நம்பிந்தை கொண்டார்
குத்தந்தாலோ!

குதுப்படி முடியும், ரயிபடி நடக்கும் என
அனுப்பிரபமானம் மனை அதையு குற்றாலும் அவஸ்யம்
அது நடக்காது, அது முடியாது!!
கிந்து நடவடிக்கை செய்யன் சிலை மின் அதைக்கு இயாத நம்பிந்தை
யினால் அந்த 202 ஜீவர்களும் மதியாற்றுவினார்.

இது குதையல்ல உண்மை கருத்து!

ஸ்ரீசுவாமி ஒர் அரசன் நம் பரிவாரங்கள் குழிரைகள் சேர்த்து
கஞ்சன் வேட்டைக்கு சென்றன. திரும்பிவரும் சமூயம் தீரியசும் தம
மாகி கிடுடி விட்டது. வத்தியில் ஒர் காட்டாஸு குறுக்கிறது.
வெள்ளக்கலை முறை மூடி ஒரு கிடைத்து. நெடியாளிமாக அந்தவனதீடு விலீ
நம் குடும்பத்திற்கு தரிக்கீட்கிறுன். அவர்மலை படிகளில் சாமி டாப்க
மாடு நமஸ்கரித்து விட்டு காட்டாத்தை தாங்கிட உடையும் கேட்கிறார்
ஏடு கூடும்பத்திற்கு நெடுத்தார் அதை முடிது ஸ்ரீ கப்பலீரை செல்தார்
அதை அந்த அரசனை கைத்தனில் கொடுத்து

“குழந்தாய்! குந்தகப்பலில் பயணம் செய்து கரை
ஏறு விரிக்காக ரணம் பணித்தார்.”

அந்தப்பகுதிய சிற்யன் குதைக்கு விலீடு, சுந்தகத்துவிலீடு
தலக் குப்பயம் கிலீடு!]

அன்போடு கண்களில் கண்ணிர்மலைக் குகை வகை நாலும்
பணியங்கால வாஸ்துகள். அங்கு
சுந்தகைப்பயம் கிலீராமல் நம்பிக்கையின் ரைவாக்கிய
மாத அந்தகாலத்தைப்போல் ஜவத்திலீவாய்த்தான். கண்ண குமடு
ஏநாட்டு ரையிக்குரு நேவா” என ஸ்மாகித்து வண்ணம் கப்பலில்
ஏற்றுக்கொண்டு மற்றும் குதையை பரிவாரங்களுடன் அந்த காலத்
மட்டும் ஏற்று மறு கறை யேற்றினார்கள்.

இது குதையல்ல உண்மை கருத்து!



சிற்கிரண்டு நடையினும் தீடு கூரியது!

1. மஹான்தளீஸ் நடை, உடை, பாவனைகளை உங் கற்பனை கேட்ப சந்தேகியா தே!
2. உங் நமிச்சீத்தாடே உணக்குபலன்!
3. ஓர் சில கேள்வியின் அசை தோற்றினும் அது வலிதமாகாதது.

உயர்வாக கருதும்மனம் தாழுஞாது!

தாழ்வாக கருதும்மனம் உயராது!!

சூலன பூற்றுல் சுஞ்சலம் உண்டு!

சூலன மற்றுல் ஆனந்தம் உண்டு!!

குழந்தைகளே!

சவணத்திற்கு வரும் சுஞ்சலம் உண்ணத்தான் கொடுக்கிமே துவியாறிறனை அது கெடுக்காது. நமக்கும் சுஞ்சலமிஸ்ஸா மனதுடுமும் தீர்க்குமான முடியுடும் நீராமானத்ஸ்வாமிகளை

“தும் சத்துருவனரற்றுக் கொண்டார்”

குந்துக்குறை உணவு வண்டும்!

1. குடுதேவரோ பிராமணகுலம், குப்போடிலேச்சன் குவடி! செய்து,
2. பிராமண குல மேரடசுவ போற்றுவது, பிலேச்ச குலமோ பசு வரை
3. பிராமணகுலமோ வேதம் பூதுவது. பிலைச்சகுலமோ குரான் பூதுவது. இப்படிகள்ள குமி அனைத்துக்குலமோ சொல்லிக் கொள்ள உட போக வரும். குலிஸ்குள்ளுறு குத்தீத்தீயும் கொர்ன வெண்டும்!
4. ஸ்ரீ குடுதேசர் குதிரை கண்ணுப் பூட்டாண்வெல்லை; பேசுவெல்லை, ஓர் நுடிவெடுக்குமும் கூறிஸ்து!

குதிரையில்லார்த்திருக்கிறார். அவறைப் பார்த்தமுறு கண்ணும் இவரே தால் ஸத்துருணா குடி வெடுத்து வடிடார்!

குந்தும் சாஸ்திர சம்ஹிரதாயும்!

குந்து குந்து தேடி செல்ல வேண்டும். குரு சிற்யனிர்ஸ் குவு, குடும்ப, கொத்திருப்புகளை கேட்டு குமக்கு குருப்பி ரத்துட்டார். ஓர் உத்தம சுயியன் குருவே கேடுச் செல்வதும் உண்டு! இது அதுரத்துப்பயம்.



இங்கு கிண்ணன்றையும் உணவுண்டும்

மாதா, பிதா, குரு, தெய்வம் கிடு சாஸ்திர சம்ஹிரதாயும் !
ஆனவீநம் காலேரா ஸ்ரூபாநா விதா நடத்தும் தம் தூதியை மாற்ற வில்லை.
காலீநடைய தாபி நந்தநடைசாஸ்திரங்கள் அடாக கவரீ ! நடவீ ஒவம்
வேறு; அவர்களும் வேறு. நாம் ரோன் ஒதுக்கேயம்; அவர்வேதம் ஒதுமொன்
அவர்களும்; நாம் குஜராதியர்; அவர்கள் பசுவை எடுப்புமாக பேந்துகிடுகள்
நாம் பசுவதை ஏத்து உறையாக உள்ள கேவே கிம்படிவபகார ஈங்களை
நாட்டு செல்ல வேண்டாம் என நடுக்கி குஞ்கர்

இங்குமாநா விதா வாந்தை நடந்தே சௌகிருர் !

கிடிஸ் கிருந்து என்ன நீரித்து கொள்கிட ரேமீ என்று என்று ??

“நம்பத்தை நோாக் கிம்போகுப்படை வழுந் து

குல குருமீப் கோத்திடு சம்ஹிரதாயும் குடை செய்யாது” !!

இங்கு கிந்தசாதக ஞக்கு தம் சாதனையில்

இங்கு கிந்தசாதக ஞக்கு தம் சாதனையில்

இவன் நம்பிக்கையே துணையன்

இவன் ரைவராக் கை மே ஆயுதம்” !!

ஒன்றை கவனிக்கவேண்டும்

உலக தாமரும், தெய்வீக நாம்களும் கிங்கு மோது கின்றன!

எம்பு என்று

கிங்கு குருதேவரும் அவர்க்கியானும் குவறை ஏதீத முறைகின்றனர்.

நடர் ஓர் குந்து முறை திரும்ப திரும்ப ஸ்ரூபாநா நீதர் ஆஸ்தம

செப்பின்றும், ஓவியாரு முறையும் குடும்பங்கள் சீடர்களால் அடித்து

துண்டுத்தம்புதுக்குரும். குந்துவத்துறைக்கரீர் போகும் பேந்து அவறை

உடிரும் அறம்பட அடித்து ஓர் தூணிலிவிதீத்துவி கேட்கிறனர்

கிடிஸ் கிந்தசாதக ஞக்கு வைண்டு ஸ்ரூபாநா வைத்து கட்டீர் கட்டுக்கி

அங்குத்து அவர்க்கீட்டில் வத்து சேர்த்துவிடுகிறுர்!

வந்நபகானா நம் காட்டீர்சு பிரபந்துகளுக்கு

நூத்தல் சொல்வனும் கில்லை! வேறுமார்த்தம் சுறை கவுதி

கில்லுங்கியச் சொல்ல ஏவன்றுல்ல?

குந்தனை சிறமத்துக்கும் காதியும் நடுத்த ஓர் வர்த்தனையும்

மேசவில்லை! எந்த அபாம்பாவிட இனும் கட்டீர் செய்யலை கிள்லை!



2

துரீர் அடங்கி அனுதியாக சேவ

“அறைநாட்டத்திலும் சுரு 2 ஸார் விழும் //
அனந்தமாக வே கருத்தாரி! அவசுடைய தாஸ் தட்டியார் சொன்னிக்கூர்
அடா கட்டிர்நும் குலமத குமாரிகள் மொளிகிருக்குரு
கா தீக்குக்கிர்கள் அவரிகளிடம் சென்று ராணும் பெற்றுக் கொள்
ால் மே வினு கருஷ்டிம்படி அடிபடை சாக்குவண்டு என வகுத்தி
தட்டிதுடன்சொர்க்கர் கா கட்டிர்நேரு குலில்லை
கபிருடைய எண்ணம்!

எபியடியாவது ஸ்ரீ சுத்திரு பாத்காந ஒன்றை பெற்று விட்டால்
போதும்! ஏன் அனுத்து குடுக்குடையும் நாமேநமீலை வகுத்தன்றும்
என எண்ணி ஓர் உறுதிச்சொர். நம் ஸ்ரீ குடுக்குவர் அதிகாலை
நாலுமனிஅர விஸ் காவிரையிஸ் தீட்டாத்தீஷ்வரத் அறிநித்தார்

ஸ்ரீராம் நாம் துக்காலை குந்துமனிக்கே தங்கதயிர்
ஸ்ரீராமம் செய்து விட கொடியை நாரியான் ஸ்ரீ குடுக்குவர் கிறங்கு
வரும்படிக்கட்டிஸ் அவர்வரும் வழிலிஸ் மனிஸாந்து

“சூதியு குடுப்பால் படுத்துக் கொள்ளார்”

கமகுட்டாக கிண்ண தமையால் ஸ்ரீஸ்வாமி கள் வைத்தி நந்த மங்கலாந
விளக்கதானி குரீவு செத்த நிலைய காலடவிலை.

“ஸ்ரீ குரு தேவரீஸ் வாழுபாதம் அவர்மார்மிலி” படது,

ஸ்ரீகுடுக்குவர் அனுத்தியே உணி றி விட்டார். ஏதோ ஓர்
ஜூவனிகு தித்து விட்டே மேரனத்துக்குதி

அநற்க அபயன்நமாந ஸ்ரீராம் ஸ்ரீ ராம்

என உணரியுகிலியிலி சமிதம் எநாக்குத்து தாம் அநுத்த
வடியில்குத்து துக்கும்பியார்ப் பதற்கர் குரீ-

ஸ்ரீகுடுக்குவரின் திருவடிகள் தீண்டி நமஸ் கரித்துவிடு
அபியாஸிசென்று விட்டார்.

குத்தந்தகரோ!

“ஸ்ரீகுரீ குடுப்பு குடுப்பு யும்,
மஹாமந்திரோப குடுப்பும் பெற்ற நிலை குதுவாகும்.”



இந்த அளவுக்கு சிறத்தெயும் முடிநே வை ராகிய கும்
விவேகமான சீரமிக்கீத சிற்தெயும் இஞ்சீந்தான்
“ மார்ந்தபக்கு தீயும் ! அறுவு ஆத்ம நூலாகும் வீ
சித்திக்கும் எண்டீதெரி கிடூத. கிணிகு கிளம், மதம், எமாகி
ஆக்கியம் வீல; உரி குணர் வே அக்கியும் !!”

ஸ்ரீசத்திரு ஸ்ரீபாரிசு தீட்டு சீயும் மத்தி ரோப நேசுகும்
வெற்றுக் கொண்ட தனிமையிலீ மறுநாள் அருணேது யத்தில் கீர
தாவத்தில் பசுங்கர் அங்கீகீர்தன் கிவைகளை வைசீது தம் கிரு
கரத்திலும் பயியமாக ஏந்தி ஸ்ரீசத்திரு காணிக்கையாக
ஸ்ரீகுடேவர் ஆஸ்ரமம் சொன்னார். ஸ்ரீசு தேவளின் ஏனைய இண்டியரிகள்
கூரீர்தொன்னாத்து நம்பவில்லை. வாசல் மகவில் கவரீ அங்கு பசுத்தெட்டு
நிற்கிறார். ஸ்ரீகுடேவர் உர்மாதியில் சந்தூரத்தில் தம் ஆசனாந்தில்
அமர்த்திருக்கிறார். அவரி சியீரி கள் ஆகுடேவரிடம் கவரீ ஆக்காத
பூமிசு தீட்டு சீ. பெற்றதீயும் மத்திரோப நேசும் வாங்கியதையும்
ஏகாஸ்வி விளக்குவது கேட்கிறார்கள். ஸ்ரீகுடேவருக்கு ஆத்திர கும்
கேபாகும் உண்டாகிறது காங்கே அவன்களை உந்ரமாக குட்டிகிறார்
அதோன்ற வாசனில் நிற்கும் கட்டிரை சுட்டிக்காலுடை உர்க்கார்.

“ கோடும் வாபமறியாது ”

என்ற பழமாதிரிப்படி கவரீவைப்பார்த்திவுடன் குத்துமீடு மேல் கேவா
வேசும் கொண்டு தம் காலில்மூடிடுகிறீது மரப்பாதுகளையும் காத்திரி
கட்டிறோாக்கு அதிவேகமாக வரி கிறீ !”

“ நூரோசு நார்பாதாரம் ராமானந்த ரோ நாரதா அவாவ
“ கவரீ இயாசு நீத்திரவி. நாரத ரோ பிரம்ம குமாரரி ”
“ குரீக்கு முடிடி நார்த்தா; பிரம்மா ரோக்குடிடி கார்த்தா ”
“ குரீபார்த்தா மில்லபிப்புதேவரா; பிரம்மா செப்பதயாவி ”

கிருகும் ஒருவகுக்கொடுவர்களிடத்திற்கும் கால்வி !

நூர்பாறு விழின் அடிலை !) கிருகு வாழுமையிரத்தியங்கு
பிரம்மா அலந்தநின் அமீஸம் !!) } மாண்புக்கு வாழுமையிரக்கு
க்கிடூத. விள்ளந்தந்தான்
மன்றத்து வொது வையில்
முயமாகி விழும் கிடூத !



குங்கு

“பொறுத்துயிர்ச் பலம் அனுபவரூபாவலாக எனிர்கிறது”/
“அன்றையிர்ச் பல்ள் பயமாக நான் ஒருங்கி மயமாகி விரேகிறது”/
மேலூசூன்னது தந்துவ விளக்கம்

இனிசூல்லப்போவது “அனுபவத்திரீர்” விளக்கங்களை கடது!
அதிரவுத் தீர்க்காத்தையீசு சூல்க்கிழவாக்கி அக்காது அனுபவானத்தில்
முடியுவதற்கு கருத்துடன் முடியுவதற்குவண்ணம்.

நெருடுவர் விசியாதுகை துவகின் நெற்றியில்
புருமத்தியில் தொவுத் தீக்கரையில் சூவுத் பரியட்டகத்தில்;
பட்டு குருதிலோடுகிறது. அங்கு

நெற்றிக்கண் (அனிலுக்கண்) திறக்கப்படுகிறது!

துவர் அம்பாதுகையை தவிர்நெறிக் கண்ணுடனே சேர்த்து கிருகரம்
ஏதான்டு பட்டிரிக் கொள்கிறார்!

அங்குவேதனிகிலீலு, ஒவ்றுமை கண்ணயிலுகிறது.

களையிலும் கேற்றுது:—அங்கிருந்து ஏடுங்கி அகற்றப்படுகிறது!

நெறுயப்படுகிறது:—அநூசுங்கேடுயையாக்கி பலன்கம் படுகிறது!

அங்கு நாடுர்

அனீநீநீயும் ஆத்மாவாக அநீநீதார், பின் அருத்த கடி ரைம்,

அனீநீநீயும் பரமாத்மாவாக உயீநீதார்; பின் அனுபவத்தில்,

அனீநீநீயும் பாம்மாருளாந் அனுபவம் உப்புரீர்!

ஞாத்திரா!

ஞன்சூல்லன தந்துவ விளக்கத்திலீ
ஞருசூருபத்தை சந்திரத்தையும் சூஷிய சூருபத்தை சந்திர
உயர்த்தியும் சூஷியதைக் கண்டுகொக்கி குழிர்க்காரி?

அநன்கிளக்கத்தை கிணி உயர்வும்!



நாமாஸ்யத்திற்குக்கு நம் வஸ்வரமங்காகாயும், நம் முகங்காக
யும், நம் ஜோவைகளை நான் தீர்த்தேயெத்தாகாயும், நம் சக்திகளை சீலியங்களுக்கு
தொடரப்பெற்றதாகாயும் “நாமாவிரவாந்தி” அவர்

தெய்விக்குடு : சீலியங்களை தெய்விக்குடு. அதீத்துச்சுக்களுப்பட்டவர். தன்
ஏகாதம்திவியங்கள் அக ஒமிழை உயில்லை யேன்றேமன சந்திய குணத்தேரு
நூத்திரமைதியைத்த நாமா நிவர்த்தி குடு அவர்

சத்குடு : இஷ்யர்ஸ்கி உயங்தி தம்மும் தாந்தி தேய்த்துப்பொய்யாக்குதிய வர்.
ஏய்வைக்குடு உயங்தி பரமார்த்திக்குத்திரு தாம் ஏனையாக கிருந்துகிண்டு யா
த்தை அறநிலை முதல் ஏடுவர். (அணி பந்தி ஏருதி) காலங்குத்தமானவர்!

நம் சத்குடு நாமானந்தரை சுற்று சோக்கவும் !
அங்கு குடுவெனிடும் அனத்துவேடும் கிருக்கிறது.
மத்து வயேடும் கிருக்கிறது.
வித்துக்கும் கிருக்கிறது.
அச்சாரும் அதுஷ்டானம் கிருக்கிறது.

அங்கு நம் கட்டிடம் கிந்த நான்குடம் கல்லீ என்ற தோற்றுகிறது.
அனுமினன் நாரணம்

மனே ராம்யை மேட்பயம் ! அது வே பழிதம் !!

ஶூர்சமயம் கங்கைக்கரையில் பல்புராலி நூற்றுக் கொண்
டிகுந்த நம் கட்டிட சீட்டு நள் அடைக்குத்துக்காண்டிருந்தும் நம்
நாமானநிதி ஸ்வாமிகளை காண்கிறீர். பின்னும் ஓர் ஒன்று கிறு
ஶூர்ராமானநிதிஸ்வாமிகளை சுத்திக்கிறீர். ஸ்வாமிகள் நாணயினிடி.

அவரை கண்டவுடரே அவருக்கு இயல்வாக வே
ஶூர் நார்பீபு ஏற்படுத்துது!

அந்துடன் குடுக்கு ஶூர் வலிய ராணினாகும் தோற்றுகிறது.

நாரணம் : - அவர் வளர்ந்துகிடை அவீ விடைம். அவர்
ஏசுமாக கண்டாலும் சாம்பிடைத்தும் அவ்விடை. அவர்
படிந்த வழக்கு வாவனி தோட்டு அவ்விடை
அவ்விடை எனக்கூரை மிலேச்சு சுதங்கும்



2

வி வேச்சன் என்றால் பாபத் தொழிலையே நம் உமிராகத் தொண்டவர்.

நீதன் என்றால் வத்சமா பாதகன் என்றாலோ நீதியோத் தொண்டவர்.
இந்த கடீர் அயோனி சமீபந் தலக குமந் தாழும், சுகம் பிரம்ம ரிஷி யான
குஞ்சு குஞ்சு சீர் தாமரைகளையின் குவந் மத்துவந்து தமாஸ் ரக்களில்
குஞ்சு குஞ்சு, சீர் தாமரைகளையின் குவந் மத்துவந்து தமாஸ் சுமயம்
அதீபீபட சீர் கூக்டாயும், கங்கையின் வித்தந்து வஞ்சும் சுமயம்
“பந்து வாறுப் கந்துகமில் அவி தீத் பீபட டு ஜம்
குடித்து சீக்குக்குதாடி, பந்து பீபோனும் போய், டடஸ்
குஞ்சு வீரனுமாடி தீது வழந்து வருவீல்!!??
குஞ்சு வீரனுமாடி தீது வழந்து வருவீல்!!??
சீர் தொழுமணை என்னும் கூத்தித்து

அத் தேங்காண்ணம் : - அவர்விராமயீர் நாம் துறுக்கன் !!

அவர்வித்து நாம் குஸ்ரீ டி !!

அவர்வேதம் தந்துவர்தாவி குராவ்வடித்திவரி !!
குவந்துச்சுருதிலை நாம் அவுத்தொரி

குல்லபீபட சீர் தீது மனு நுக்கு நாம் எமிபடி தீடுக
குல்லபீபட சீர் தீது மனு நுக்கு நாம் எமிபடி தீடுக
குல்லபீபட சீர் தீது மனு நுக்கு நாம் எமிபடி தீடுக
குல்லபீபட சீர் தீது மனு நுக்கு நாம் எமிபடி தீடுக

என இந்த துறை ஒத்து பதிய ஏசுப்பு வடையார் !

ஏன் குவரை புகவர னே தடுத்தோட தெரண்டதாரி
குவரை புகவர னே தடுத்தோட தெரண்டதாரி
குவரை புகவர னே தடுத்தோட தெரண்டதாரி

என ஒத்து கூக்டாயும் நாம் அவரை அவை முடியும்
வீரநும் கூக்டாயும் வீடு வருவாது முடியும் அவை முடியும்
அதுலி அதுலி அதுலி அதுலி அதுலி அதுலி அதுலி



2

கீர்த்தித்தத் திர்வை வேஷகள் முன்வாழிகளின் சீலையீர்களால்
உடலுடைய அடி உடை வாசமாறியால் அகண்டது. ஸ்வாமிகளின்
துலை வார்த்தைகளினுலை நொரி உடல்தீர்த்திலும்
ஸ்த்ரீரே தேவரிடம் உயர்ந்த பக்தியும்! /
“ஸ்த்ரீரே வை உற்றுமையாக உணர்ந்த பக்தியும்! !/
“ஸ்த்ரீபாதகா பேசையிறும் உணர்ந்த நான்களும்! !/
பெருச்த்ரீராதகையிறுவல் அடித்து அறியக்கண்ணே திருத்த
துறையிறல் ஸ்வயாராது அபவம்” வெந்த அவில்கிழிவதிர்க்.

குத்தங்களே!

“பாட்டு தேவரீ நடத்துவத் தேவாக
நிகழ்ச்சிக்ஞம் “போரின்றனனி கிருத்தும்” அங்கு
“போர்முன்விளையுதனினி கிருத்தும்”

“அநை அந்த பேர்ஸ் டே உண்ணரும்” கந்த ஏவும்
அறியும் சூடியாது; உணர்வும் சூடியாது; ஏன் தீவி கர்த்தாக்
கஞம் உண்ணாதியாது; உணர்ந்து பக்துமும் தயவாது.
சூழ்நிமும் அறிய மனதும் கிளை; உணர்வுமிழும் கிளை
மின்எவிடு சிது ஆரைம் என கேள்வி எசுக்கதா?

எவட்டாவனியில் சிறிரென்ற பூர்சு நின் நாற்று தோல்
ருவநாமிழோவாயும், நுகத்தினை போலவித்தில் தோற்றும்
தனிலாமல் பின்பற்றுமின்டுத்தூல விருட்சம் தோன்றுவ
விதிமிழோவாயும் அங்கு

“பரசூராமே ஸ்விதை அம்போராதந்து போது
தோன்றும் பின்அது நுமத்துஞ்சோயே மோதுமானும்;
“ஆங்கு நம்புவதும் செல்லுது; நம்புவும் அங்கு பிரகாசிக் கூடு
குங்கு பூர்த்து தேவனின் விசித்திரம் போக்கத
ஏவும் கண்டு வைக்கப்பட்டு வருகிறது!



2

1. நெந்தமுர் தம் ஒத்தம் சீலியன் இடபாலா ச-திய காமனி 20
ஆண்டுகள் மாஞ்சூலிய் தீநு வரசிசெல்லார்.
2. கிடே ஜோபாலா ச-திய காமனி நன் நினைவுத்தில் தம் ஒத்தம் சீலிய
னின் உப கோசல்னீ பட்டினியக் கோட்டை கிள்ளுவதை கையில் தார்.
3. ஷீ குருஷேவர் தம் கீட்சீட்னீ வேலைமுறை வாங்கியே ஒரு பூத்து சூரை
4. ஷீ குருஷேவர் தாமிகமுறைத்து, என்னேர் என்ன வன மாது/ஏது 6 ஆண்டைக்
செய்யது தாமிகமுறைத்து ஏன் உண்மையாகிறது குருரி !
நேரையும் செய்யப்பீர்கள்து ஏன் உண்மையாகிறது குருரி !
5. ஓரு குஞ்சைவர் கீஞ்மாணவனீ! அண்டைக் கேள் சேலை செய்து செய்து வரும்
அண்டைக்காலத்திற்கு குடும்பத்துறை நோய் நோய் நோய் நோய் நோய் நோய் நோய்
இரண்டு கண்ணப்பர் குடும்பத்துறை நோய், ஓரு காந் இயந்மாதியை குந்த
நிலையில் நூத்தமமாகி நிலை அந்த நிலையில் இரத்தையடைவதை சேலை
செய்து மாணவனீ குருஷேவாக அவதாரத்திட்டேயும் கொடி உழவிலீ
தீநுது, இறைவனால் எட்டு கூடியதுத்துவம் மட்டு பாருப்புத்து
ஏனைசுருள் பாலித்திருர் குறுக்குமிகு குறுக்குமிகு குறுக்குமிகு !

ஏராளம் எடுத்து கொண்டு போகவாம் கிடைவு அடைத்தும் பீ
குறியிழைக்கு முடிரேப்பலத்தை கொடுப்பதற்காகவும்
அடுமூனைமாணக்குருசுருக்கைன் ராரி தீநு முடிரேப்புக்கும்
செய்வதற்காக ஆம், தால் நல்கின்ற தீநுக்கைன்
அனுபவித்து தீநு சுத்தம்புருத்துவதற்காகவும்,
அமைந்த அனுபவ நான்பாடு மாது
குஞ்ச சீருஷேவர் ராமானந்தர் தம் ஒத்தம் சீலியன் !
நாட்டை வெறுவிடும்கூது வுடுப்பாடு கூத்துரர் !

ஷீர்ச்சமயத்தில் கோரக்கள்ளீர்க்கு சுத்த புருஷன்
ராமானந்தமெடுதிர்த்து வித்தைத்தொன்னாலும் உாதங்க
நாலும் ஏவ்விவருகிறான். அதுசமயத்தில் நடுர் ஏழ்வாக்கினை
மாதுசாஸ்திகு வருத்து நிலைமையை அறிந்து, குடுஷேவர்
சீலியப் பலவந்த நான் வாங்கி (வாங்கியதைப் போன்)



2

நோருக்கனே வெஸ்கிருங்கவரி! குத்தநீக்களோ! கிடில் நாடகம் வெறு அழகாக அமைந்தி குத்துமே. கிழா நாடகபாணியில் தடுக்கினும் உணர்கு அருடேவரி:- ஒன்மீதுயனேகவரி! உன்ன வஸ்வைநாண்மினாடுக்கிள்ளன்! நீ நீக்கசுமயத்திலிஸ் வராவிட்டாஸ் என்ன கிந்த கோங்கன்பஸ்ப மாங்கி ல தெந்மூல்ஸாமரி கிந்தாசி நகருத்தொடியும் நம் யோத வர்ண தமயக்ஸ் மஸ்பமாகி குகுப்பமான்.

குரீரி:- மேற சத்துவாரியா! இதுவாதி தேவா! கிழு என்ன சோதனை? கிந்தகிறுவனுவது கோருக்கனே வெஸ்வதாவது?

தாவிகளல்ல ஹோ கூர்த்தா! கிழுதேர் குறுகிதா வே!

கிழா சீர்ச்சீயநமாத்துயனை குத்தி கிந்த ஆயாத்தா

நவத்து சும்து சும்து ஆயுபாரத்தை அவுத்துதிர்!

அருடேவரி:- அதுஅமியடிஅஸ்லகவரி! உர்களை விராத்திமௌர்யர்களிலும், மாடு குங்களிலிஸ்பவனைக்கிறுமிகு குவத்தசர்கள்கும் உண்ணோட்டா சீமை கெங்கிடுகளோ! நீஅவைக்கிற யஸ்வகம் ஏவாடுபடுத்தி நாமல்ல நக்கத்துக்குத்திலிஸ் என்ன காம்பாந்து நினுடைய! நீகில்லா மஸ்தான் உயிரோடு கிருக்க ஆடுயுமா?

குரீரி:- மேற வேயா! கிந்த அபசார வாசத்தைகளி சொல்லி மேலும் எழு அலைத்தையை குத்துக்கிறீர்கள்! என்னே உயிகாரி குறுகிடுவிருப்பாவம் ஏன்றசாஸ்லி பூட்டுக்குத்துவனை பாதங்கள் உடுதியாக பற்றிக்குற்றாக்களுக்கு கண்ணிலால் அவந்திகுறைக்குக்கு அமிகுடுத்துக்கூர்மா)

அருடேவரி:- (குநைரதாக்கி ஆளியிக்கனம் செய்து உச்சிமேந்து சொல்கிற)

அடாரம் கன்றுமனி! ஏமத்துக்கந்துபாலா! உண்ணே ஏவ்வன்னைம் மோத்துஷ்டு நாக்கைக்கூட்டுத்தீவித்துப்பொலி! உங் சிடிக்கிக்கர் கிருத்து ஏன்றாயன்டு நீ ஓருயனே எழுக்குமிகுபோதும் உலகினை நார்மத்தை ஸ்தாபித்து உனினைப்போய் தத்தீங்களின்றும் பிலேச்சர்கள்தமிக் கிராஷ்டீர்களின்றும் எழு அகுவிப்பு வர வெங்காம்மன் ஹிடடை ஹிடடை அடித்தேநாமே எம் குத்து நுந்தோமன்னிமிபாயா? (எனதகுத்து உருதிகுர் முகுடுஷவர்)

குரீரி :- குமருக்கு உகர்த்தைந் வாயில்விகுருத்துவர வில்லை அவர் பாதந்துகளைக்குத்துவன்மாம் மேற வேயா! மேற வேயா! எனதத்திரி அசுது வன்மாம் மேற குருடேவா! கிந்த நாயடி யே அங்கு ஏந்துவந்த யிலை எல்லாம் குருகைமறைப் பயாழிதிர்க்கங் எனத்தூஸ்லைய உண்ணைக் குழந்தான்.



2

ஹேசத்துரு நாதா! எத்தனை அழகாக திறம்பட ஏதும் அறியாதவும் வோல் நடித்தி நீங்களே! உங்கள் நடிம்பும் அதித் ஆசி சேஷஷ வும் அங்கேள் சயனிலீலீ குப்பவுக்கும் நூட்டு அதிய குடியாது. அதித் தூப்பதியானே மொயாவி! அதேன் நடிம்புக்குக் கூடாத அா ஒவ்வொரு ஆறுல் நீத்ய சொடுப்புனை நஷ்டகள் அவணையை மிதி சிலைட்டம் கூட்டகள் ஸ்ரீவகங்களே தேவான்த்து கிளைவு கூக்கிடுத்து கூத்து கூத்து மானையாவுடைத்து எங்களிமயக்கி விளையாடுகின்றன. ஆனால் தர்கள் கடனா அதீங்கு மோயா வேஷ ஓட்டமலை! பிரத்யீச தேவான்தும் அவைகளுக்கிடைத்த நொன்டே தங்கைக்கமையிஸ்வட்டுதால் நாந்துக் கூகள் இருந்த நெரிமை பேர்க் குந்துதல்ப்புக்காட்டுக்கு

“² உம் காந்தசக்தியாஸ் எம்மு கிங்கு எார்த்துக்கூக்கு
‘ரம்முள்ளிருந்து கொண் டே உம் வுள்ளும்முயகூட்டுக்கு’
யாமு பீர்த்துருவியாக ஓயு கிருந்தோம்! எமக்குள்ளே
கிருந்து அத்தனை சக்திகளையும் கூட்டின்றிரும்!
நோரக்கன் அத்தித்திக்களை உச்சிதான்!
நாளாசக்தியாஸ் அவைகளை அடக்கு விரிரும்!
நாய்தான் அடக்கத்தால் அவன் ஆனவும் அடிநித்து!
அவன் விடீஷத்தால் வாதாடியும்!
தாங்கன் ஸ்வயானுபவத்தால் வென்றிருக்கன்!
‘நோரக்கன் காட்டியது கித்து என்ற சூக்கஞ்சு(புயந்தா)
‘தாங்கன் நாட்டியது அத்தும் மத்தித்தந்!! (அதுவான்தா)

“³ அதும் நானிழுக்குவரே கிப்படி
கிறம்பட நடித்து குடியும்”

“⁴ நான் நான் என்றும் எனது எனது என்றும்
அடித்துக்கொண்டு அழைய வேண்டும்”
கிறை உண்ணும் போது
உத்தம சத்தியீனிடம் எந்த வள்ளுமைக்களோடு, எதிலீக ஆற்றல் கடனா
கிடைக்கும்படியாது. கிறக்க நியாமமும் கிரிவி; அஸ்தவும் ஸ்த கும் நேவருஞ்சுமைக்க



2

எம்மட்டுக்குத்தினதையே!

“ஸத்தித் தூண்தீநா!

உநாந்து ஓர்க்கநை ஏதால்லினாலும் கருத்து மன்னேடு

பாயாது. உள்ளூத்தினதைசாலி விடேய (ஸுரி துமினி)

நாவிக்கியன்னூட்டுவாம். அதாவது தமிழகரிலுக் கூடுதீ

நூல்கு நாமிலுராசீசோஷு உடைவுதுபோன்று எங்கூட் கீட்டனரிந்து

வந்திருக்கு நூபக்கியெஞ்சித் தூண அழுகை உடையட அவன்தூணை!

அவன்னைக்காடுமொத்தையாகக் கிடீது எதான்முக்கு யாவும் கூடுதலான் அவன்னைக்காடுமொத்தையாகக் கிடீதும் கூடுதலான்

நூலிரி தாஸ்ரின் ஓர்மகுடுக்கிரத்தினதயாய் கேள்.

கீலமிருசலியமே!

“ஸத்தித் தூண்தீநா! கடமீன் தாய்

நாமம் ஜிஜிங்காட்டு. நந்தினதையார் நுமார்ப். கிந்தமாதா ஏதா

கிருவரும் தமிருத்திதை குடிருக்கு ஜி ருமால் சுத்திருவக்கு கிருவர்

எம் பத்திரினர்ஸ் ஸ்ரீவகாஸ்திருப்பையிருநியர்நார் குத்திலையே

கூர்தாந்திக்கையைபார்த்தனர். அந்தினபன்ன் நாமம் “சுத்திரா பாய்”

ஆகும்-கிடுவெடுயம் பற்றி நூலிடம் சொன்னார்க்கார். கடமீன் எலிசனீ

கீலயே எமதிந்தினதையே நும்பூல (ஸெல்லிமி) நார்மத்தில்லிருந்து அடிவென்

ஒப்புக்கிடக்கார்க்காமாடுடேன். யாகி பிறந்து வராத்திராவரிலாகி கனி

வாமாநக்குநீஞாலும் கிருப்புகரிமாசுப்புக் குடைப்பிடிக்கிடுவன்னை

என உறுதியாங்கிடாரினிலெட்டார். அநால் கடமீனின் மாதா பிகா

கிருவரும் அதிக கஷவை அடைத்தனர். அவர்களாக் குறையவனிடம் பிரார்த்திட்டினர். “இறைவன் ஓருஷனே!” குஞ்சுறையன் சுத்தித்தான்,

லீமிருந்தாமன் ஓர்மக்கிடிரியாந வற்றினாள். மணவியன்

சுத்திராவிலீயம் சென்றுள்ளன். கடமீன்கீடாக பென்கீடேடான். மணவியன்

ஒடிடார்மதுதித்தனர், நாராணன் கீடேடார்ஸ் எம் குறையவன். நூலீரி பொ

கிஸ்பாக்கீட்டிராத்தும் கிஸ்பு. நம் மரபுப்படி அவன்கூள்ளினதீரையில்

யெம் கிஸ்பு யெற்றனர் பெண்ணிடார்ஸ் வாரிச்சுக்கார் நும் பரீராரி (வா

சுவர்க்குசுத்தியொரிவி போம். கடமீன் ஓர்க்கிலியாமுயனு? அஸ்பாது

யகுடுள்ளபார்த்து விடவில்லை என்கீட்டு கூடுதலாகி பரீராரி குடும்பத்தின் அடிக்கீடு

நான்காண்ணும், அவனும் சூர்யாதீவையில் போய்ம்

படுப்பிச்சியமியட்டு குந்தது (குதுஎம்மாய்வரின் போய்ம்)

படுப்பிச்சியமியட்டு குந்தது (குதுஎம்மாய்வரின் போய்ம்)



2

என்மாயாபந்தி சிறுமனத் திறிட
வெள்விடங்காரி சமீம இத்துவியோர் கீழிமர்க்கா
வொனிஸ வெள்விடங்கான்பாந்தி திறுமனதினா
சுடித்துவிடுவோமீனா மாயாபந்தி அரிசிவி
படுத்திமள் அளியுள்ள கடிமூரி பார்த்து உள்ளா
படுத்த அபிவண்ணாத்து சாவலை சிறுமனம் சுடிவு
வைத்தி ஒன்று என்று சமீமதாக அடையாளம் கொட்டங்களிடம்
நகரிசொன்னார் : - அமீமா, அபிமா, மற்றும் வெளியோர்க்கண் மூட்டு
சமீமதம்தான் சூருபி எம் பார்த்து கடுவர் (நீராமானத்தாக்கிவர்க்
ஒரிப்பாமல்லது) வத்தான் தான் இத்திறுமனத்திற்கு சமீமதில்
போல் அவர்களீமததி கரிசாமல் இத்திறுமனம் நடவடிக்கை
என்று விடுவாக சொல்லி விடுட்டங்கள்கூடி கூறார்.

அளியுள்ள இதைத்தான் அவர்களிருமானால் சுயிர்கூ
குவிடு நமீரது விபநிக்குமேற்காக் கூபித்துக்கூடிடும்
ஏன்று எமிபடுவடுவாரி? என்று உண்டுத்தனம் கூடும். மந்த தாங்காய்க்கு
நியும் கூடிடுக்கூடுக்கான்கூடும் அத்தராமானத்தும் அமீயான் படிர
ஏற்குமில்லைத்துவாக்கன் அவர் “எம் கிளாஸ்ப்ளேட்” என
ஏனிலில்லை எவ்விழைபோலி விடுட்டங்கள் அத்துவாயா மக்கள்.
பார்வகான்கவிபோதுகுறிப்புடையால்திடங்கள்.

எஃது அண்பான ரூத்திடாயி!

ஸத்திதான்தி கா / அவளை

“முழுமையாக நம்பியவரீகளீ” அவள்ளை

போத மேற்காலிட்டுக்கூடியே. (கிறாம் ஸ் பய அதுபற்றி)

எம்பிருப்பேற்றாமானத்து ஸத்திடுவாக்காய்,
இள்ளாவிய தெரு பத்திரியாகவும் வடிவாக்காய் உண்ணம்
பந்துனை நட்டிரீ ஹீட்டுடன் கூரி பிரயேகத் திடுர்கள்.

“குவிடீர் உண்ணம்னாய உணரியாயாக எம் ரூத்திடாயி.
தெயியம் மனுஷியானும்” என்ற வேறுங்களைப்போய் யோகித்த
துவிபோன்றில்லை. அத்தூட்டமாக திடுப்பதான் அந்து ஓர்
தூய சொல்லப்படுகிறது. அதை ஏற்றுக்கொண்டு வத்து நாடு
வந்து நாரியும்தை அபீபாடன் முடித்துவிட்டு அதுசொல்லினால்

ஆகுல்நாம்பொறுமைப்புடன் நம்பிக்கொவன் ஆகுல்.



2

எம் உண்மைக் டுத்திநா!

ஸந்திதீ ஆனதீரா.

கிழுயமலிவு நீதாம் கிளையன் கமரீஷ்டிருமணி
நாதீசுவரீ ஸிமராந் முத்துப்பவதீகான்
அந்தாடவிலாமல் “கமரீயீட்டில் ஒடையும்”

நமகும் சுதீராயும் பரிமாற சீலந்து காக உண்டனம் பந்தாமா
நாதீக்கள்தும் கிஸ்திராபியும் ப்ரமாயாபிராமண ஸதிட்டு!

கமரீ 2 சீசியிட்டும் சுதீரா 2 ர்திட்டும்

ஆனதீநமாக ஏற்றிய நாம் நூஃ உத்திட்டத் தீநா

நமகுக்கும் சுதீரா ஏதினும் பொயிலீ உந்து

ஶந்தமாக பகலியை முனை ராதீது யிட்டு கிடையும்!

அதூதுதுதும் கிருக்காலீக எழும் திருக் அதிகங்க் கொண்டு

ஒரியாரித்தீநாக்களினான் எம் குறையன்றி— குத்தித்தங்களே

எம் அதிஸமாந 2 வீக்கருத்து ஒர் ஸமதீநன் பிறப்பான்.

அவன்டு நமாஸ் என்காம காலம் நேட வேகங்

ஏன்ற ஒர் திடீந்துபண்டிக்குதுக்கும் சுதம் ராக்கியாகும்
கிடைவான் என சுத்தி கூத்து செல்து மிடீடார்.

குறிபு:— கிடீந்த நமாஸ் உண்டை நாம் (பூருக்குன்று) கிடீந்த
நமாஸ் நமதுபாரியத்திலேயே (போய்கு) குருவுடை கிடீந்தயாத்து
ஏன்று எதிர்த்தியர்களையாகிஸ்வென்று பந்துமானன் காலங்கு
பின்திருப்பனை கிடீந்தார் ஏதித்து நமகுக்கு (பந்துபிபிரவீரமத்திருந்து)
ஏற்ற மொறு கத்திக்குத்தீரார்.

முழுநாளீ அதிகாலீயிலேயே ஸ்தானம் எய்து அவி
ஏருஷகும் தம் பார்துகேதையரிடம் பூதியெழுத்து கார்ணன் கார். அவ்வு
ஏருஷகும் வாயிலின் கமரீ ஒர் பெண் ஜூடனியுடைய உண்மையான
ஏதாலை வாயிலின் கமரீ ஒர் பெண் ஜூடனியுடைய உண்மையான
குருவான பந்துமானன்தீர் கவனித்தார். கிவன் எள்ளுபுதிதாக
ஒர் வெண்ணிலையும் அதைத்தீர்த்து சுருக்குவேள்ளன குவனித்துக் கொள்ளி
ஒர் வெண்ணிலையும் குவனித்து சுருக்குவேள்ளன குவனித்துக் கொள்ளி
படிக்கையில் குவனித்து சுருக்குவேள்ளன குவனித்துக் கொள்ளி,
நமளிகாரம் கொள்ளிக்கார். பந்துகுருவும் குவனித்துக் கொள்ளி,
நால்வரியிலேயான அதைக்கொள்ளிக்கார். ஏன்



2

பந்துருடேவர் :— என்ன நடீர் கிவிமயன் யார் ?
கடீர் :— (ஞானிஸி தீரைத்தார்) போகுதுபோ !

இதுவான்ன கேள்வி ? நேற்று நால்கள் ஒன்றை
ஸயிழ் நடைபெற்ற திருமணத்திலீ எமத்து
ஏயித்து மனைவி சுத் தரா !

பந்துருடேவர் :— உணக்கு உடுமணமா ? அதுபல்ல எம் குரீனிஸியிலா ?
கிதுவான்ன முதல்நூற்று குடும்பங்களிலிருக்கிறீ ?

நடீர் :— அம் உவிகளிடம் நடைவிடுகி வேணா ? கிதுவான்ன
சூத்தரியமீத் தாலிகள் ஒன்றிஸியிலினாலே எவ்வள்ளு
திருமணமின்ற நடைத்திருத்தியது அல்லது கிப்படி ஒளியும்
அறியாதவர் போலிதேப்பது எமத்தே ஆத்தரியமாக
கிடுக்கிறதே ?

பந்துருடேவர் :— யாம் உணக்கு சுத்து வந்தோமா ? உரீ கிடு
மனத்தை நடைத்த விவரத்தோமா ? யாமோ விராமனரீ.
நீயோ மிலைச்சீர்கள் அதுபல்ல மிலைச்சீர்களுமானிய
பசுவத்துடையும் கூடுபடுகிறவு குவோமா ? அப்படிவி
பட்டாண்மையேடுவிது வாட்டுயாமா ? திருமணத்தையாக
நடைத்துவயிரோமா ? நீந்திமான வன் என உரீ
நடைத்துவயிரோமா ? நடைத்துவயிரோமா ? குவோதுமீ ஏச்சீது
ஏடுமடு எம் மன் கிற் கிடுயே ?

நடீர் :— (ஒவ்வொவ்வதுபிபோகுர்) நடைத்துக்கு தோகுமா ?
யாம் சுத்தினாமா ? நால்கள் அல்லது மூன்றிஸியிலா ?
யாமோ திருமணம் போக்காலீன்குமே நால்கள் தானே
திட்சுநீரா நூக்காக பேச பிற்குத்தவர்களை சொல்லி
எழுவாமலும் குத்துவாபத்துக்குவருடன் குத்துக்கு கிடு
மனாகுமிசீதியிது வாத்துவிடுக்கு மியோதுயாமா ? உர்
தோமா ? பொருட்டுத் தோமா ஏன் மதும் அதுக் கேள்வி
எயிலாமல் கூடுதல்கிர்க்காலீனுமிகு வியாயாமா ?

பந்துருடேவர் :— ஞானி தீவி திகைத்தாசி ஏன் அப்பன் சுத்தரா ?
தவயிமார்த்துக்கேட்டு கிடுக்குரா ? ஓ . பும்பீனே ! இவனியர்கள் ?
இவனும் குமீரா நூத்துக்கே ஏன் என்ன சுத்துத்தும் ? எம் சுனித்தில்
யிலி உணக்கே கிவுக்குக்கேட்டு கிடுக்கு விரும்புக்கு நடைத்தாக
விசாரிக்குனே கிது உண்ணமையா ? கீழ்க்குத்திமாலை
யன்னுக்கேந்திருக்கு உண்ணமைய சொன்னுமா ?



2

சுந்தரரா-- லோமி ஸியாவி ! எமிபரவிமாஞ்சோ
இதுள்ளி வழோங்கியான ஒக்ரிவி ? ஸிவாசி யாகி
கிதகால வரியதீகும் மொமிபெதி அறியோம் எதாக்
தாங்கள் ஒத்துவத்து ஏன்கள் கிடைக்கின்றே
மண்ணிலூட்டுவதுவத்தீர்களே, கனிசு வெள்ளம்
அறியாது யர்போஸ் பேசுவதிர்க் கணவாரிய
குழுவுடையிருக்கும்போது !

பூர்வரூபாயர்-- கிரிவிரதோ சுதிரடத்திக் குத்திலூ. நீவிகார்
கிடையுக்கே ஒடுபெறை ஒடுபெற்று ஒடுபெற்று கிடைக்கிறீர்கள்
உங்கள் கிடைப்பெற்றிடுதை பேற்றுவார்களே என்பதாகி
காத்யாமியுநிடுக்காம் எத்திறம், புக்கார்க்கு குறுவனா.
நாற்றுத்திடுவதே என்றும் பொதிக்கார்களிலும் கீழ்
நாடுவிபார்க்குகிறீர்கள்!

நார்பா-- குடுஷா ! குடுஷா ! குடுஷா ! இதுமுசாம், அபாங்க
யாம் “பொய்யாம்யா” என்றாயர்களுக்குமில்லை எம்
உமிழோடுயாகி குத்துபெயன்கொள்ளுகிறீர்களில்லை உமிழீ
கிவியடலிலிக்குத்துபெயன்கொட்டும் பூர்வுக்கு குடுஷாந்தகாந
பொயியன்களுக்கு மெயர்க்கு பொதிக்கு பின்கு அமிமாங்காவன
உமிழோடுகுத்துபொகாநா”

எனக்கூட்டுக்காண்டே அலிருத்துமையல்ல அறையிலிருந்து
ஓர் நொடுவாகின்கையிலிருந்துகிறீர்கள்கூடு;

“பெண்ணோ! உங்கள் கூத்துவில் குடுப்போம்” /
“அடுத்துயான்கூத்துவான் வற்று உடுக்குவாசு” /

எனக்கூட்டுக்காண்டே சுத்தரா தலையை தாங்குக்காரர்
தாந்தித்திக்கூத்துவ்கு அயர்க்கு தலையை தாந்தித்திக்கு எத் தனிக்
கைமலீா.

கூத்துவாட்டு சூதுந்திரன்கள் என்று கேட்பவதுயும் !
உங்களுக்கு உணர்ந்துகண்ணுத்திரு எந்துபவதுயும் !!
அறைத்துவுடன் அந்தேஸ் பூத்தேஸ் என அமயங்கம்
நொடுத்துக்கேடுத்து நாடு இடு வருவதுயும் !!
உள்ள காம்ப்ராபு”



2

நவரத்னாநசிதமுடுப்பட்டையதாக
இருமாலும் சுந்தராவின் நஞ்சோடு பேட்டு
“நவேதா பித்திர சின்னன்!

அந்தானீ அவள் வாங்கி ஒரே வாழ்வதோடு
குஷநிதாயி!

கவரீ! அமைமாசுநிதாநு உவிள்ளு கிருவறையும்
வொயிய குஷ்கிய எம்மை தஞ்செயியாயாக. அந்த ஒ விழிய
எகாடுவாளீ எம் கஞ்செகிஸ்ரீசுயாயாக! எனக் கனியதீ
நனிய வெமா முதிந்தான் எம் ஒ குடுக்கிய மாயவன்.
எம்மூலியான ஸதீவதீந்தா!

இவி குநலீஸையும் அவன்
எகாடுவாளீயும் சுந்தராவின் கஞ்செமாடுள்ள தலை சுந்திர எம்மைக்கு
நவரத்தீஸமுடுப்பாத்திரீ எம்மை அவள் ஒருக்கு நான்றுவு குஷு
குஷியாள் எம்மையியார் கீர்த்தி நான்றையின்மார்க்கு வதையும் குந்த
ஷுத்தியங்களை முடிக்கும்போது நூற்றாண்து ஸியாகி கர்வியந்து
ஆப்பீரீயுமேங்கு பார்க்க வேலை வாய்மும்

ஓருங்கிளைந்துயாமிதுவூபவிக்கிழுகே
நீயும் அதுவியியாயாக. கிருத மடிஸிபவரிக்கும் அதுவியிபங்காக!
அசிர்வதிநினே அவனே ஓட்டு, அவனே சூடு, எஸ்ராமி அவனே
நீங்களான்வாதீயம்!

எம் அண்மை குஷநிதாயி! ராமானாத்தா! எம்மை குநலீஸைக்கும்
நீங்குத்துவிலூட்டுகின்தீ சிடைத்திருக்கே அத்தெடுக்கும் கே,
அவளியும் நீங்குமாட்டாயி. ஏன்றுமிக்கு நீங்குபோக்குப்பட்டது. ஆயன்
எழிதிலைக்கு யாம் எவ்வித்தன்றியும்பறும் போக்காயி, கிருதிஸ்ராமி,
உணவு அடுத்தாயி, உறவு எகாளிமிடாஸ்ராமி அது எம்குமிவொட்டிதும்
உணவு அடுத்தாயி, உறவு எகாளிமிடாஸ்ராமி அது எகாளிமிவொட்டிதும்
உணவு அடுத்தாயி. நீயோ ஆப்திகார கிஸ்ரு குஷந்தமதீ தாங்குமி
உணக்கிவாடுத்தாயி. ஆநாலே என்குமிக்கும் உந்த சூக்குப்புமையாயி
பாத்திரங்கள்துயவன். ஆநாலே என்குமிக்கும் உந்த சூக்குப்புமையாயி
நான் சூக்குமேயும். அதிகுமுனைத் தடுயாக எந்தெழுயுமின்றிடத்தீ
மூடும் துடையதீருக்காய். என்ன கிருதீகாலும் யாகுமாயாயிகங்களே?
மூடும் துடையதீருக்காய். என்ன கிருதீகாலும் யாகுமாயாயிகங்களே?
ஶுக்குப்புமிகுத்தியாட்சி எடுப்புமான ஏன்னிடம் வந்து சுதி வைத்
ஶுக்குப்புமிகுத்தியாட்சி எடுப்புமான ஏன்னிடம் வந்து சுதி வைத்
அவ்விருவ்வையும் அதுவியித்துயவன் என்ற கிருதீகாலும் எம்பிரத்து.

2



போம் ஆனந்த சௌலியமே! ராணி சௌலியமே!
ஸ்த்ரீகீதி ஆண்டா

மற்றும் அன்றீருமெந்தைகளுடி, யாம்
 சொல்லும் ஒரி திறியக்குடைய, கருத்துடன்
 கேட்டோர்க்காக! திடைக்குடைய உண
 ராமஸ்வங்கர் “அறுப்பு

இரண்டாமாகு உணர் வீரங்காக!
 “பந்தூன் கபீர்தாஸ் தநை!

பந்துமஹானிசுப்பிரீதாஸ்

கல்லுத்திற்கு, ஸ்ரீ பந்தான், தம்முடைய நீநாருகாகி குள்
 ஸ்வராக்கர் குடைக்குடி, ஸாதுக்கார் யேட்டுக்கலீ, ஓரு
 நாலு யோர்கள் கூட்டுத்துடன், “அஞ்சி” எத்தாருக்

நிற்காக (பந்து ஏருத்தினர்க்காக) சௌலிருமை
 ஸ்ரீ பந்து மறவேற்றரி. திவ்விய நாம பஜனி கோவாக்குமாந
 நடபெற்றுவங்கியது. ஸ்ரீ பந்து தழுகனி வியான சுந்தரானை
 நனியே அழக்காரி. அன்பர்கள் சமராராகனாக்கு,
 (பந்து போஜனாக்கு) என்ன செய்து என ஆலோசனை கேட
 காரி ஸ்ரீ பந்து அவர் மனை வியான சுந்தரா சூனிறன்,
 நாகா! நம் ஷிட்டிஸ் துதிசமயம் அளித்தோ, மனி கை சாமா
 ர்களோ, மாவு சுகைகளோ, எதுவும் கிடையாது. பண்ணு
 கிடையாது. கடன் வாங்குமும் உடைக யில்லு. ஆறுவீ
 போஜனம் நடைபெற வேண்டும்! உங்களுக்கு ஸ்ரீ பகவான்
 என்ன உணர்த்துகிறார் அதைச் சொல்லுவிதார் என்றுள்!



2

நூக்டோசொன்னுர் :— விளையே / உங்கு என்ற
நோனுக்கிணோ, அதைச் சொல்லன்றுர் : சுந்தரா
சொன்னுண் :— பிரான்நாதா / நும் விடையெல்
வெளிய மாத்திரம் குத் எது ஏது கல்லீ.
அபிபடி ஏதேனும் கிடுந்தால், அபிபடிக்கிழக்காத
அடமானம் எதுதீ ஏதேனும் செய்யாம்.
அதற்கும் வழியில்லை! ஆதாலும் 2222

எம்மிகிய பதியே / நும் விடையெல், **இருமீடு!**
விபரியம் “பாத்திரங்கள் கிடுக்கின்றன! அவற்றில்
நான்முயம், **ஒளியூர்** / ஒன்றே படியாகம் செய்யாம்.

மற்றெல்லாம், **ஒட்டுணி** / பயன் எமாது. தாங்கள் சுத்தமாக
செய்யால், அதைபயன் படுத்திக்கொள்ளுவீரன்!
பூந்தெர் :— வென்னே! அவ்விரண்டு வெளிய மாத்திரம் வீக்கன்
எதை? எமத்து விளங்கும்படி சொல்.

சுந்தரா :— அங்குமலே / ஒளியூர் உவ்கள் தூவம். ஆது ஒன்றே
பயன் படுத்துமுடியாது. மற்ற எல்லா சூழ்வேஷனம்
தூவம். அதை ஒன்றே பயன் படுத்தவாம்.

நூக்டோ :— வென்னே! நஸில யோசனையைத் தீர்மானிக்கின்
சொன்னுமியி! நீயஸிலவோ **உந்துமி** /
நீயஸிலவோ **பக்திமாரி**, நீயஸிலவோ

பக்திமாரியங்க / நீசொன்னமயி, எத்

தூவம் 21 ஒன்றே பயன் படாது காரணம் ஆறுவீடு
தூவம் 21 ஒன்றே பயன் படுவது அதுதானி 21 என்றாலும்
ஒது, பயன் படுத்துவது அதன்தீடு விறைவாக சிருக்கி
மாந்தால் மார்வ மோம்



2

சுந்தரா! கீஸ்வாமி! அடியாள் நடியில்
நிராமி, குடையுத்தீடன் வரும் மோடுகல்லாத்
நாம் வந்தீவதியிலும் ஓடும் மனிதை தடை
வியாபாரி, எம் கை பார்த்து, தன் திளிடு
வதும், கேள்வியேசு வழும், அவன் மார்த்தவயும்
அவன் என்ன அம், குந்தரீரத்தை,
அவன் “விரும்புவதாக”

யாம் உணர் கிழேம். ஆகவே நாம்போகும்”
கவிஞர்கள் “பாந்திராத்தை” அவன் வுசங்
எநாட்டு,

“நமக்கு கோவூரியானா!” வாருருக்கு, அபமானம்
கையீடுகளில் எமத்துத் தருகை வரலில்/ கிவிசாசத்துக்காலிக்கு
க்கு தமிழ்த் தெர்திலை, அடியாள் மனிஸிக்கூம்!
ஸ்ரீகமலிர்:- ஒவன் நே! நீயே பர்த்துக்கூறுத் துக்கி விம குக!

ஒரு உத்திச்சிதம் கண்ணுக்கூடுதல், மதியுகமந்திரி சூஷாள்
என்பது ஈத்தியமே! உடனையுறவுள்ளதன் மதினமி

குந்தராதை, தங்க அபயத்தும் பற்றிப் பனிபாக அதாக்குத்
கொண்டு, அதிக்காரித்துக்கண் வீட்டிற்கு ஏதேனுமிட்டார்.
அந்த வியாபாரியே, கும்பையும் பாவுடன் வருவே அவர்
மனிவியையுடும் கண்டியுடன், சுனந்தம் கொண்டார்.
ஸ்ரீகமலிர்:- ஓயா! குந்தராவுக்குத் துவிரும்புவகை
யாம் அறிதிருமே, கிணறு ஒரு கிருபையு குறுவதும் குந்தாக
உடிப்படையாது! இந்த வைத்துக்கொண்டு, நூறுபேரும்
நேரங்களை அளிச்சி, முழுமீன், மாவு, மனிதை சாமான்கள்
மட்டும் தருவாயாது.



காருதகுன்ன அந்த வியாபாரி, ஒன்று அணிஃ—
ஸ்வாவிதையே! குமி வெள் படுப்பாள் என்னிடம்
திருத்தால் போதும்; தூயிறும் பேருத்து ஒரு
பாரத்தில் தேவையான நான் தஞ்சையை
ஏதேஷ்சி செல்லுவதையே, என்னென் அவி வியாபாரி
நீந்தம் சொன்னிருக்கி— ஸியா அம்புமைக்கு தேவை
யிருக்கிற முறைகளைத் தம் அனுபவங்களில்
சொல்லிசாரிகள்:—

தேவைந்து / அதிகமாக
தேவைந்து / அதிகமாக,
விடும்பு பயதும், கொள்ளியடிகள் வேலை தேவைந்து /

அதை எமந்தேஷ்சையை, நீர் பகுப்பன் தேவையாள் தேவை
வெளிவாடி, நூறுபேருத்து 2 என மட்டும் என சொல்லி
வீராவுடித்தீர்கள்கூடார். ஸியா! குமி வெள் என் பேர்களை
உந்து, விடும் விதீனிகை செய்து போதில்லவிட்டு, கன்றுகளை

9 உண்மைக்குத்தீவிண்டு வந்து விரைவான் தங்கள் அவர்கள்
நான் நல்ல சுதாய்விறைவு போதுமே என்னால் சுதாநாயகர்களுடைக்
யிருவதைச் சொன்னது, காட்டும் சுதாநாயகம் சுதாமயல் வெளி
(நளிகை) அனுமதையும் குழுவிட்டு, நம் மனைவியான்
நாம் பத்தி தூய் வியாபாரியை விடும் குனி வந்து விட்டு
விட்டு கூடிர் சொன்னால்கூடும்.

போதும் “**நீ அவர்களைம்!**” அவர்களை
நோக்கவிட்டு, சூர் சொல்லிகை அம்புமையே கேட்டு
அவன் (பூராம்) ஸ்வர்ணமையுள்ள கிருபீபாயங்க!



2
இன் உடலுள்ள.

“உடல் ஆழுங்கு உள்ளமீ பூராமீ!!”

(ஸ்ரீவத்யாஹார்த்து)

ஈந்தராஸ்தியில் மாதங்களில் மணித்து எஞ்

தான் “அப்பள்ளி அழுவும்” அமையு
என்னிட்டாண்டே தம் பார்வதியை அனுமதியிட்டு, அவ்
விருஷ்டிக்காலே, அன்றாள் மட்டும், அமைக்கியிடப்
அன்ற யில் புத்தி, கட்டி விலீ அமர்த்து கொண்டாள், அந்த
ஸ்ரீ நமீர் என்ற பர்த்தாபுதி தேர்த் துக்கினியான சுந்தரா!

தேரும் தானமாச ஸியாயும்! ஸ்ரீ வையியன்பர்கள்

தூஸாலு தானமும் அமைத்து! ஸ்ரீ வையியன்பர்கள்

நோ!” அங்காக்குக்கூட தமிழ்ச்சுயதே ஹேபிட்ட அத்

நாள்வாழுநாள்பளி (வியாபாரி) அத மங்கி

வூடன் குத்தின் தாடினீ மோட்டாண் மெதுஙாகநடந்துவந்து
ஸ்ரீ சுந்தராவின் அருகிலீ அமர யத்தனித்தாண் அதுஶுயயு
க்குத் தட்டப்படும் ஓசைகேட்டு, ஓடசீ ஒன்று குத்தவு
திருத்து மார்த்தாண் அவ்வெயர் குடும்பிலீ மறுபடியும்
தக்கை தாடிடு ஏட்டு, கட்டிலினீ அருகே வந்தாண் மறு
படியும் தூநையபலமாகத்தீரும் ஓசைகேட்டுத் திருக்கிடைநாண்.
அதே மதயம், குத்து அப்படியே உடல்புமாக சொய்திது
விருந்தது. அதே கூண் மேல் உந்தராக்கமூ பிர்த்தியோல்
அவ்வுர்த்தி தலையாளி கையில்லோ தடியுடன்திண்ண குதீநாண்,



2

அந்த தஸியாளி அவளே திட்டங்கீட்டை கொண்டே
துடிய சுத்திரைய வண்ணாமல் : — அடே!
மூர்க்கா! துண்மார்க்கா! நமிபங்கைத்
நுரோங்கி! நாமாந்தகநாறநாயே! நாய்க்கீல்,
நாரத்திற்கீல், வெந்தயாஷம் ஏனியாத குடு
பேடனே! அடே அந்தகா! (குடேசே)

என்ன மானியம் செய்யுத்தேனிற்கூடிய? கான இன்னாலே
மலவாறு நூட்டகீட்டை கொண்டே, கையில் உள்ளதடியால்
அவியாபாளியை, நூயை குடைத்தைன். வியாபாளி
மூர்க்காகுன்றுனி நம் சுந்தரா வையும் பார்த்து : — ஓவங்களே!
உங்கிட மான்னான், வெட்டுமீ, குடே சுப்பை, வதை கிஸ்யோ
உனிக்கைய வீட்டு வீட்டு இவ்வு விட்டுத் தென்றுனின் குற்றியு
திக்காலை திருத்து சம்மதிக்கலாமா? **உனிமலை**

அவளினக்குடியிலானோ!! **நயந்தியோ பரந்தியா!**

என்திட்டயங்கு அந்த சுந்தராவன் கந்தகாலை வத்திய
வண்ணாமல் கீர்தி கீர்தி கீர்தி வென்னாலே கைகளைக் கூடு வத்திய,
ஶ்ரீகந்தரீ யீட்டு குறீநக்கிலீ போட்டு விட்டு, தஸியாளி சென்று
விட்டாள். சுந்தரா அதூடு கொண்டே, வீட்டு மூர்க்கான் எட்டு
பார்த்தாள். பஜனை கோஷ்ட மூர்க்கா வயன்நக்கிலீ தீங்கிக்குருதீ.
குட்டத்தோடு குட்டமாக அமர்ந்துகிறே, குப்தநாடக ஞாநிர
நாளியாதிய ஸ்ரீபக்ஷான், குட்டகுது/உலாது சிரித்தான்.
நம்மன் வியைகள்ட ஸ்ரீ காரீ, **பொந்தகுவுரை**
விட்டநைக் கண்ணி வருகிறே, வெனிலை
வத்து முனையை தின்திறு நோக்கிறே.



2

சுந்தரா :- லேபியாணை வடே ! வாய்னை ராயல் !
 பதிப்பாலம் வரா ! அடியாள் போல் எந்த வகும்
 கிளிம் அந்த வியாபாரி வீதும் எந்த வகும்
 கிளிம் கிளிம் கிளிம் (தலையாளி)
 கானி, குத்திருக் கானம், அந்தவியாளிதான்
 கொடு அவீசு வீரி என விற வேசுத்து, அந்த வியர்
 பாரியையும், அடி அடி யை சுடுத்து, கீர்த்தி வை
 யாத்தி விட்டு, அடியாளமும் நீட்டித்து வர கு குத்துக்
 கைகள் கு கீங்கு பேர்த்தே விட்டு போயில் விட்டான் ; எனில் அஞ்சி கைகள்
 உடமுறை யிட்டான் அந்தரா !

ஓ எழி அண்வனி சொப்பேஷன் ஆஸ்திரத்தில் இருந்தாய் !

“வாஞ்சிக் கிழவாந்தா”!

உடனே ஸ்ரீ குமரி ஓர் தீட்டியுடன், சுந்தரா வையும் கு குத்துக்
 கைகள்கு தலையாளி வீடு சொன்று, கூதவை தடியால் அடுத்து
 நீரா துக்கிதான். ஏதும் அறியாத அமியாவி தலையாளி !
 ஆலறி அடித்து எழுந்து, ஸ்ரீ குமரை கண்டதும் ஒன்றும் அறியாமல்
 ஸ்வாமி ! கிடுள்ள வேகம் ? என் குநீசு ஸ்ரீ குமரை ? என்ன
 நடந்தது ? என கேட்டுமே போகே, ஸ்ரீ குமரி கு வேசுத்தனி வைக்கிறார்.
 குமரி : - எழுந்து வியை, யாலே மராதி உவந்து, ஓர் வியாபாரி
 யிடம் கொடுக்க நீருக்கிட்டு, அவியாபாரியை
 அடுத்து குமரி வீட்டு, கு மீடு எழுந்தே மீடு சேஷ்டு,
 எங்கள் “வீஸ்வயநார்மத்தோடு” எந்த விட்டாலே
 ஓர்மும் நொயியரத்துண் போஸ் நடிந்து கூடுமே எந்து.



2

அந்ததலையாளி யுதி, இதும் அறியாத வகையில்,
ஸ்வாவிடி! அடியென் கூடு பேஸ்பது மனிக்கு
பழங்குசங்கி கவுபோது கூறியிருக்கிற எழுபவே
எஞ்சீல் ஸ்வாம் பதும் அறியென் என் குண்
குலீ சுந்தராவா, திவன் தான் சுந்தரன்
எனிருள் கவுர் உடனே எகி குடன் சுந்தர
அந்தீத்தீக்காண்டு, அவிவியாபாளி குளில்
ஶேர்த்தினரி. அந்த வியாஸாளியும், வால்தின அடி ஶேக்கினி
காஷாமல், குக்கி குணவுதி எஞ்சீல், துந்துவதை எண்ணி
வஞ்சித்தீக்காண்டு குந்தானி.
பேரவயின் மைந்தா!

• ஸ்த்ரீக் குந்தா

குந்தாரும், சுந்தராவும், தலையாறியும், கூட்டுமாந
வருவதையுதி குமரி கையிலி ஓர் தடியடன் வருவதையும்
கண்ட வணிகன், அவற்றை அடித்துக்கொண்டு,
இயாதலையாளி! என்னை மனினையுறியுதிகர் மேற்பார்வையுள்ளது
என்னை மனினையுறியுதிகர். என் தாயி”

தாயி ராகுமான

மாநா

என்னை மனினையுறியுதிகர். கிளியும் என்கினி
அடிக்கால் உயிர் போல் பிரதி: அப்படி உயிர் எனக்குத்
ஒதையில் ஸ்தான் நானே மேலை மொழுவி கிக்காளியும்
ஸ்விய எண்ணியதால், எண் உயிரை மோத்துக் கொள்கிறேன்;
ஏன் கூத்து அஞ்சு குறையிடுக்கோது, குமரி! அந்ததலையாளி;
வய தோக்கி குமிபோது எண்ண தொல்கிறுயிர் நீதான்
வந்தாயி எண்பதும்; நீதான் அடிக்காயிரண் பழுவு;
நிருபணமாக விட்டது. கிளியும் என்ன சுமீமா விட்டுமால்டோ



எஃ “ஸ்வயஞரிமத்தை”

எந்தாக்கவர் எவ்ராயிதுமி, அவர் எம்

இன்றையில்லை

யாம் மொழுத்தீ கியலாடு தண்டுத்தே திருவங்கி
என கையால் உள்ள அடியை சுத்திடு உயர்த்தி, தலையாரி
தலைக்கு ஹராக கெள்ளுவதுதே போது!!! //!!!!!! ஸ்வமி
பந்து வதீ ஸ்வல்லி பதிகபாவனி! தன ஏஷடிகளி! தனதயாடி!
தேவைத்து! ஆபத்திமாந்திவனி! அதைத் தங்களி! குப்பிட
குறுக்கு, அன்றீ? என்ன?

என்றும், “வந்தோமி”

“வந்தோமி”

“வந்தோமி”

என்றும், அப்படி “வந்தோமி”

என்றும், அப்படி “வந்தோமி”

“வந்தோமி”

என்றும், அப்படி “வந்தோமி”

அதீந்த அடியை, எம் ஆரம்பமே போட்டு தடவாயி. யானும் ஒர்

கீர்வனி. உன் ஸ்வயத்துமத்தையும் மிழியவன் யானும்

அதனும்???



“உரிஸ்வயங்கரீம்/அது என்று; எமிஸ்வயங்கரீமே/து

சுகுமி! ரணமளிந்ததைத்தொன் எழி விழுவன்.
நாட்டுத்திட்டையதூடு ஏற்றுத்தார்.
கமரீஸ்-ஹேவிரபோ! தமவநயனு! நமல் நன்று!

ஹேராமச்சந்திரவிரபோ! கிழவன்ற விதிகு?
நியதி உன் சிறை தொழில்தெய்வேமோ? அந்தவியபாரியை
உடித்து தடியாஸி, அடியேளைதீர் அடி அக்கவாகநாதரூ? அதியை
அமியாத்தியதீ பெற வில்லியா? ஏன்று வாகிடி எவ்விகள் திலை
யாஸ், **பாஷ்டந்தீரோ**! மாற்றி ஒடுஷ்டுக் கொடு

வர், மனிமாறிக் கொள் திரேஷ் உங்கறிவில் உணவு,
உடை, இருமீடும், கிளவகளை மூறு ஒன்று மொன்று,
ஒஞ்சலு ஒன்றைக்காட்டுக்கொடு, **பாஷ்டி**

பாலியாந்தந்தீரோ! சூமிய வேண்டு என்றும்;
உறுதுக்க வேண்டுமன்றும்
எம்பெடுகான் சூச வேண்டு என்றும்; பொன்று திறவீகள் முனை
யிடுகின்றன! அதை எவ்வுடும் தீவிரமா? அடியாது! நிறுத் தீட்டு!

அவர்கள் 2 நூறு! கொடுக்கோன்! யாது
2 லடி! கொடுத்தோம்! கிவீசன முனைனு! அவறும்
பூதிகமாகவும் எதுவும் கேட்கவில்லை! யாதும் அவன் தேவை
யில்லாமல் எடுத்தும் கொடுத்த வில்லை! உறுதுக்கிருக்க,
நாட்டுப்பாஸ்டம், என சொல்லும் கிவீப்பலி நாய்க்கோநாகிக்கே,
தொக்கைக்கேடு கஞ்சைக்கே, கிளையாகும் பூர்கார்! ஆனால் என்ற
ஆனால் என்றன? எவ்வடியும் ஆற்றல் என்றன? ஹேவிரபோ! இதில்
யாகுமிக்கு நவருயின், எடுத்துக் கூறி எடுத்து ஹேவிரபோக்கு
என்றென்றிட்டார் கமரீஸ்



“பந்துவாணி வாக்ஷியலி”

அப்பாக டீரி! ஒப்பு மை கிலாதபனே

“நூர்க்கோயிலி”

உள்ளுடைய அதொம் ஏத்தென்றே ஸ்வயதர்மத்தை சொன்னதில் அது உள்ளது

ஸ்வயதர்மத் தூங்க வெளியில் அது

வொருத்தும். சுறுவ் எதி தெளியில் அது

“நூர்க்கோயிலி”

ஸ்வயதர்மத் தூங்க வெளியில் அது தீவநிலையத்தும்;

சுநர்மத் தூங்க வெளியில் அது நூர்க்கோயிலி!

என்றும் பந்துவாணி கூறுவார்

1. ஸ்வயதுர்மதி:

— இது “**மனதுடனி**” எடுத்து பார்வையில் பந்துவாணி பாவசம் பந்துவாணி கொண்டது. சுறுத்து மனத தூங்கார்ப்பனமாக செய்தால், அங்கு மனத புண்ணியுமிடும் மேல் எந்துமிகு அதுதாலுக்கிடையாது.

தீவு, **ஞாமியாக**!

அம், சூட்டிவத்து, தீவன் முத்தியையும் கொண்டு!

2. சுநர்மதி:

— இது “**தூங்கி**” நீலியில் செய்வது.

இது “**அறியுடனி**” எடுத்து. கண்மேனும் கில்லை

இது “**பந்துவாறுத்தே**” எடுத்து!

தீவு ராகவிப்படன் கூடியது. இது “**நூர்க்கோயிலி**

” நூர்க்கோயிலி கொண்டு வருவது! என்பார்வது வாணி பிர்தும் சொல்லுகிறேன்!



குஷந்தரி ! குஷந்தரி ! ஒவ்வொரு மணம்
படைத்து மனிதனும் தம் குடைய ஸ்வயஞர்ம
தீர்த்தகாக்கில் வேண்டுமே அவர்ந்தீரும்
தர்மத்தெடுகாக்கிலே மேறூரு, அந்த தர்மம்
அவர்களிலோகாக்கிலே அந்த தர்மத்தெடும்

மோகாநாரியம் / நிலைகண்டு தடுத்தாடு
காமப்பசிக்கு, காமாடு என் ஸ்வயஞர்மத்தை கொம்புதற்
ஏதாள்ளும். கிண்டுத்தீர்ண் ஸ்வயஞர்மத்தை கொம்புதற்
ஏதாள்ளும். காமப்பசிக்கு வீடியை, பின்டப் பொடுநாக்கி
ஏதாள்ளும். ஆனால் வீடியை, பின்டப் பொடுந் (உண்மொலி) அவனை
ஏதாள்ளும் ! இவ்வெழப் பொடுந் (உண்மொலி) அவனை

மத, 2 மோகாநாரியம் / குடலை

காமப்பசிக்கு, 2 மோகாடு / குடலை காது

அதனை சுவன் பாபத்தை ஏற்றுக் கொள்வதுடன், நடை
மாணவினவியையே, நரகத்தையே, அனுபவிக்குமே நிலை
பெறவூயியிப்புண்டு. அனாலையொம் தடுத்தாடு கொண்டேலே,
1. ஓர்குத்தமபாதுவதேக்குத்தமுறைம், கானம் ஏற்ற
தடுத்து வையுறையும், 2. நான் உணக்குத்தக்கூறுமையுத்
தில், 2 மோகாடு / காத்து உதவினை.

2. மந்பாகுவதேக்குத்தமர்ம ருக்குத்தக்கூறுமையுத்தில்

“2 மோகாடு” / காரத்து உதவினை.

3. அங்காரபுருஷர்த்தாகிய உண்மொலி உண்மொலியை

அம் “நாடுக்கூடு” மஹாமாத்தியம் ஏற்று
கூடும் குத்திலூயில் உள்ளங்கள் வீணாக
கூடும் குத்திலூயில் போகுமா?



2

குகலேயாம் தடுத்தாடுகாண் டோமி எம்
நிலைத்துவமுட்டாங் எதி மை மன்னியீபாயா
என எல்லைத்துவம் வேண்டி, அதையரிச்செல்
துமியாரிசூரண திடுபை தை சாதிந்து,
அந்தர்த்தியானமானுண் எம் வாயு!
அதையுமே ஆஸ்திரம் அடைந்து வரும்
நம் சுத்தை ஸ்ரீ கமலையீபார்த்து சொன்னுள்

ஸேவாபணநாயகா! **தூரமாக்க!**

(மன்றியாக்க) என்னிடுண்! கவுபோது **தூயாக!**

ஒத்துக்கொண்டான் தத்துத்தந்தைய ஏற்றுக் கொள்
வீர்க்காக்க, என மனிநீது/நித்தார்த்து கமீடு அவதி
ஏற்றுக் கொண்டார்.

“ஓயிக்கமேந்துமனே”
“ஞானப்புக்கல்வனே!” எம் செவ்வா!
“எங்கை அழுந்தா”!!

ஏந்த பகவான் கிடுவையினுல் நும் ஸ்ரீ கமருக்கு, ஓர் சூர் சூ
மகா விழுத்தும் அந்து, **“நமாஸி!”** என்றால்

நீண்டும் குடிடனர்க் கங்கைவீல் தனது ஆரையு வயதிலே
யேதீர்த்தயாக்கிறா இருங்குஷம் எச்சிது முடித்தான்.
கவுபோது கிமாழுக்கு மத்து/வயதாக்கியது. அதுதானம்
போர்நான் குண்டு நடந்து போலாதை, ஏந்த பகவானும் வந்தர்
குதாம் அடைக்கும், ஓர் தாலு பேர்க்கி அவசிது கொண்டு,



2

பஜ்ஞைகோஷ்டயடன், ஶாக்மீஸ்டிட்டை
அடந்தார். அண்ணும் கிளியநாம
பஜ்ஞை, பேசங்காலமாந நடைபெ
சூரத்மித்தி. அண்ணும் விட்டுவா
குண்டுமனிசாரிசியும் கிலிஸ். பண் கண்
கிலிஸ். எவியொட்டுக் கிலிஸ். உடலை
அடுத்த அறையில் குடுந்து கொண்ட, என்ற
எச்சுநூலன், ஶாக்மீர், சுந்தரா, தமால், சுதிய
குஷாம் சூலாச்சை எச்சுநார். அண்ணுமீரமால்
கீர் யோசனை ஈடுறுவன்.

நாடுங்கு

தந்தையே! சுமாராாதனை கிட்டு நளி தகயின்
நிலைத்தும், ஏற்குக்கூடியிலை வேண்டாம். நம் அடுத்த
ஒரு விஸ், சூர் யெரிய தன வுத்தன் மனினக தடை
தவக்கிடுக்கிறுன். கிபி போது கிடா நேரமானகயால் சுவன்
விடை கிடையும் ஒன்றுத குருப்பால் நடையை போ
ஷ்டு விட்டு அர்க் கிழையும் கிருப்பார்தாக் கிடு
வரும், நடையின் வன் சுவாலி நன்னவிட்டு,
(போட்டேயோடு) உர்மை எண்ணுநூறு பேருத்துமே
தீவையா நடைவை குந்து வரையாது. அது

பாபமீ கிலிஸ்/ நிருபைமீ கிலிஸ்

ஸ்வயதர்மா நூலுக்காலது :— நேரவக்கீ அதிகம் வைத்தி
குபிச்சன் திடுது வேல் மேலும் சிறுவர்க்கு வாரியாகவும்
அவர் வொட்டு எடுத்தனவு அது **நிருபை**/ சுவா!

குலை சுவீயொட்டு நடைக்கு அனுபவியாகன ஒம் ஏங்காமல்
ஸஞ்சாரியமா / பயங்கர்ட்டம் சுவதிட்டாகது



அது “**தூம்மாகும்**” எழுதி
உதகம் ஸ்ரீமகவாதுடைய தே ! அனாதை
அவன் வொருள். அனாதை அவன் கியக்கம்.
கிண்ட நாள் ! என்னவுல் ! என்னுடையது ! என
இயங்கினுப்புக்கீர்மாஷ்டு நாலோ வொலுவுமா
ஒராக். ஸ்ரீபகவானே ; ஸ்ரீமகவான் வொருள்.
ஸ்ரீபகவாதுக்கு ஏதாகுக்கிறான். என அமைக்கப்பியடிலிட
டாவு, அது முன்னிய கும் கிள்கி. அது மாவ கும் கிள்கி.
அது **தூம்மாகும்** ! என ஸ்வயந்தீ என எடு
உடைக்க ஏன் நாலை மாறி !
எம் ஆனந்தக்ஞெந்தாய் ! **ஸ்ரீகண்டிக்கு அனாந்தா**

உடனே ஸ்ரீகவீரதமிமகனீ கமால் வார்த் தெக்கு
இணங்கி, அதிதமனினக்கடை வியபாரியினீ கடை
யின்மீண்புருதி, ஓர் பேட்டை பொட்டார்கள்.

“**தூம்மாதூம்மாயாமியாகிய**” / ஸ்ரீபகவா
குரும் குருவாக சிரித்தான்.
கடையிழார்புந்திஹால், தூம்மெருக்கீழை எஃ,
ஒதையான வொருள்கீழை மட்டை எடுத்து, கும்புக்குநீ
யிடம் ஏதாகக்கு, அனாதை வொருள்குருவு கம்பிவீடு
வந்து சேர்ந்து விட்டன. உடனே கமால் வி உள்ளே
சென்று, விட்டிடி அங்கு தூம்மிகிய வர்கள் எழுவியிருப்பது
உங்கள் கடையல் திருட்டு நடந்து விட்டது. அது
தோஸ் சுங்கிருட்டை வாடிக்கை வும் என சொல்ல கும்
ஸ்வயதர்மத்தை காட்டான கமால்.



2

கமால் ஒரே ஓடிடமாக ஓடியுந்துக்கால்
போட்டுடையதூயாக வெளி யேறு
ஷக்ரகாக, தமத்திலையை மூன்றி வெளி
யேற்றிட்டது.

இதைவிளிங் **மாநகரோ**!

யினீ, அவ்வொட்டத்தையு குணந்து,
கமால் திலை வெளியிழுக்குவும் உடனேயும், சிக
நின்று (**கிழக்கீவ்பட்டு**) விட்டது. உடனேகமலீ
சொன்னான் தந்தநயே! கனியாக் கெளியை வர சூடியூ
சிருடியவன்யார்களை சுடையானத் தெரியாமல் கிருக்க
எம் சுடைச் சுதாது, வெளியில் எங்கே தூது புதுத்து
விடுவ்கார்க்கு இங்கு **பாநாமுநநாமிம்!**

(மாநாமாதனை) தட்டப்படக்கூடாது. எனதுரிதவு
புதுத்துவதை கமால். ஸ்ரீகம்பே **பாநாமுநநாமிம்!**

2 மாநாமாம்! அந்தன்மையினீ, காலதாம
நம் செய்யாமல், கூல் கலையை ரூபிச்சீகார். அஉமலீ
ஓர் புதரில் கேட்டோன்று புதுத்தார். வீடுகளை டீர்.
ஏந்த **சுலோமுமி!** மன்ற பஜ்ஜையில் கங்கீலு,
போன்றுக்கீல்தினித்து ருத்தாரி காவர்.

2வு கருத்துத்திலில் ஸாக்ஷையா வீசுவியானா
அவ்யுடலை அறநனிடத் தினாயைக்கூறி ஓய்வுக்கீட்டினை;
அவ்யூதனுடை அவ்யுடலை உர்க்கீடுகோடியிழுன் எ, கா
சுவாரத்திலையில், தினத்திலாக ஏலங்கீலி பிரு
அகுதில் காவழுக்காக இலக்காவலர் களை அயங்கிடுக்குற்றால்



2

ஓவை சுலோத்து யும் உணர்ந்த
ஸ்ரீவகவான், கம்மை நோக்கி, மொ ஒது
ஏவாக்குத் து/ விட்டது; ஆகவே எல்லோ ஒத்

“நோவுவும்”

பத்தினையெல்லாத்
என அதைக்கு/ வருத் தேவூது, பத்தினை கோஷ்டு
அவ் ஆர் சூவமரு அடியிஸ் சுந்தீரு மேரித்து. தலை கிளிலா
கடை ஸி, ஸ்ரீவகவான் கண்டார். கம்மை மார்த்து
திவீவிதும் கேட்டார்:— ஓ கம்மர்! உனக்கு ஓர்
மதன் உண்டே அவன் எவ்வுடையினி குத்தி குத்தி குன்?
வெளியூர் போயிருக்கிற குடு?

கந்தர்:— ஸ்வாமிகாள்! யாழி மாலையோம்! சூலை

“அவன் அறிவுாள்”

ஸ்ரீவகவான்:— ஏ கம்மர்! குத்து தலையில்லாத முன்னடி
பேஸி எவ்வுடையது என சொற்குடியுமா?/
கந்தர்:— யாழி அறிவோம்! சூலை அவன் அறிவுாள், என்றார்.
அவ் மேஜு மஜ்ஜி உருக்குத்திழும், தெய்வீக உணர்விழும்
மேலோங்கியறி விலை, சிம்மா காள மீ! ஜாலிரா
சீஸுமும்! கந்தான அப்/ மேலிட்டால், சூடு நார்த்து வை
ஏவ்து, ஆனந்தப்ரவுசஷ் ஆயினர் அதின் வடும் அடு
மூயம் குத்து மஜ்ஜியார் ஆணந்து உருக்குத்தால்,
தலையில் வாந் அம் முன்னடி முடும்:

“நாடுவாமி”

ஏதிது, ஆணந்தக்கூடுமீவை சூடு நாடியது. அந்திலை
ஏவ்வுக்காலும் சூன்றுக்குத்தாடு ஏதிது வள்ளியல்;



கூக்கார் கிம்பேதாவது கிந்த உடல்,
எவ்வுடையது என தோற்றுகிறதான்கிடு?

கபீர்:- மேஹிரமோ! நாச சுளவுடே

அவன் அழுவாஸ்” சுடிக்களிக்கின்ற பகுமுகன்”

நானே அநவி போஸ் கிப்புதுவையும்,
சுடிக்களிக்கிறோம் சீர்பகவன் நாமுவஜனையில்,

பாதி, செடி, கொடிக்குநி, அதைக்காட்டி புண்டுப்பு,
கிள்ளும் சுனர்த்திக்குநி வே. அவைகளே சூரைபோது,

“இவரும்” சூரையும், காநம் போடுவதும்,
கேட்கவா வேன் ரெட்டின துறைக்கமாகதநாக்கித்தாய்

செய்துகொள்ள கேட்கேட்டார் கபீர். சீர்பகவன்
கிருபையறை, என் கேடேயா முனைக்கு சுவக்கிருந்து
தலைஉற்று சுவீட்டவில் வொடுக்கிவிட்டது/ உடை

“கமால்” பக்ஸட்டந்து நூலந்து வஜனையில்
சுனர்த்த கூட்டாடுதன்!



2

பார்வதவாணி:- (நமாஸ்ய பார்த்து தேவையுள்ள) தே நமாஸ் கிடோ டீஷ்
கும் (குவிலைத்தீசுடயெத்தாடடி) கியரியார்?

நமாஸ்:- கியரியம் மநிடு ரூதேவர்.

பார்வதவாணி:- அது எமத்தெல்லியும் ~ கியரிய தைக்குமிடப்போல்
இங்கு உள்ள அனையர்க்கீழம் குடுங்கத்தான்! சீரல்
தாப உறவு குறையிரி கியரியார்?

நமாஸ்:- ஸேஷம் பேர்! கிதுள்ளை தேவரில் சுந்திரயில் தாம்
நரிமா வளை திவிந்தெம் திலசாமன்தார் தேநா குக்கல்
வாய்க்கல்” சுதீயம்” ஸேஷ முந்த ஒடுக்கிலுமிலுமே
ஒருதெல்லை தேந மேஷ ஏந்ப சேஷம் “பூதுக்குத்தாரும் வார்த்த
நாகுதீந்தை உறவு என்றீசுநாஸி வழியுமா?”
தேந்தூதுவந்தார்! இன்றுகிண்டிருக்கிறீர்! நான் பேஷி கிடேவார்!

அங்கு தீடுகளை எமத்தீம்! கிதுள்ளபடி உறவாக்குமடியும்!

பார்வதவாணி:- முதலில் தீநாக்கின்றை சுந்தானிலிதுத் தொக்கநாக்
ஏநநாஸ்! குமிக்கேந்தை பாடம் எமத்தீம் கேரியும்.
பாஸ்மி பேசுகில் வேஷந்தை ம் பேசுகில்லாம் அது
அனுபவத்திற்கு விசீக்குமாறு. நன்றாக்கவனித்துச்
தொன். நிலைநாஸ்யம் சுந்திரதைசூடப்பட்டு உறுதினாவகளிலை
பார்வதவாணி வேடுதியும்! யாம் ஏநாற்பாட்டுடையாம்
ஏந்தேரி! கிதுள்ளவார்த்தை உரை மநன் பேசுவது வீப்பு
பேசுவது நீயப்படுத்துக்கூடுதலான் புகுக் குகுயிடுவது
நூட்டுக்கேட்டு வேண்டங்கள் வத்து அப்போனி களில்

கிலிமூயன் போனா? ஏந்துகிளிதான் உறவுமாநிழ
போனா? கிது உக்கிள்கீத்தாக்குந்தான் கிடு கிளிலு
உனிலை தூக்கம்பன் கிலிமூயன் துவும்பூர்வீன் சுந்திரநாறவ
க்கு சொன்னும் கியன் அடுத்து உறங்கீதானே மார்த்து கிளி
துக்கான்டிருக்கிற யேகிதீ மாருதியுமா?

2



ஸ்ரீ பங்கவாணி ஒஹே கவீர்! யாக் கறியோடு அவன்
ஸ்ரீவாணி என்றும் சொல்லி எஃதையுடு
அனீ பரிக்ஞையும் ஏமாற் உபீவார்த்தையே?
நவீபோதாவது சொல்? **அவுளியார்**

ஸ்ரீகார்பால் - (ஆங்கநீத மாக சினிதீதக் கொண்டே) கிரு
எங்கேர்வி? கிரியடலே எஃதையதல்ல
வன் அவியடல் எவர் எவருக்கீசு
சொந்தமாகும்? விளைசமீபந்தத்தொலி வந்து
ஆடுகின்கின்கின்ற அளித்து உடல்கரும்,
ஆடுக்களித்து, **விளையுழுந்தகும்!**

ஆடு குடுத்து மரன் மேலும் மன் முகம் கிடையில் நம்மை
விளைத்துந் கொண்ட **மிராயா**

மிராமாராஞ்சு) உடல்களையும் உறுத்தின்
யும், வொருங்களையும், சொந்தம் கொண்டாடி, அந்த
ஏநாந்தித்தூஸ்பந்தகும், அந்த பந்தக்கூஸ் பாசும்,
பாசம் என்ற **பந்திருஸ்** பண்ணியபாப விளைக்கு
சேகரித்துக் கொண்டு, **விளையரிமார்**
ருமி!” என்று, **வந்து, கிருந்து,**



மாணி. மினாவு ஸ்தங்க!

இதுயார்கள் கிடைக்கிறார்கள்? என்ன உங்கள் என்பது
என்னை அடையுமா?

என்னை அடையுமா?

இது அனைத்தும் உண்ணுடைய மாயா விளையாடுகளேன்.
உண்மாயா விளையாடுபல்லியில் சிரிசுமதமாக ஆடுகின்றன,
நாள்களில் கஷ்டிக்கின்றன! சிறை நீண்டோ எதிரூம்,
பற்றிப் படாமல், **ஸ்தங்க!** பாப்ளையில்கிருக்கு
ஏக்கள்டு, அனைத்திற்கும் ஸ்தாரமாக கருத்தோடு,
ஏந்த பாப்பக்கு கோட்டுக்குமின்றி, **அந்தங்க!**

பாதுக! இருக்கிறோ!

தூான்: ஏமாய்வா! கிடைவதும் உண் பீட்டிக்கிழே கிடை
எம்குடிகுடியகங்கள் எம் பழுதுக்கேவர் கிருபையிலை
கிடைக்கின் உள்ளித்துக்காண்டோம். விளையிலும் உண்டுதூ
மகிழ்விற்கு இருந்து (போன்றீர்) ஆட்டுவதைக்கீமியட்டானும்
“உண் நாட்சீயினரும் எம் நீட்டுக்கேவர் கிருபையினரும்”
எடுமாலி உண்டுத்துது.

ஏதுமல்லாத்து! சுகாடுவன் உண்ணிமிகின்கீல் போது ஆயிரக்
திருந்துக்குத் தோந்திடுமேயே? உண் விழுதையுள்ளுமித்து ஆயிரக் கோர்
உண்மீம்படியுந்து? **அது உண் மானியதானோ?**

ராவணாதன்யீர்தாம் வனிஞாம் ஸேஷு ராவனாதன்யீ லேபாசீஸ்ரீ
அதிர்த்திஸ்ரீஸ்ரீ வாஸ்தோந்திக்கண்ணிக்கில்லை, அவைகளை வாதுக்கீடும் போது
பவாயிரம் ராமர்க்கோன்னியட்டாக ஒப்புப்படுவதும் நாகமுடியுள்ள
ஒருவிஷயங்கள் அந்த ஆயிரக் கோந்தாக்குமீப்படி ஏந்து? **அது**
உண் மானியதானோ? கோவெத்திஸ் போபாகாயிடுதே
ராஜத்திரிடைச்சுயில் போது தீர்க்கோபிக்கீடு தீர்க்கிருத்துக்குமக்காலாக
ஆக்காத்தீகான் திருத்திக்கொண்டுகொடுக்குமாக வாக்குவதும் சொல்லிகிறதே? உண்
ஒருவருதிய திருத்திக்காரன்களுமிகுந்த அந்த நாற்றுக்கணக்குமை கேந்தம் விகார்
எவ்வளவாகு? **அது உண் மானியதானோ?**



2

திப்படி இட்டுவர்கிறோமென்றால் உண்மையை என்னிட்டு அறியாதோ
யிருப்பது எனக்கு ஏற்றுமதினால் மயங்கிடுவது என்கள் விளையின்தொழா கூடும்!
நியாக பார்த்து கிழிவதன்கு காலும் கஞ்சு. குடும்பத்தைக் கொண்டு என்க
ஞ்சு நடவடிக்கூட்டுத்தால் எவ்விதன் கிழிவதான் என்ன?

ஆனால்? //

உண்மையை (மாடை) உண்மையைக்கூட எட்டு கூடும் உணர்ந்து
ஏடுகிடுவதே பலிக்காது தோற்றுவி போன்று மோசங்கம்போதே
ஒத்துடுமியுமிகுவே நில்காடு உங்கள் மனது கண்டு கார்த்து அதுபறிக்கலாம்) —

— எனவே முகத்தீட்டு கிழியிழும் மனம் காற்றுத் திலையிழும்.
கந்தி அஞ்சு கிழியிழும் எம் கமாஸ் பேசுவது கொண்டு கூக்கும் போது
எம் கிடைவானின்மாடைய யாரா?

“காடுமே விவகி அவன் அறியாமலேயே அவத்திருக்கும்பொதுக்கும்
பிரீராமத்தியும் மத்தும் சிறையும் நாடாதி மேரிஸ் வர்க்காவியும்
காடுமியாக பிரத்தியட்ட சமாரம் கார்”//

பஞ்சாபி - நீயோ “புபநாக்கூரிகூர
“காடி” சுறுப் பாமோ உண்

கிருபையால், உண் குழந்தையான,

“குறுந்த களியலி”

உம் ரூதந்தயிடலே உண் விளையாட்டா?
போதும் உண் விளையாடும் !!

“ரூதாமர்/ஸோமம் குறுந்தயாபிழுவோ/ஸோம பரந்தாமர்/ஸோமபிழுவாக்ஷமர்”

என சுனந்த நர்த்தனை செய்யுடு பேரது, நீ பகவானியீ
மாடைய அங்கீ அழியா மலே, தூங்குபெயனி கையில்
உண் எபா ஞானது, எட்படிது காலமந குஷி விடுமே,
அப்படிது அஷி பேரெய் விட்டது! அவனும் அனைய குமி
சுனந்தாபதி தந்தனர்.

உண்சிறை கிஸியாகுவிஸ்
எய்கும் கிச்சும்பாக டெலிதாஸ் குடியாதுத்தான். ஒத்தாம்
ஸ்வர்ணையிறாரி கிச்சும்பாகாதானானது ஓர் புச்சியன்

குளம்பாசு” (பாதவன் பாதச் சுவடுகள் வசீத்திட்டில்)

எவ்வாய்ஜலம் ஸ்திர ஏலோ அவை பாவிச் சோப்புகாம் எனிலும்
அதுவே சமீகா சாக மல் என்றும் அங்கெங்கெங்கீ முய்தியும்
ஏதை குலிஸியென்றும் ஸ்திரகார்த்தனிசுதபாய்) போன்று தூதிலிரு
ஷாஸ்வரங்கு முய்திதியும் பயிற்சியும் கிஸிவாமன் போய்
விரேதிறது. அதையாச்சி கிறைய-சுச்சியாய் எது மனமால் குதி
ந்தாலே கும்பமாகுர்.

“ஹை ஸ்திரி அதிர்ந்தா”!!!

மாநுகவானின் மாடைய யானது, அவன் கிருபையால்
அங்கீ உணர்ந்த பக்தனிடல், புச்சிலாக தாசாகிவிடு;
இதுவே எட்டு பந்துக்கூடிடுத் து அன்று நடந்தாலே!



2

தமாவி:- ஒஹ தோஸலியராமா! தீநாராமா! எஜய எஜய ராமா
எஜய அரிமா! ஜானமூரா! தேநாந்தீமா! அவை வீய
ஸ்லோங்! முருஷாத்தீமா! கமலருயது! ஆய்பிரந்தவா!
அனாநாதா! தீநையாலோ! தீநைந்தா! நாங்கார்
கிழுவையாலே யே யேத வியாடப்பகவாளின் திடே நெட்டை ஏத்தில்
ஏன் பார்சுசுகல்பியாக்கிமும் எமித்தீநாவாவிய ஸ்ரீக்கலிர் ஆனா!
தேவங்களின் கையே எமிமாநாவான ஸ்ரீ சுந்தரா பாய் ஆனா!/
ஆயுதாம் பூர்குஷான பார்சுநீர்மத்தோ யாம் ஆனா!/
காண்பிபுதுங்கு தீநோய ஒங்கம் மூந்த பார்சு தீநாச்சாரிஸ்வர
நீ ஆனா! அவர்கார் அனையான் ஸ்ரீநாராதாநிமதூரித்திகாரா
ஆக வே கிமியட்டூர் நாடகத்தை மோட்டு அநா திற மீபட
நடத்துக்காட்டுவியன்முமன்றேரி?

“நாவாத்தை அந்த ஒன்றியினாகுண்ண கல்வி யெற்றுவீ குபிபடி
ஸ்பஸ்டமாந நடத்துவியாது” என காலின் முடிவுகளைத் தூர்த்தி
கையினான் ஏனிலு பார்சு ஸந்தித் தூர் ஆனாந் அனித் “ஸ்ரீ பாத
தூரீ” கதைச் சொர் விருதையு செய்திடு!

ஸந்தித் தூர் ஆனாநா!

கிள்குடையினால் தீநையாக்கு கிள்குலியில் ஆரம்பித்திலியில் கிளுந்தே
ஏத்திவகுத்தூரம்பழனி பார்சுவகவநாமபிரேமயின் ஒரு கிள்குல்பார்சுவகவத்தே
சொல்பத்தில் காறாந்த “கூஷா” (அகுடி ஸந்தோம்) குகிய கிளை
நாளிருவதான் ஆகுடித்து வக்கு கியும் அத்தாக்கு தீதீவியினால் உணர்த்த
ஆகுடிமரான கும்பத்திக்கு கும்ப என் பார்சு மூன்காளின் ஆதுயவால் கிடே
கிள்குல்பார்சுக்கு காறாந்த கூஷா கும்பம்! கிள்குல்பார்சு ஸ்வய அறுப
வுபும் ஆனா! கிள்குல்பார்சு காறாந்த கூஷா கும்பம்!


பாபா.



குழந்தாய்! “ஸ்ரீகிளிமீ
ஆனந்தா”
இந்தப்பந்தே வெறுவதற்கே???

1. மண்; வயான்; வெற்றி; என்ற குவாசசும் ஓழியாலென்
2. நான்; என்றுவும் என்றுபடையது/என்ற அறங்காக
அதிகாரம், அமிமானம் (கீல, சுங்க, வட்டச) ஓழியாலென்
3. “பிர்ணாமி”/ சுவாசத்துடன் தவநிலுவிடவேண்டும்
4. குறிம் குறைகாலுடுதல்! பேத உணர்வு ஒது வார்தை!
விரும்பு வெறுவென்! சுகிய கிழக்கின்றும் ஓழியாலென்றே.
5. “முறி குவாசத்தே” (பிற்றை நோக்குதல்)
“முறி குவாசத்தே” (கண்ண நோக்குவீ)
6. நடப்பதில்! கிருபீபதில்! கிடைப்பதில்! அதுநம்
ஶ்ரீவக்வான் கிருபையை, “நெந்தாறி”/ வேண்டும்!
7. ஸத்துபக்கீடும்; ஸத்துப சேஷையும்; வேண்டும்!
8. “பிர்ணாமி, ஜெயாமி, ஜெயாஜயராம்!”
மந்திரமல்ல 2 ஸ்ரீமாப் தாண் நீர் வபுகே வேண்டும்!



2

9. அளித்தும் பார்வதவான் பொடுளா
கழும்; அளித்தும் பார்வதவான் செயலா
கழும்; பாரிசூர ஷைகநலமாக ஏற்று,
நாம் அபந்தி! எங்க
வேண்டும் விட்டு **அடந்து!** எந்து.

10. இன்பஞ்சும் ருப்பிழும்; நன்மையும் தீமையும்,
சுகரும்தங்கமும்; **வெளியே!** கல்லவேகிலூ
அவை **இ ஸ்ரீமுறைமோலே!** எங்கிறது;
அவை **முபுரமணதினி!** குற்பிடுயே!

நுத்தாய்! விசுக்திலை ஆநந்தா!

ஶர் பார்ப்ப ஸ்ரைமாக, பார்வதவானிடம் சுரை அலை
ந்தால், அங்கான் **ஏனீ? எந்தா?**
எபிப்பூ? என்ற நிலையில், வாழுமும், வெறுமும்,
இருக்க வடியாது; கருக்கக் கூடாது; அவ்வட கருக்
தால், நீ முகமையாக சுரை புத வளிலூ; எல்லாம்
அவன் பொடுள் என்றும் எல்லாம் அவன் செயல்
என்றும்; ஆனவனை சுந்தரை, கலத்தும், துக்கம்,
பயத் தல்லூ குலீலூ! எங்குத் துந்த மயமே!

எஸ்ரைம் அவனே! சுந்தரமே! அதயாமே! அதந்தேயே! இது உக்கியே!

உமா.



2

பீனம் விருஷ்ட இந்தையி! மத்திய குத்துக்காய்! ஏம் பாலகா! உண் அளிபுத்துக்கையில் (பைங்கியத்தின்) அதுபவுக்கும் தத்துவம் ஸ். ஓத்திரு பாஸ்விக்கும் இந் பாஞ்சாம்பாம் வெரும்பையெந்திரி கிளிருது திட்டத்தில் விளங்குகிறதோது பாஞ்சாம்பாம் சுதாவுடையுடைக்காட்டு திட்டங்கும் ஒன்றை உணர்யானா!

கரீசமயம் எம் தீவிரி நூற்றுநீரா நடிக்கும்பொய்க்கா பொக்குபோய்க்கு ஏதான்திட்டுக்கு இருக்கிற் காலையிலி அதுசமயம் அதிநடிக்கும்பொய்க்கு கோட்டுப்பொய்க்கு வழிபடுத் தீவிரம், வசீமண், பாத, சத்துக்கீ, சுதா சமூத ஆந்தாநே ய விதிரகங்களை ஒரிச்சுதை வெட்டுத்தீவிரம் வெளியே எடுத்து ஆடிவேங்க ஆந்தாநே குடியிருத்துத் தீவிரம் கொள்கூட கண்களை கூடி வியானா சிலி சீத்தித்துவிட்டம்.

நன்கீடு அமர்ந்திருக்கும் ஜேவன்குறைவாகம் நூற்றுக்கண்டார். கூடலினி திரும்பார் விளைக்கிறீர் பூதைப் பெட்டெயிலி அமைந்து வித்திருப்பு விகியம் அபீபீடேய போடு வீட்டுக்கால் பூரமாக இளிரு எடுத்து நூற்காநதி யிரி போடு வீட்டுக்கால் பூரமாக இளிரு கோபன்குடுவை குவளிக்கிறார்க்கிரி சத்திரு நேர்த்திலில் தீயானம் கூவித்து நன்குவித்திருப்போன்று! முறையைப்படியுடன் நம் கீதானது யரி பாக்கி நாலிய ராமலித்தாந்து கூடுமோம்.



2

குருக் கிடாரி கோபன்று அடுத்து விடுதலை கூத்து
நின்ற ஆஸி பித்தர்கள்!

ஸேராமச்சுந்திரவி ஒயோ! எம்மிடானானாதா! எம்
ஷுபிரியுமிகு பிழை ஸேராமன் இதுவரை ஒந்தாலும்
நின்று உத்திரவு வருத்தமில்லை என்கிடம் அடுத்து
எண்ணில்லைத்தன்மீலிலீயால் அதனுடைய நான்தாக
எம்மிடானானாயிலீநிடுநிடு ஊர்க்கு கூடும் என்கிடத்து கொண்டு
ஏத்துக்கோட்டு நான்து வருத்தாயின்தான் போலாற்றுத்துக் கொண்டு
ஒரியதிவிப்போகிக்கண்போவுவதிறு கோபன்றுவருவதினாலோ!

குரோ— இயா! எனதோயா கிழுத்து குடுதல் போல் அகுதிரி!

அப்புதிரி! குதறுதிரி! தேடுதிரி! அதிகாக்கிய மானங்கா

இதுத்துவிட்டால் வீலார்த்துக்கு நேரி எவ்வாறு கியந்து

உந்துவிட்டிரும் நிர்த்தன்மையுமான்னால்?

கோபன்று— (குடிரை ஒரு தூக்கடி பார்க்கிறார்) அவனா ஜூர்க்குப்பிள்ளை
உணர்ந்து வராய்! கிழுத்து குடுதல் என்னிலும் சுலையும் சில.

குரோ— உடுத்துவிட்டிரும் அறிவு நிர்த்தியிட உண்டாலோ!

உடுத்துவிட்டிரும் அறிவு நிர்த்தியிட உண்டாலோ!

குரோ— உடுத்துவிட்டிரும் அறிவு நிர்த்தியிட உண்டாலோ?
ஒருஞ்சுத் தூக்கும் உபதாநியாக ஒத்துப்படி ரத்தின்த
பன்பாடு. அதை உடுத்து குடுதல் திருந்தான்தான் கிரும்பு
படுவது அவ்வளவு மட்டுமல்ல.

கோபன்று— ஆயா நிர்வேறு எடுமிவான் நோயாகிட்டிரி! தீருப்

நிருத்துவாக்காக விடுமாம்! உடுத்துவிட்டிரும் நிர்த்திரா

நிருத்துக்கிணப்பார்கள். உந்துவிட்டிருவிடும் போல்.

குரோ— அந்த்திரும் அறிவு நான் என அறிவிடோ? ஓர்ப்பாலையு
நூல்திருந்தும் குடுதல்துக்கிடும் அவசரங்கு கோபன்று

உடுத்துவான்றி எப்படி உடுத்தாமனின் கோபன்று போவிடிரிக்கரி?

கோபன்று— உடுத்தாமனி எப்படி நான் போவிடிரிக்கரி வார்த்தை சொர்க்கு

என்று (அங்குமயா!) எடுத்தாமனியிடத்தில் உடுத்துவிட்டிருப்பது

ஏது விடும் உடுத்தாமனி கிணப்பாம் உடுத்துவான்தான்

பார்க்கிறீர்க்கப்படி நாம்நாம்துக்கு அதைக்குத்துவுமா?

எண்ணால்விடி கொன்றுக்கூடும் குடுதல்கூடும்

கோங்கிறீர். உந்துவிடி இருப்பிண்டுமா? (கிருநாலூ)



கோபன்று: இருந்தத்தெட்டாகி சிடுக்கிட்டா ரூந்தின்றை
இஸ்வரானம் அந்தாமன், ஒரி கிர்த்துபுலி அங்
வாமரி, சிமீபு இருக்கிலை கிடைக்கின
ஷ்டோ உடுக்குமீதும் ஒரியை?

குவரீ:— இரித்துக்கொண்டே எம்குடைம் முடிமே
ஶ்ரீமதீபூமியாகிஏந்துகண்ட்தவு துமவில்
எந்துமத்துவதும் அரிசு. அந்தமுத்துக்கு
டிருத்திலிமீபே஗ எத்தீடு? நடப்பனுப்
யாரிப்போம் உமிதவுசிபயமிரண்டாசங்க
முதலிர்வாரியும்? நோய்க்கிளி

கோபன்று:— யாகி ஓர்ஆத்சாரத்திலரி உடமிழவை பாதித்தாரிசுக்கா
ராமிகிஸ்வாதாயும் சுார்த்தையில் ஆத்சாரமிருந்தா
யாராயும் செந்தியிடுது.

குவரீ:— ஏன்கிந்தவும் குதோரியியலியாகி உடமிழவை விண்ண கேட்ட
கிணும் உடமிழராமன் ஆத்சாரமுடை அத்சாரமு?

கோபன்று:— குதோரியிலை எம்ராமன் ஒரி சுடித்திரியன்கு முடிதா
மும்பு அவனியாதீயதீடும் நாம்தீர்த்தயீல்கிழிதமானு
நீராண்மீபு அதைசூரியன் என சொல்லுகிறேன்.

குவரீ:— அவ்யெற்றுரை நீரி பிராமணை என்பது போன்றுகிழிவும்
அலிஸுப்ராமணை மே ஏதாயாத உம்மிடம் பேசுவதிலை
அந்தமே கிரீஸ்

“ராமன் ஓர்அதுச்சாரி!”

எப்படியன்றுவி குநன் என்றுவடாடி மீண்டினதைச்
வையபதிஷ்யாத வெதவைக்காஸலி நிர்ணயன். அதை
வேந்துவக்கும் அளவுக்குத்தெட்டா உடம்பாகுக்குப்

“பொறுதுமும்” எனில்லைமும் தீர்வுபோனா

குதோட்டுச்சுபாரியன்வரி, நாயித்துபோன கிலத்தை
படித்து கடித்து சுதாவத்துருக்கிடு தொழில்தாமை
அநாசுதமைத்துச்சுபாரிப்பிட்டானே என்றாமல். அவன்
எப்படி ஆத்சாரத்தெனுதக்குக்குமுடியும்?

கோபன்று:— இதைக்கொள்ளி ராமாயனத்துக்குத்திடாயுதமாகத்தெண்டு
ராகாகுகுக்கிருமே எதைமுத்துர்வள்ளிக் கொண்டு ஜெயா!
எம்மைமன் எனியுமிக்க ஏ. எம்ராமனிப்பற்றி இந்த அளவு
ஏது குந்துக்கும் நீரிச்சுடான்வியன்பூரா ஏடுமாகும்.



२

கோபன்றுः—என சொல்லிகூரீ திருவடிகளை வேண்டிய
கொட்டமலைய தலையை உதாரங்களைவித்து ஸ்விருத்
கூடிரைத்தாக்கி குத்தித்தயர் சொந்தங்களும் சூப்
2 மிர்தாடியாகதாகும் உர்க்காட்டும் வித்திதாங்கள்கள்மதவீதிய
சூதாகி ஸட்டத்தெஞ்சித்து கூத்து கூத்து கூத்து
கானமல் போன்ற வருத்துத் துடன் சொல்லும்.

குப்ரீஸ்—(குடநடவென்திரிதாரி) தாங்கள் அவைந்திடுக் கூப் 12
நு வாஸ/மன்றாங்க கூப் (12 திருத்தமாங்களை) தாங்களை ஒசை
திருத்தாகம்பக்குக்கு சாட்டுகிறோம். அப்படிக்குக்கும் கியபு
ராமலை நாட்டு எமனிற 2 சூரூபார்ஜூஷி

தானே மூலம் ஏதோ உஸ்தியஸ்பாத்திர வண்டம் எடுக்கிறது
விடபாஸ்பமிக நட்டுத்தேவா மேஷ அப்படிடே தேவி டே
தீவிர “உரீஉணீபுஸ்தி” தாங்கள் தேவையிலீடுயே?

கோபன்று 2—எம்பிரீபாய்வில்லையே அப்படிதாங்கவீர் கூத்து
உணர்பு எண்பத்து? யானும் சர்வசதா ராமநாமத்தை
நுபித்துக்கொள்கிடுதல்கூக்குக்குக்கு கீரேம். கிணநனிட எப்படி
உணர்வுடன் கிருபீபுதூரைமுக்கு இனங்கீர்விரிசூயே!

குப்ரீஸ்—தாங்கள் ராமநாமானவசி சொல்லியே அப்படிக்குறையில்
டினை வரவுண்டுத்தெலுங்கூம் உத்தரியீபு 2 என்புதீ
திருத்தாஸி சுந்தர தோராண்டு உங்கள் விடாலும்கூலாக்கு

கோபன்று—“ஷந்மி மேலிடட வராய்” “ஷந்மாம் திதாராம்”
“ஷந்மாம் திதாராம்” “ஷந்மாம் திதாராம்” என
பல நேரங்களில் அத்தக்காரர்ராம வித்திதாங்களுடைய
வெட்டுயோ அல்லது வரவில்லை.

குப்ரீஸ் ஐயாகுநாவிக்கிடம் ஷந்மி உர்க்கான அனாவதிக்கு விழெந்து
இல்லையே! இதயதாப்புக் குந்தகும் விவேதமானும்!

“ஆத்திரு ஆக்ஷர குந்த வேந்மா வேந்துக்கவேயாம் குந்து:

வேகம் வேந்மா நீவிவேநம் வேகம் குந்து!
என்னே. உதைக்கு “வெய்க்கார்மாக்கும், விளம்பிராந்தாக்கும்
சூப்புப்புமாக்கும் அனையறிக்கு உதைக்கும் பக்கு
கிருத்திரு, அது பக்கத்திலுமாக குந்த வேந்து:



2

நேபங்கள்:- ஐயா நால்தர்க்கூரும் அநியனா
கிதுவரை கேர்மிழுபடாத்தாகக்குக்கிறது. எமதின்
சுதிரு விளக்கம் சேலவு.

நூரீஸ்-ஐயா முதலீயில் நான்பிபு மத்திக்கெங்கோர்
மும் “**தூடிப்பு**” எமிபடுகிறீன்றே?

இருவரிடம் தலையை ஓர் ஜவதிதிருப் பிடித்து அவசித்து ஏற்றுவே

மும் **தூடிப்பு** எமிபடுகிறீன்றே? அந்த நிலையே

விலேகும் என்றும், ஏக்கும் என்றும், ஒர் **தாபம்**

என்றும் பொரியலிப் பெம். அநாவசு மேலே சூனிய குண்ணிக்குறியை

எனிலும், தலையில் நான்பிபு மத்திக்கெங்கோரைப்.

நாலும் தாத்தீதாமுளி ஐபக்கந் கோக்கி ஒடுவேண்டும்!

இருவனிதலையப்பற்றி ஐவுத்தில் சூதித் திறை,

நாலும் தாத்தீதாமுளி ஐலத்தை டாடுகிறினிஎடு வேண்டும்!

திப்படுத்தாண்டு நிலைத்துப்பிடிப்புதீக்கும், நாபம், வேண்டும்.

திப்படுத்தாந்தைதாபம், உரிமாவண்.

அதயம் எந்தீதி நான்கேபோவியிடியப்படும் வண்டும்!

அவியடிடுதியதான் நான்கீர் மருவி செந்தடுவேண்டும்;

தார்ஸனம் கிரீஷாந் பூர்மா வேண்டாய்!

எனக்கால தாமதம் நாத்தீதாமல் **மீணுமீ ஒன்றுபட**

வேண்டும்!! உடுத்தியன்கேழி, உடைக் குபகுகையென்கூடும்!!

ஏக்கும் அதிகரிக்குவேண்டும், நார்ஸனம் வெற்றிருப்பாறிய

நமிசாந்தையை நிறுத்துக்கொடுவும்!!

எழுசிச்சுவ மே! நான் அழுநே!

நேபங்கு நான்கீஸ்மறந்து, நான் கிறநீதியுடையனினிதலைத்து,
எலுயச்சிதாராம்! எஜயச்சிதாராக்கிழுப்பேராம்! எலுரேராம்!!
எனக்குறிப்புத்திடு குலேபை பெரு தூயா ஸாக்கா! சிற
அயங்கு! தீனாய்த்தோ! லேஹாக்குவூ கேராக்குவா ஏசுக்கியம்
தீக்கும்தாக்கு திறன் கவியும்தலீவூரானன் முளிவாகுமே
நடுக்கீக்கடலூந்துஞ்சாக்கோ/ நாடுக்கீய கிரீந்துகிள ரா ஏம்.



2

கூவி அனு அதை க்கூம் பேசுதந தியிலை
குந்த சு யையுடையுடன் பந்தாம வங்கிமண
பரந்ததிருக்க சிறா சுமேந பந்துமுகாலுடன்
வயாலேயேறி கும் பந்த கால் பாந்துகளை அடுக்க
வந்து அமர்த்து. இதைத்தான்பந்தும் அங்கை
அதுபவ யாக்காக சொல்லுகின்றன.

“கூவி அனுமிர்ணீ நட்டே வயிலு நிறையிலே / என்றும்
‘தய்வும் ஏதான்டா டு சிறாவர்த்தே அனுமிர்ணும்! என்றும்
சூக்கினாவதீதா கிடா!
எம் சூலிவும்! குத்தே! கநினாஸமும்! கந்தக்கீல!
தேனே! நான் அனுமே! ஏ ஸதிக்கீ சுங்கநா!
பந்தாமநாம மாநினம் கித்தனீ மையது என்று எம் கூமிர் உண்
குந்தாமநாம மாநினம் கித்தனீ மையது கித்தனை யில்
கூநிய கோபன் குமேய பந்துக்குருத்து குந்துக்குருவாக ஏதீருக்
கோன் குபந்தாமன் கோயில் துவிகா நட்டித்தரை யில்
குந்துபத்திராஸப் ராமநாஸநாவர்!
குந்துபத்திராஸப் ராமநாஸநாவர்!



“ରାମଙ୍କ ହୋଇଅନୁଷ୍ଠାନି”

அந்தன் தவணை அறிவின் குத்தீதாய்! பணியுடனும்
யே ஸ்திரத்தை எந்தா!

குளி மந்திரத்தில் நண்ட

ஸ்ரீரங்கத்திய வாசகத்தின் பொடிமூலம்
சுற்று நோடிட்டு காட்டுகி யே என்ற நோக்கு
பாந்திராமாயணத்தில் கிந்தகிடம் ஸ்ரீரங்கத்தியக் கவுசி திறகு
அதாவது சீர்வினாவுட்டு சிய பட்டநோடிக் “**குங்கள்**”
என்பவனிபாந்திராமானுக்கு மீண்டும் உணவு ஏதாக ஏதாக நாக
நேர்நியப்பட்டிடுக்கூக்குவாகம். அதை நாமன் உருளிடக்கூக
நூல் கேள்வியீப்பட்டிடுக்கூக்குவாகச் கிந்தகு கனிப்பற்றி
கற்று சிற்குகின்குவாகம்.

பாட்டிராமன், வசுநிமணன் தீட்டுக்குவரும் வனம்
தெஸ்யும் போது கால்களைக் கீற்று வேடுவது குட
கீராசு-கீராக்கிள் கிரைனர், வேடன்-படி மீது வாசனை கரிசாக்குள்
கூரடன்-கார். சீராயும் கிஸ் வேவுக்கும் நுவ்வுக்கிடம்
கூகாடுக்கிருக்குகார். கூக்குமாதுக்குத் தீட்டியின் பாட்டிதாநேயி
அமீமாந்திரிசாயித் திருக்கப்பாட்டிராமன் தீட்டங்காலயின் கூக்
தூப்பைய எவ்விதத் தேவோத குத்திக்கார ஏசீதிருங்குத்தமாவி வசுநிம
மணன் கோத்தக்கீடும் ஏந்திய எநக்குடன் அன்னன்னோயும்
சூனில்லையென்று சுத்தில் சுத்தில் ஒரு வரி ஏசீதிக்குள்,
பாட்டிராமனின் தமிழியாநிய வசுநிமணனாலும் எடும் பாட்டிராமனுமிகு
தூப்பத்து வட்டித்துவிடக்கூடாதே என்று எடும் அன்பாரா குத்தகீ

17. தென்னாய்ந்து (குத்துப்பாடுப்பட்டி) ..

தனித்துக்கிணங்கின் அதீந்தாராட்சி வப்படும் பறவு
அறவிப்பு கிரிறனர் எம்பதிராம வாழ்வன திட்டா ஏதுல்!
குதனி ஷாஸ்கிருண்— எம்பதிராமா! எம்மேமூர்நினி தனம்
ஒனி பாத்திராயி பட்டு தீர் தனி வெளித்தி விட துவும் அதே
போஸ் துவிரும் உரையாத்தூராயிப்பட்ட எம் வடக்கும் வெளித்
ஏக்குவா, அசீவதுதேவதினைவிட எான வூரமுறையை
சீவிப்படி மாநிலஸ் எஃ வினாத்தப்பு மோயினுடும்.

అతరు యిన్న ఉన్న వ్యక్తిగతమానంతరం కీర్తికు రథయి
ప్రామాణికంగా నీడినాన్ని ఉచ్చారించు లేదా



2

எம் சித்திசாலைப் புதுந்தாயி! ஸ்திதி தாங்கி
எம்புத்து நாமம் சாவிலிருக்கி—

எம் அன்பாரா குநா

உநீங்கு ஆற்றக்கிறமூல மேய்தொலி உள்ளுடன்
ஏன்ன ஆசைமாடுது அந்தமார்த்தம் பயதும் வேணு
காலையா மேலை ஒழுகு முறையை நன்றாக தேர்த்தே அவசியதி
பதங்கிடுவதும் கிந்துகளிடையைத்து நிர்வர்த்தி

எம் குத்தி சாலை கிடுவீः—

பேஞ்சு வைந்தலே! காருக்கிய கீர்த்தி

அதுதூதாகா! தீராந்தியானு! எம் கீது எம்மீது கொஞ்சம்
வெறியும். கிழேயா குபதாநாக்குரை விரதாரி! உங்குத்திலை
வெறியும்.

நியாக 2 ம்பாநம் அவம்விகுல் அது “யேவி”

யாம் உத் தீபாநாத்தீமாவும் கிருவி அது “ஷேவை”

அங்குவே உள் பந்துபாத் தேவை “ஷேவை”

வேணிடுமனீ யுகுதன் பிரார்த்திந் எம்புதுபஸ்ரீ ராமன்

எம் உண்ணமயிர் மைந்தன்பாரி குதுங்குந்து வாந

யேவை ஏதாடு சிரணி.

இதிதுகிரணிடாய்து எம் குநலின் பந்துபாத் தேவை

பாநதேவை சுடுத்தித் துமே வரும் குதாந்படகில்லாகிடீ
கள். குதாந்படகு அங்கனாவத்து சேர்த்து, உடனே

எம்புத்துரை மாட்டுத் துவந்து “கூவியானு” ஸ்திரா கிடீ

மோதித்தை நக்குந்தினாக்குத்தை தாவனி துந்து எம்பால்தீ

து குத்து ஒருஶார்த்தை வைந்து கார்த்து அவி வராக்குமாவது

“பூர்க்குறி ஆழிடும் ஒர்க்குறி ஆழிடும் வீவாங்கு நீங்குதூது”

குநக்கீட்டை வாந்மனை நால் அவி வீவை என்றுள்.

கூலிந்தூரை ஏன் எதாவத்தை நால் ஏற்குடிய விவீதி வகுக்கிடான்

உடனே தீவித்து எந்தைடை பாமன்துமிடைய சூர்தான் எல்லை வைக்கு

எம் அன்பாராக்கு சொல்கிடுன்!

பாருபோ! யாம் நாவுதாந்துதை ஒட்டுக்காரன். ஆவை உண்மொனா கே

சும் கார சாதா ஒட்டுக்காரன்!



இங்கு யோம் சுடுவாங்கிறது. அங்கு யாம்
கூடிடதற்கும் வரண்டும். இங்கு சுடுவன்றாம்,
அங்கு சுடுவன்றாம். திமிழறையை பெரும்
தடுவிடுரீது உண் **குருவா** என்ற பேட்டு இரு
பேர்து எதினம் மோச சுமி என்றும் நூறு பேர்த்து
யாயாது. என்னமுதன்னை ஸ் குடும்பத்தையாவிப்பால் ஏ

குவிதையின் மறந்திற யேறியதுவும் ராம்குகன் வசாரியான் எம்மீலோ கருணாகாதா ! பூராமத்தீந்திர பிரபோ தே குவேஹி உணவு திவிலை வைத்துயிட்டு ஏதில்குர் வாயிளானாட்டுக்காரித்திட்டுக்கான். எம்ராமதும் சரியாக சம்மதித்தான் எம்கென் யேஷனி வசித்தான் ।

ஒன்றும் அதைக் கீழ்க்கண்ட படிகளில் விவரிதிசெய்துக் கொள்ளலாம்.

இல்லை என்றால் தாமதம், குப்பம், கணக்கோட்டும் என
அதன் சேவையும் எவ்வடிக்குருதித்துக்கூடிய ஒரு முறை

“ எம் குந்ஸ் வஸிடீசுவில் ஸி. தாண்டிஸ் பேரட்சியில் ஸி. அவ்வித அவன் யாத்தும் எவ்வடுக்குந்த ரெக்ளீபு லீட்கு கஷ்டத்தையுட்கிறி தங்களுக்கு “எழியிழபு பந்தராமனுக்கு உணவாகும் பக்குவி சீரியோந் குந்தாமட்டும் எம் காத்திலியந்து அமர யேற்றும் ஏ மா மேன்டினான் ” பந்தராம நீண்டாக பல நாட்கள்

பாட்டுராம தங்களைக் கூற வேண்டி பூர்வ முனிசிபல் தீவிர எம்பிராமது
நாகரியத்தோன்றிய ஒரு ஜோடி” மீண்டும் முடிவு என்கு தெளிவான்
ஒத்து ஏழி அம்பிராமத்தை விட்டனர்கள். அப்படி உத்தமபந்தீர்களாகிய
அவர்கள் துணிப்புத் தினிய மார்க்காண்டு அப்படிப்படியே
ஏழிலிய வராத்திரி மாதம் அப்படியே நிற்கிறார்களேயும் அப்படியே
ஏழிலிய வராத்திரி காலில் எந்தெந்த காலங்களிலும் அப்படியே
ஏழிலிய வராத்திரி காலில் எந்தெந்த காலங்களிலும் அப்படியே



2
எம் குத்திடுவே ! எம் அன்று வே !
உத்திட்டா எந்தக !
திதளப்பி அடுத்தாலாடும் ?
இதுவரை வாழுமை கிரியாத அவச-2017 முத்து ?
இதுபறங்கியில் தனி எம் முத்துவரி அன்றைய ஞாகிடுவோம் .

பற்றிவருதியிரும் வருடங்களாக பந்தாகம் தெரிய வாதி இதில்
 நான் சேரவில்லை என்று நம்முடைய நான்கு காலங்களில் நான்
பந்தாகம் என்ற நோட்டோடு கிடைக்கிறீர்கள் என்ற பந்தாகம்
 யின் வசதி ஒரு நூற்று வருடங்களும் அதே மதநீர் மலையில் மலை கிளந்தினை
 மறந்திருக்கிற கொட்டி அதிகமாக உயர் என்ற தீட்டு நூற்று வருடங்களை
 காலிகளில் மட்டும் வராறு கட்டுவார்களைக் கூட்டி நூற்று வருடங்களை
 என்ற பந்தாகமாக நான் விடுவிட்டே அதே கொாஸ் கே நடவடிப்பாகம்
 சுற்றுப்புறைப்பான பந்தாகம் நால் உண்பார். அதை சுற்றுப்பாகம்
 தீட்டிவிடுவிட்டு நீண்ட பந்தாகம் கூடி இருக்க வேண்டுமென்பதை
 இந்தப்பந்தாகமாக பந்தாகமாக நான் கொான் கேட்டு போட்டு வைத்திருக்க
 கூடின்தசுபரியினில் விடுவிட்டு மனதுப்பறிவாகவிடுவதை நீட்டித்தான்.
 பந்தாகமாலும் இந்த அளவிலை கிரீவதை தீட்டுவதை நான் என்ற
 சுற்றுப்பாகம் கிரீவதை தீட்டுவதை நாம் வாங்கி கூடி
 வருவேற்று ஏதாற்றித்து சிறம வரிசூலை படித்திருக்காம் சேர்க்கிட்டு அதே
 கிளந்தை பந்தாகம் கூடி நூற்று வருடங்களில் கூட்டிவர்க்கிறார்கள் என்பதை வாங்திடு,
 கூறிவாருப்பதுமாக எடுத்து

தாம்சுக்ஷ்மைய்த்து தம்மனில் வாதவாய்ந்து
எமதுவாயிருத்தும் என்றும், மேலும் முறிப்புமிகு குற்றங்களும்
புதம்பார்த்து எங்கிருள்ளதீசுபாரிசன்னி. ஒன்று
அம்புபடிமயார்க்கிருள்ளன்று? ११

பந்ராமண் ஓர்குழுத்தயாக் பாயனை பணி விட ஏன் என் சுபரி! இதையில் ஓர் கேள்வையால்விட பணி விடுவிடுதலான் பக்ஞிய குடும்பத்தினிலையென்பதை அனுமதி சூட்டுவது உரையில் தருமாறுமோ. அவ்விடுசெயல்வரி முதலையைக் கிடைத் தானேயானால் நாம் கூறவதில் கொடுக்கிறோம். கிண்டு ஓர் குத்தமான விடுத்துச் சாலா ஒன்றை வெள்ளுமானால் சமாரிடுவதே அதே “புதுக்கிளிரீச்சாலாவது” பந்ராமன் அகிழ்தாம் கூடுதல் சுலபத்தீந் திட்டிழிட்டிழுத்து” எனக்குத்தீர்கள் என்பதால் நூராண்டு சிறவத்து துப்பும் கிளுந்துபடுத்துத் தொடர்படையாலாம் பூரிச்சுட்டு 2 குத்தமான



2

அங்கு ஒத்திடம் கிரணிக திலையிறி வடிவடக்கிறது.
தீர்பக்கதை சுனையிட அநெந்த பகவான் ஏற்கிறுன்!
பின்னர் மஞ்சஙான் சுறைந்து தீர்பக்கதை ஏற்கிறோம்!
ஊழுப்புதிலையிறி கிரண் உத்திடம் வடிவவட்டிப்பதால்
அது **மஹா பிரதா தம்** ஆகிறது.

இங்கே எல் எறிசுமைத்தா! கண்மனிடை! கற்கள்டை! கண்ணப்படும்!
ஒன்மை ஸதிசித்தான்தீந்தா!

எல்லாந்தாமலே ஒர் “அஞ்சீசாரி” என்று
“மாதுமை” கிரிவாத்துயைக் காட்டி எல்லாருமாகிக் கட்டாவுரு மொள்ளுவது
ஒடியாது. அயன் இருப்பிரியாட்டி “யாகி அறிவர், சீவனிபந்த பாராதியை
பகுத வதி ஸ்ரீ/ அவன்றி அனுமத அதையாது தான்! அதன் ஒவ்வொரு வரியர் கிளிபரியாது தீர் ஒம். மானபரியாது தீர் ஒம் என்றே
அயன் கடை சுயதீதி எடுக்கிறுன். ஆறுவிசுவன் செயல்தொந்துவு
மாயாநார்யமாக நடைபெறுவதால் முராசிப்படத்தோடு கிடைவுகளை
நீஞ்சு கொஞ்சாக்குவது தீரிஸு. அவன்மேறு நூல்களிலிருக்கிறது. அயன்
பூநாதிரீஸ்ரம் **பத்தரம்திப்பு** மற்றும் உஸ்தியா
காளியால் அநீத்தும் அயன் மாயாதாரியமே. பத்தரஸ் திந்தில் கிடைவு
களில் மக்களிமாடுய பத்தர்க்களிடம் செல்லாந் காதாக கிடைக்கிறது.
ஒரிப்புதனிடமோ, ஒரிப்புமாநிடமோ, அயன் செயரிப்போ ஜோ
அநீது “ஆவனின் முனிசிய பாப வினாந் கூந் பதான்” எஃஞ்சிமக்லான்
செயறிப்படுத்தியும் காலணம் கேட்டாக்

“நுகேட்டாய், யாகி நொடுத்தோம் எஸ்மான்”//
ஆறுமூல் ஆந்த உதோகிழிதாகி அதுபறியிவநார் ஒம் அவன் கடை
சுயதீதி எடுக்கிறுன் என்றே சொல்ல வேண்டும். அந்த நடைமுயற்சி
மியும் அயன் இருப்பிரியாட்டாக செய்துகொடுக்குவிடுகிறுன். ஆந்த
பேசுங்கிறது முடியும் அயன் “இருப்பிரியாட்டாகவு” நாமினாடுதீ
கொண்டாஸ் எந்த தேற்று உணர்யும் ஏற்று, பய கூத்து கூத்து கூத்து
அவர்யும் கூத்து கூத்து கூத்து கூத்து கூத்து கூத்து கூத்து கூத்து.
உள்ள பாலின்சு யாக்குமோ ஆர்த்து ஆதியிட்டது. எம்மா குது
கோசும் போதும் என திறவுசுப்பியாக போஸ் கேட்டிருக்கிறது.

—
—

பாஷா.



ஸ்தியம் பேசு, நாவை அடக்கு.
ஸ்தியம் பேசுதலே, தர்மம் நிலையும்.



தாமம் சூப். கடுண்யோடு கிரு.

ஓ எம் ஆத்ம ஸ்வரூபான குதுந்தாயி!

ஸ்தி குத்துந்தா

முகைநலம் பெறுவாயிப் புத்துமுகம் பெறுவாயிப்!
பணி வேபானது வென்கீநான்டவனே! ஸ்தியமே உண் சொடு
மமாந நொன்டவனே! பேரானந்தமே வட்சி யமாந நொன்டு
பிரமிமானந்தமே முடிவடமாந னர்த்தவனே! ஸபாதுக்கள்
ஒசிவையே தழ் புருத்தார்த்தமாந உடைய வனே! உண் திடு
வெந்மாந பணித்து உண் திடுவடித் தூளியை எம் கிருமன்
நொன்டு குளநாய்ப் பித்து அடைக்குமே.

தோகிறிய குறை சால்திடுமே.

தோக்குமயம் மாறான் ஸ்தி குத்தாஸ் கூருமால் விடு
முதிரேர் உருகுஞ்சீ வசன்சு நொன்டகுஞ்சார். வழியிலி தோக்குஞ்சிர
மும் கிருந்து. அதன் வழியாக வசன்சும் போது அருவெண்ணால் வருமடு
தடமடி அதை உபர்த்தி வீநான்டு குத்தாரிகள். அதில் ஒரு பவனி
குடிபடுத்தையானவர்; ஒரு வெள்ள அமைநியானவர். இடையையான
வெள்ள வேந்த்தோகுதுபெட்டார், அபிவடுகிருதியர் பநோகிற,
வியப்பாடுகிற கோங்கட்டு குவிமிபோன்றவாடுகிற குறு
அனுந்திதீக்கான்டு முறையாட்டு உஸர்த்தி வீநான்டு குஞ்சார், சுறவி
அடுத்து அமைவியான வெள்ள வருமடுத்துமே போது,

உறுப்பாம், ஆற்பாம், ராம ராம ஆற்பாம்!

உறுபுத்துஞ்சை ஆற்புத்துஞ்சை குஞ்சை ஆற்புத்துஞ்சை!!
எண்ணம் ஏது விடு விடு விடு விடு விடு விடு விடு விடு
எண்ணம் முறை உருக்கமாந உருக்கிபாடு வெய்வன்னம் வருமடுத்து
நொன்டுக்கார். கிழவிருவரை யும் பூத்தாஸர் குவனித்துமர். கிருமன்
ஏதான்டு வசன்சு விடுமார்.



2

பஞ்சாஸர் அக்ஷமாஸிலே அதே கிராமத்தினர் வழியாக ஏ அந்தக்கொள்ளிடங்கள். பகலில் அடித்தகாற்றின் வேகத்தால் அவ்விடு மென்கள் தடை உஸு வைத்து வரட்டு கொண்டு வேந்துடன்கிடை தேர்த்துக்கல்தியடிடதன்மையாக வரி, அவ்விடு மென்களுக்கும் அகிபுடம்போகிலை பிரதித்திட்ட மேப்பில் பிரதித்தினாருவாதியிடது. அந்த வாயாடுக்காடுவென்ன் அடிக்கங்கூடிகளை கிரைளர் நுடைப் பேந்தன அடுமிப்பள்ளிகளை. அந்தஅமைதியான எப்பன்றே சாந்தமான கிரு அடியாளர் நட்டுயது, கிருதன்றுவடிவதுள்ள வாதமிப்பள்ளிகளை, அவர்களாகுக்கம்புத்திராளர்.

கிருத்திருத்திரமாத வேதின்துக்கவளித்தப்பீர்களே தாஸ சுத்திலு அவ்விடுப்பாராயுமிருந்துகிழியுதிரு வாதக்கீர்களை எண விசாரித்த நாள் அவ்விடு மென்களும் நடந்தது கொள்ளுகிற்கள். வரட்டுதான் அளித்துமல் ஒரேமாதுகியாக கிருத்தால் அனாவக்கில் பிரமிபது என்பது குடியாந்தகாரியமே. ஸ்ரீகந்தர்களைக்கு குத்தித்தக்களோ! பீருத்தகளிடமே போட்டேன்டாமல். யாம் உயிக்கள் வரட்டுக்கில் சுரபார்த்திமாபட்ட நேர சுத்திலில் வாமனி வரித்துக்கொடுக்கிறேன் என்றும் அவ்விடுக்கும் அயனை நேராக்கிறுகிறார் “அயர் அருடப்பார்த்துவயினரே” கிருவுடைக்கடங்கிப்படுத்தனர். ஸ்வாமி ஸ்ரீகந்தர் பிரித்துக்கொடுக்கிறார்கள் அவைங்களை நீதியாக எந்தாள் கிடையும் என்றனர். எம் ஸத்யங்களைக்குறைந்து!

பஞ்சாஸர் ஓவ்வொரு வரட்டுயான எடுத்து நம் தாது அஞ்ஜீவனத்துவபார்த்தரார். சூலாப்பட்ட மேலியாடை பாடிக்கொள்ள தூய்தியவரட்டுதான் “மன்றந அமைதி” காந்துவா பஞ்சநயத்தாலும் தூரணத்துடன் தூய்தியவரட்டுதான் மெலிலியாடுவிலீப் பிம்பிலியாடுவிலீப் “ஏடுபல் விடபல் விடபல்” என்றுக்கும்பாண்டுகளில் சூதித்தான். அவ்விடுயாககியிடுப்பன்றுரக வரட்டுத்தூயும் பிரித்துக்குத்துக்கொடுக்கும் தூய்தியுடைய வாய்தே உச்சியுடைய வாய்தே பார்த்துபோம். இனிஇத்தனதயின்னோக்கத்துப்பிப்பார்த்துபோம்.



2

ஏழ் உண்மையில் ஒன்றிய சொல்வதே!

1. ஐகம், தூலங்கள், பொருள்கள் அண்டுவதும் “ஷட்டுமே” அது “குட்டுமே”!

ஆனால்?

2. இறைவன் நாமீமுனுமய தற்பள்ள வடிவம் அது “குட்டுமே”!

ஆனால்?

ஓ, ஒவிக்கும் கிழமையாவோ அதிகுட்டுமம்!

1. ஷட்டுமே குட்டுமே - அதியற்றது, அசேதனம் பொருள், கிளை அளித் தும் மன்றங்குட்டு அன்னியவில்லை.

2. குட்டுமே குட்டுமே - நம் தூலங்கள் குடுக்குத் தெரியாது. அதன் முறையே முயக்கத்தீவி தோற்றுக் கூடியதே!

3. அதி குட்டுமம் - கிடுவனி அஸிந்னோ. கிடு ஸப்தார்த்தித்தமே. கிடுதோநிறுத்துக்குறி ஸப்தாநிறுத்துக்குறி உணர்வாம். கிலை தூலசுவியக்கு நாமுபெத்திற் ரூபாடை அந்து குட்டுமநாமுபெத்திற் ரூபாடை ரள உணர்வாட்டுக்குறிப்பாகவும்யாது.

குடிமிபும் - நாமுபெத்தாருபு சமீதார்தம் ரஜஸ் நமோ குணதோநிற்பதீதும் உடையதாகக் கிட்டும். கிலை புண்ணியாப விழை சமீபத்திற்கும் எதான்தீருத்துக்கு கூடுதலாக கிடுவதை பிறமிருப்பின் வைக்கதாக்கிறும்.

(குட்டுமமும் அதி குட்டுமமும் முறையாக நாரியகாரன் குட்டும்புத்தமின்றான்தாகும். அநாயது ஓர்காரியத்தை குண்ணிடும் காரணத்தினிடையில்துவர்களுடை அவுக்கார்.)

காரணம் அதிகுட்டுமாற்றும் நாரியம் குட்டுமமாநாயும் காரில்லை புதுவநாரிம் மனம் சுற்றிவாடு ஒன்றி குட்டுமமாந இறைஶ்வரத்திற் நாமாந்களை உட்பிரித்துக்கொள்கிடை உடையாப ஸப்தார்த்தித்தம் (நாரில்) ஸப்தார்த்தித்தம் வரணி சமீதார்த்தம் செய்தார்த்தித்தம் கிடுத்துப்பாடு ஒலித்துக்கள்அவைகள் புதுவநாரிம் விரும்புத்துவினால் அவுக்காரன் கிடுத்துப்பாடு.

நட்கவளசுக்கு உள்ளவரிகள் மட்டும் கிடுத்துவதையும் மற்றும் காரணமாகியர் கிடுத்துக்கு வடிவாது (கிடுவியல்சுபாயி)



2

எழிவரிசூருணர்த்துமோ!

இந்தியைப்பீட்டுக்கீல்தாஸ் எய்தி

குஞ்சங்கர் அங்கை வரட்டிந்தொ நம்கா சிலிவைந்து கேட்ட ஒம்
குஞ்சங்கர் அங்கை வரட்டிந்தொ நம்கா சிலிவைந்து கேட்ட ஒம்
பொது அந்த வாயாடி மீவுமை நடந்திய வரட்டிந்தொ ஸ் ஜடமாக அமைகி
யானால் மனீஸரெத்திருதி இந்தத்து. கிளநாம சும் பந்துமான வேலி அலை
நோடு பாடச்சீகங்கள் டெநடந்திய வரட்டிந்தொ ஸ் உயிர் உரை எனதை
கோல் “விடடஸ் விடடஸ்” என ஓலித்தன. கிளநம் பீட்டுக்கீல்
நாஸ்தை குடியிழும் உறித ஏனையோரால் அதைப்பொ அடியாரு?

இத்திகத்தினைத்துக்கிறநந்திருலி?

பிராக்க சிவத்தமாக எத்தெர்மானவ எழிதானம்

இதை நாம குத்தாருணத்துடன் எத்தாலி?

**நிலையும் கர்மாயும் சுத்திழுசிக்கப்படு
உரைமானும் தூய்னமானடிருது!! சிலை**

5 ————— பாபா.

குடால்



அம்மா!

உங்கு எஃ வர் ருவனின்

குரை இன்றை தொடுக்கிடும் உணர்வால் ஒரளர்க்கு
“அன்பும் அறஞும் வைத்தாயின் இல்லாத்துந்தை
பண்பும் பயறும் அது” என்றும் எஃ வர் ருவன்!

அதுந்தை!

அன்புனிப்பது தூய்திருப்பது தந்தை •
அன்புனிப்பது கருணை அறங் எனிப்பது வைபாக்யம் • அன்பு
எனிப்பது சூழிமாதா • அறங் எனிப்பது சூகாயம் • அன்புனிப்பது
கூர்த்துமத்து • அறங் எனிப்பது சூத்தித்து அறியு • அன்புனிப்பது
சூத்தித்து மத்து ; அறங் எனிப்பது திட்ருளைம் • அன்புனிப்பது / பேது ;
அறங் எனிப்பது யேநாந்தும் ; அன்புனிப்பது / துரவதும் • அறங்
எனிப்பது / அத்தையதும் • இவிபடுதலீராகும் அனை வெருகி
தொடுக்கவரம் • அன்பு இவிலாமல் உவகநிலையும் ஜிவநிலையும்
இல்லை ; அறங் இவிலாமல் தையியதிலையும் அனுபவ குரை நிலையும்
இல்லையாலாம்.

இதையிபோல் அன்பு வடவான வெண்ணையும் ; அற
வடவான ஆண்ணமயமே கிரிவாமல் குடும்பம் கிருந்தால் அது
குடும்பம் ஆகாது . கிருந்த கிருந்தேயில்லை நிடுந்தால் அது

குடும்பம் ஓர் கோயிலாகும்!!

எம் அன்னையே!

திவ வழிழைகளை நம் குரைநேர்

உறைத்து வண்ணம் உங்கு உறைத்திடுவேம் சுற்று நயனமாக
நேர் சீர்க்கருக்குப்படி மாதா ஸ்திவிதா . பந்துகுருபந்துபியம் ,
எனாகான்குதிலையிலி சொன்னுர்கள் . அதையிபோவாலும் விவரம் கிடைக்கும்
ஏதும் பந்துமாதா . பந்துவிதா ; ஸ்திவிதாவரி ; பந்துதயியம் என
நான்கு நிலையிலி கொன்னார்கள் .

“வேதநிலையீ” உரை உண்ணமாதா , விதா , குரு , தையியம் என்றும்
வேதநாந்து நிலையீ” மாதா , விதா , குரு , தையியம் , பந்துபதிஞ்சு , பராதி
ஏன் ஆறாக ஒதுக்கின்றார்கள் . ஆனால் நீயோயாக சூதிவிஸ்
சிட்டிய நான்கு நிலையீ” பந்துபதிஞ்சு வேண்டும் . குலி குதிவிதாவுக்கு
குதிவிச்சையத்திற்கும் இடையில் “பந்துபதிஞ்சு” நீஅவரியும்
ஏதீத்தான் நீரையேன்றும் . காரணம் ,



2

தீண்பந்திய உதயவுமாகலம் ரூபாந்தம் ஏற்றுக்கொள்டால் அவஸ்யம் அந்த காலாடி மாணப்ரசாரேயே ஸ்ரீமதி சொபுத்தி ஒரு நீர்த்து குருதிய குளம் உதைத்திலாம் அல்லது அந்த பாரசோடுபம் ஓர்டுதேவ உணர்த்தும் அல்லது அந்தப்ரமாணம் உள்ளேயே (பந்துவாகத்துரீதி) அந்த அந்த குளத்தை உணர்த்தும் இம்முறைகளுக்காக விரிவு அல்லது உணர்த்துவதற்கு முடிவாக நிலையை அவஸ்யம் உணர்த்துவதற்கு முடிவாக நிலையை அவஸ்யம் ஏற்றுக்கொண்டும் என்குறுப்புவரசித்து அவிடத்தியம் கேட்டுக்கொள்கிறது! உண்பந்தியத்தில் கூறுமாகவே உர்மாஞ்சு “எதிலிதீசுனந்தா” உண்டாக்குந்தே **ஸ்ரீபந்தரம் ஸாமாமலியாங்** இந்து அத்தியநூடா அனுபவத்தை ஸ்ரீய அனுபவமாக நடத்துவாம்! இது எம் சொந்த குறித்தால் அவண்டனர்த்த அவருக்குதில்லை!

எம் செலிலக் குத்தாயி!

உண் செயல்

எம்முகுக்கு வர்ணு மூன்றினி!

1. அதிகாலை ஒட்டு க்குள் எழுபோன்றும் எதுதட்டு உண் திந்தகுதினத்தால் கூத்திலேயண்டால் பந்தியின் கீழுவடிகால் விழும்பு நூல்தான் கூத்திலேயண்டும் அப்படு தெயியம் போது கூஷாஸ்வாதனாடியாகத்தியாக கூத்தும்;

ஸேவரம் வாருரோ! இந்து உதயம் எழுந்தால்
செயிது விட்டாயிம் இந்து உதயத்திலேயுதின்து உண் உண்டும்
நாடியும் வெய்ய மேன்குமோ அதிகாரத்திலேயும் உண்டும் உண்டும்!
இந்து மன்னைய பாப்பாவன் அதிகாரத்தும் உண்டும் இந்து உதயில்
உண் உதய பதுமையே எதுபதுமை! உதயம்! உதயம்!
உண்டும் உதயம்!

2. கிருஷ்ணகாலம் குடித்துப்படுகிறதைக்கு உசிதுமூன்து உண்பந்திப்பகு
யின்திருவிடுகாலி முத்தந்தாலிடுநடம்பும் காறித்துப்படுயே
நீ மொரில வேண்டிய ஸத்யவாசகமீ



2

வே பரவி பொடுளோ! திந்த சர்வர்த்த வைத்து
இது காலபுரியந்தும் என் வெள்ள தாரியம்
செய்தாயோ அவை அளிந்தும் உண்டே! திந்த
புரியமாய்து அளிந்தும் உண்டே. திந்த
சர்வர்த்த உண்டை பதுவுமுடியே!

இது ஸ்தியம்; ஸ்தியம்; ஸ்தியம்!

ஸ்தாபி குமானம் செய்து விடுவாயாகும்

கும்பத்திற்கு கீழ்க்கால கும்ப சர்வரியியனமாக
சர்வர மத்திசெய்து விட்டார் உண்டுதை உத்தினம் வழிபாடு ச
சர்வர மத்திசெய்து விட்டார் உண்டுதை உத்தினம் வழிபாடு ச
சுறைகள் அளிந்தும் இறைவிள்ளிமுடிந்து விட்டாது விட்டாது விட்டாது
மேலும் ஒத்திசூசுதம் தஞ்செயேம் அவற்றையும் உண்டார்
உணர்வால் உணர்ந்து அனுமதியியாயாகும்!

1. எந்த விருட்யும் “பாட்டராமி” நாமா உண் சிவாசத்துடன்
கலந்து வருவது ஏன் பொலி விழுக்கீடு வேண்டுமே!

2. எவ்விடங்களும், சுரும், நவடவாரித்துத் தலைமுறைந்தும்
பேசுக்கூடாது! கிடிஸிசரிய ஈாந்திரங்காக குருதீகு முனிவே

3. எவ்விடங்கள் குத்தும் குறைநானுதே! அமீவடி தோதிலில் அவை
உண்ணிடமே என்னி உடனடை அவற்றை கீழ்க்கண்டு படிக்காது!

4. பிறர் குத்தும் குறை தகாந்து சூப்பு வாரித்துத் தலைமுறை
படிக்கும் மன்னித்திமிப்புத்து; திட்டுக்கொடுத்து விவகை படிக்கு!

5. அந்த காலாந்தே ஒன்றும் பரவி பொடுளோ எது யெம்.
அந்த தெய்வமே நாம். அளிந்தும் குறைவுனர். அளிந்து.

அந்த ஒன்றியுக்கு அன்றிய விவீலை. அந்த ஒன்றியுக்கு
நாம் அன்றிய விவீலை. நமக்கு சுதா அன்றிய விவீலை.

அது சுநாசாகுபலமநூலியிருந்து, பய, சூரியுமிகு விவீலை
கிலிலை. துக்கம், குத்தகம், சுற்றுத்தம், பயம் அளிந்தும்

நடிப்பாய்விலை த்தப்பள்ளை, அவை உண்டாயின்கு விலை
ஏனுண்டார்வால் உணர்ந்து ஏந்த அதெயும்
ஆண்டுதாககுக்குக்கீவியிப்புத்துவாயாகு!



2

எம் தவணைக் குழந்தாய்!

இந்த வைத்தியம்

குறிய வைந்தி சுடுமானவரை ஏற்று நடப்பாலி எனத் தோற்று விழுது. அம்படி அம்படி உறுப்பாந்தாடிப்பிலே ஒம் எண்ணால்? “நீலம் சுமக்குதுக் குடிடக் குழந்தை” /

தீக்கலை சுயஸ்யம் நடப்பாலி எண்ணமக்குத் தீர்தாய்ஸ். மேலும் உண்டு பரிசுகிட்டார் பரிசாமனுக் கீர்த்தியும்.

“காளை பாதுகாப்பிடம்” என்றும் நாளிரி திட்டவாசன் என்ற ஒர் சுத்த கானசுத்தவதத்தை உண்டு. ஆகிள் திட்டத்துவசன் என்ற அங்களின் மனோவியினினாமா “போஸ்” என்ற நாமம் எநாண்டியர்களிய லோதன்கண்ணும் பரிசுராத வருடம் பேரது **“குமீபழனி”** என்று நாமத்தீயத்துடன் வருகிறார். பின்னர் பரிசுகு தேவரோத்திரி தேவரோத்திரி ஸ்தாரி வாஸு மத்தியிலிக் காமத்தால் வென்ற வடியம் கிடைவிலும் தீவிரமாக வந்திலும் தீவிரமாக சாமகி குறிகிறார். இந்தகுமீபழனியாகிய இடாக்காலி அம்படி வெள்ள சாமகி வீரரே போதுகிறார் நாமா மதனியான். என்பதாகும். ஆக திட்டத்துவசனின்மனோவியாக திய இடாக்காலே குமீபழனி, குமீபழனியாகியமலுமிடியே **“மதனியை”**

என ஒர்குடிக்கத்தை வருகிறது. கிடை ரத்தீசுகுத்தமாக உணக்குப் போதிக்கிறோம். உணர்வுடன் உணர் வாயாத. நீயோ குத்த கேட்டுக் கீல்வப்பெண் குடிநீர்த் தீவே உண்ணோ குத்த சொர்க்கியே நூரூப்பியான் ஆக்கிறோ. அநீத உண்ணாக்கும் “பூர்வாயில்” என்!

திட்டத்துவசன், கூடாலை வறவாறு //

ஞ மோந்திலி ஓர்நாட்டின் “திட்டத்துவசன்” என்ற மர்னான் அநூசாள்ளுவத்தார். இத்துப்பயிற்கு நடத்தந்தாலும் திரேதாய்கும். அதீகமயமிக்குத்தவர்கள் வயது எண்பதாயிரும் பூதி ஒடுக்கு வட்டசம் விறை வாத்தாக மந்திமூர்களின் முபயுமி இந்த அரசு அக்கு ஒர் மனோவிக்குந்தாள் அவள் நாமா இடாக்கி எண்பதாகும். அநூசாள் பக்குத்துக்கூத்துயிறுவீ வயத்து தூயிற்குத்தான் கூத்துக்கூத்தான்.

2



அரசனுக்கு நத்தில் குத்தில் பூரண நம்பிக்கை
கிருந்தஙஸ் தாஸ் ஆத்ம ராணம் அவடை வேண்டுமானால்
தீவிர வைநால்மீசி ருந்து சுதா சூழ அவன் சுகபயிறி அவனை
மஹாஸ்கள் அணியுடன் யா வேற்றிருக்கியானம் யோகம்
பலவாலமந்திரமுடையம், ஆத்ம ராணம் குத்தில் ஆத்மார் நீத்திக் குடிய
மாடம் கேட்டதுமீசி அதன் பேருமாக “சர்ச்சைச் தார்க்குதார்க்கு வாத
நீத்திலீச்சிது வந்தான்”

1. சர்ச்சைச் தார்க்குதார்க்கு வாதவீதன் செய்வதன் பார்த்தியம்

வெறாம் ஆனால் ஆனம் அனுபவம் (ஆத்மராணம்) எப்படிடுயாது
மேலே கூறிய வைநால் ஒருவரை சாகில் வெளிப்பாடி ஒருவ
நூலென்ன உவாதையே “அடங்கி நான்வாம்” தமிழ்மூல ஆடங்க
ஏடியாத்தினர்களுமினும் “வேறுக்கஞ்சும் சும்பாந்யம் செயியவாம்”
சிறுவர் “குத்தகேடு கிடையே” குத்தக அரசனிடும் குத்தின் கை நான்
கிருந்து போலும்?

2. “தனின் அடங்க வேண்டும் ஆங்கு நான் தனியூன் அடங்குவதேஷ்
தனியுள் அன்றிதும் அடங்கினால் நான் அதுவாங்கி குத்திவான்!
இங்குபான்றித்தியம் சுயாரியம் கிராது. எதிரையாலிழும் நூல் வாக்கிலும் சூரி “நான்வீபி போல்” பணிந்து வரிந்து ஏந்து
மான். எதிலும் “ஏத மேராடு யாத மேர” அவனியங்கிவரிடும்
இராது! இதுவே சூரி ஆத்ம ராணியன் வட்டங்கம்!

அரசன்சுவையில் வருபவர்களிடம் மேலே குத்தால் நீலி
கூறிய மட்டு ராணமாடம் கேட்டு வந்தான் குத்தவே காலம் வா
ஆவியம் அவுக்கு ஆத்ம ராணம் சாதியமாக விளைவு!

அரசுயாதிய கூடாலி துவி கணவதூரன் விருந்துக்கு
வரும் பீடிமுறைகளுக்கு பல நிலைகளிலிருந்து நிலையில்
சேவை அம், **பூந் பாந்துசேவை** அம் செய்து தாஸ் எதுவும்
நிரும்பி கொாமல் அவர்கள் கொடுப்பதை வடிகும் பணிந்து
சிறந்துயாக ஏற்றுக்கொண்டு அதை அபிவிடுயே குடும் “**ஸ்வய**
அனுபவத்தில்” ஏதிலு ஆத்ம ராணம் வெற்றுக்கொண்டார். பாந்துகள்
க்கார் அபவர்வாசகமாவது - நீதோடு அவர்கள் வதாகுத்தான்
நீதிர்வனாலே பக்குவரிப்படவிலிலில் என்றும். அவர்களாகவே கதாருத்தான்
வெற்றுக்கொண்டாயான் நீதிக்கு வெப்பமாடு விட்டாய் என்றார்!

2



ஒவ்வொப்பாயால்!

நூலான் அங்கும்
அரசியும் கான சமீக்ஷை தாமி பறிறு மேசிக் கொண்டி
குந்தார்கள். அவ்வாறு நூலாலை காலை அமைக்கின்
கான விளக்கங்களை கான் அரசனால் ஏற்க முடியவில்லை.
அங்கிலை சொல்லும் விளக்கங்களை மாயது...
ஒன்றால்ல நாம் பத்திரிகையே!

இந்த ஆத்ம கானம் என்பது கிடை

“வண்கருக்கியதல்லோ” நான் கிடை ஆட்கிவி வொதுயீ வேற்றுப்
கிடைத் தட்டக்குப்பாயிற்கி ஆண்டுகளை ஆகியிட கொண்டு
அனைத்துவர்கள் கீழை வேற்றுப்பற்றிவும் திருப்பு
கூடை பல சூழ்விகள் கணக்கினால் வருடங்கள் இவ்வீது வருகிறோன்.
யோசம் பல சூரிய வருதிக்குறை; பிரான்ன யாமம் பல நிலையும்
சூரியுவகுக்கேண்டு; நம் சூரியாகுமாற்கு ஆராதி அபிவிஷகதம்
அடுத்தேர்த்து சூரியாமம் குமியடி பலர் சொல்லுவதையும்
கேட்டு கருத வேற்கொண்டு வருகிறோன்; மென்போலும் நான்
சூரியாக சாதனங்களோ கிரிவிலையாவாம் அபிவிஷகதம் நான்சுதந
ஆத்ம கானம் அடையவென்று; நீயோ பாயப்பட்ட நூல் வைக்கி குமியாலும்
எனக்கு நீதான்ஸத்தை உபகாரத்தைக்குறையா? உனினை நிலைத்திறாவில்
எனக்கு முறிதாப்பாகக்கிருக்கிறதனால் வாறி கூட வாந்திருக்கு
பேசு நூலாலையை அவசரத்திறான்.

எஃ நூலாலை சொன்னவாசநமாயது— பிசானை வடே!

நூலாம் எஸ்பஞ் எந்த கர்மா வினாயும் அடையும்படியான்
ஆனால் கானம் அடையுகின் எந்தகர்மாவையும்பற்றகீங்
நூலால்கள்ற மேலீநாள்தீவிற்குச் சூரியும் படிக்கும்படிக்கும்படியான்
ஸதி கர்மா (நீயுதிகாம்பீ கர்மா) அதுவேண்டிந்தாலும்பாகாது.
நூலாம் அடையும் போது “உலக முயக்காக்கும்” எதிரிய
படியத்தையும் விட டேசுக வேண்டும். தூவு விருதி தினை
சாட்டு விருத்தியில் (நெயியத்தில்) ஓடுக்கீலேண்டும்.
சாட்டு சிவிருத்தினைய அகண்ட சிவிருத்தியில் (சர்வ
சாட்டு நீண்டமயினி) ஓடுக்கீலேண்டும். அகண்ட சிவிருத்தியை
அங்கீர்த்த ராபத்திலிருந்து வேண்டும் அதுவேண்டும்
உந்திரையா சுடுங்கத்தை வார்த்தையா.



2


 கார்மாவை விடவேண்டும் என்றும் எந்த
 கார்மா யினும் ராணுத்தை அடைய ஆடியாது
 என்பதையும் அங்குள் ஓவியக் கொள்
 என்கிறோம் என்பதையும் கொடுத்திருக்கிறோம்
 என்பதையும் கொடுத்திருக்கிறோம்
 அம்மையினிடையர்களியெலுத்தீர்களும் ஆடிய
 வரிலைப் பதையுமைக்குத் துணியும் அந்தன் ஏற்பாடும்
 நானும் அதற்குப் பயசாராய் சூழி விடுமோ என்றாலும் ஆடும்
 அங்கு அச்சுறுத்தியது அதற்கு அதை வயாற்கிற காட்டிக்
 கொள்ளாமல் அதை ஒத்துவிடான்.

பூரம் உத்திரமுறைத்தினியே! ஏனோ காகாது
அமசாரமான நகுத்துக்காலையே வெளியிட்டாய். சிறி
விருத்துள்ளினா எதிரிதறுவள்ளுவஸ் “பொன் அத்து
பின் மத்தி” என்பதைத்தாட்டியிட்டாய். ஏராம் குறுவட்டு
நிருப்புமிகு முன்னிலை கிரங்கீலமானத்தை ஏற்று “கிருபா
நிருமணம் பள்ளின் கிரங்கீலமானத்தை ஏற்று “கிருபா

ମିଶନ୍ ମିଶନ୍

நுறந்து ஏதன்று கீர்ஜினாலும் ஆள்டுக் குஞ்சுமேற்கொடி விடப்படு
நும் கீடாலையானவர் முரசன் காண்மீ ஏதன்று அநூலும் கூன்ற
கீடும் குஞ்சுமேல்சுக்கி விடப்படுத்; அரசன்கூன்று விதனாக
கீடுக்கு மேல்சுக்கி விடப்படுத்; அரசன்கூன்று விதனாக
கிருந்திருண்டாலுமாகித்து வரவாய்க் கூன்கீடால் அரசன்
துபன் எச்சியும் கானகம் வந்தார். அரசனும் அடர்ந்திந
கானகத்திலிருந்து குரிப்பு குடிசையைப் போட்டுக் கொண்டு, அதனும்
கானகத்திலிருந்து குரிப்பு குடிசையைப் பிரதிக்கிட்டுமீது, அதற்கு பூஜை
கீர்ஜியிலைவிழிதம் பிரதிக்கிட்டுமீது, அதற்கு பூஜை
இருக்கும்படி அவாதனை எச்சியுடையும் படி குத்தந் தண்டார்.
பழுப்புநூலான்களிலும்பாக நூற்று சில குத்துதக்களிலும்
கீர்ஜிமலை நிறுதி வேஷம் குறித்தார். அரசன் குடியும் குரிப்
குடுங்குதான்கீடால் /

2



அரசனும் இம் ஒனியறைக் கனி டத்து
அயர்த்திடுபடிகளில் அடியறைமுருவீரோஸ் வூதித்து
நம்பிக்கிட்டான்

அரசன்:- ஸ்ரோதாமாஜ்! நேயாதி நேயாதாவ்வர்
யார்? எவ்விட்டிற்கு வடிவதிர்க்கிட்டான்?

ஒனியர்:- சுதந்திரயிர்! அடியென் நாமா “குமீப் ஒனியாகும்”
யாவிடிர மீமாறிரென் மாண ஸமத்திராஸ் வெஞ்சலை
இலைபயாவினி தபஸ் செயிது விட்டு. அனைக்மறூர
நீங்கூ நரிகித்து விழுதுக்காணக்கூ வர்த்திண மீ.
தந்த டிடிலிகளீட்டாம் உரை நோ உரை நோத் தங்கே
உடாம். நீயார்? கிண்ணான்செயிது வெஞ்செடு
ருத்திருயிர்?

அரசன்:- ஸ்ரோதாமாறிரபோ! அடியென் ஓர் அரசன்,
ஆத்திமானம் மெற வேண்டி இத்தானதை வந்து நோயிர்.
யாம் வந்தும் சுமார் ஐநூற்றைக்கணக்கூ வூக்குமூலி அடு
விட்டது நபாவி சுதா யென்னும் மத்திர இபதித்திருமூல்
நாமத்தீர்த்தான். நாம ஜபமீரான்யுமிப்பவாயிட
“ஸ்ரீதிலிதைநார்” செயிதும் ஓர்பயனுமிகுள்ளூ.
அம்ரூ வந்ததுபோல வெறினியும் கிருஷ்ணரே; ஒத்து
நூல் ஓர் அனுபவங்கூ கிடுவதற இடாத்தையால்லூ.
நாடு, ஹீடு, மனைவி, கெட்டிந்த என்னாம் வந்து வந்து
எம்மை அபிசக்த விக்கிழ்து.

நும்புணிஃ— ஏ அரசே! காட்டில் தனுச் சுவம் செய்வதன் பந்து

“காவத்தைக்கழித்துவார் வினோயாட்டு”
என்மதாகுமீனத்துறைகாலம் காமியுமேயன்றி சொல்மா
னாந்தமான ஆத்மசமீபத்தை அடிடய டெயரும் அதீந
அத்மசமீபத்தை எந்தநகர்மா விரும்புமதைய டெயான
அனாந்த கர்மாக்களும் நானத்திற்கு எதிரிடையான

பந்துங்களாகும்! அரசனை ஈர்த்து

நோத்தியிடுத்தீவரியபந்துதில்கிட்கிக் கொண்டு நவிக்
கிண்ணரோனிவத்தித்து தே?

அரசன்:- ஸ்ரோதாமாறிரபோ! அடியென்பதீநிப்படிடுகிட்டுமோ? நாடம்தை
உடையோம்! உடையபலிம் டேரும்! அதாடு தைய விட்டுமோ?
மனைவி மக்களை விட்டுமோ? அனாந்த விரும்புதுறந்து விட்டு
வந்து வனை பத்தத்திலிருக்கிற்கீர்க்கான்கூங்கானோ?



2

கும்பு முனிஃ— சிலித்துக் கொள்ளிட ஏ அப்ரசேந்
எனத்யூட்டி விட்டிலி விடேயீ எஸ்ஸாம் வெட்டு
விட்டோட்டு என எசாபிதிரு யே?

அரசன்�— யாம் சிலித்தினயும் விட்டதுதுறவுகில்லை யாயின்
கிளிகாத்தீ விடவேண்டுமே? தந்தமை நூல்கள்
ஒன் பற்றுமாக காட்டி யாரிச்சுது கீழ்ச்சிவாய்க்கால்
என்குத்தோட்டு சுமி யோத தூங்க நம்முட்டும்,
மாண்புகாஸ்ம நீற்றுச் சூரிய மாத்திருப்பின மே
இவைகளை எமி பந்த வினாக்கல் தோற்று கிளில்
நூலாகிவையும் தினி திற்கு விடுவிடுவே, எனத் தொல்லி
அந்த குடிலியுர்கா சிவாயிக்கம், மற்றும் ஆஜா பாதித்திரங்கள்,
குத்ராட்டும், யோசுக்கள், நம்முட்டும் சுகிய ஆளுத்தூயும்
தூக்கி சுங்குர்கா நீட்டிராட்டயிலி எற்றிதுவிடுவதுகா!

ஆகா! பந்தும் விட்டதுவான ஆணத் தந்தின்தீட்டுடு வரன்.

கும்பு முனிஃ— சிலித்துக் கொள்ளிட அப்ரசே, நீரென்றையும் கிடவேன்தே.

“ஏப்பா ஆதைக்குட்டி உள்ளிடமே கிடுகி திற்கு”!

அரசன்�— அடிவிரி தினத்துக்களின்னர்க்குள்ளதையாக பந்தத்தீடு
விடவேனில்லாது அப்படியான ஸ்கிட்டுக்குடிலையும் விட்டு விடுவதே,
எண்டிசூல்லினுடைய விட்டு விடுவதே வந்து அத்துக்கூடியக்கு
நடந்துமிட்டு கொடுத்திவட்டு அப்போது தனிமனிங்குத
இடுக்கிக்கேமே. பந்தும் ஒத்திற்கான உரை.

கும்பு முனிஃ— சிலித்துக் கொள்ளிட நீக்கின்ன கூவே உன்றையா வது விட
வில்லை! எப்பா ஆதைக்குட்டி உள்ளிடமே கிடுகித்து!

அரசன் கீழே போகி கின்னகுட்டீ எண்ண கிடுகிக்கிறது?
அளித்தையும் தான்தூற்றுநித்துவிட்டோமே? தேங்க, கீகா,
திந்தநால்தி சிலீ விட்டுமிகுக்கும் கூர்ம வஸ்திரங்கும், எதாடு
ன குட்டி அளந்துகொண்டு. நமிழும் தான் கிடுகித்திற்குது குதுவையும்
பந்தத்தீடுக்குடுவைக்கானதை எண்டிசூல்லினில் அவைகளையும்
குதுநிதிச்சுற்றுக்கில்லை நிந்துவிட்டு. இப்போது அளித்துவரி
பந்தும் விவகிலிட்டது! யாம் “அவ்வாத ஏது” ஆக
விட்டோம்கிப்போது எதுவும் எம்மிக்கின்று. அவ்வாறு
யாம் பந்துதியர்க்கிற ஆகிவிட்டோமே.

கும்பு முனிஃ— கடக்கட்டு வினா முமாக்குதிலித்தாரி ஓரம் குத்தோய்
கின்னகுட்டி ஒளிறையா வது விடவேன்தே.
“ஏப்பா ஆதைக்குட்டி உள்ளிடமே கிடுகித்து!

2



அரசன்:- நினைக்கிட்டான்; நன்னே யலை சுற்று துவும்பூற்றும் பார்த்திடான் மனினாரி ஓர் குடிரை பேட்டிடான்.
எம்மிழ மோ! கிமிபோது கிந்த தூலமில் ஓர்ரே
எழி முடைய தாநக்கு ஞீட்கிறது அனையுமிலிடங்
ஏடுதிடுக்கும் வந்தமிளன்டீசாஸ்லக்கிந்த
மாணிஸ விளைடம் தீள்ளேக்கு குக்கிறது/கின்தயும்
இல்லாமலிசெய்தி/மிடுதிடுக்கும் எனசீசாஸ்லி

அருதிலிக்குஞ்சமிலித்துருமிஅவீதிகுஞ்சி நும் தூலப்பிள்ளை குடும்பம்
அவீதிகளத்தினித்து, இந்த “ஒருவதிந்தும் எதான்மயம் ரே” என்றன்!
ஏனைய உணர்ந்தபடி குடும்பர், அரசன்தீருந்து கிழுத்தி.
ஏ அறிவில்லாத யனே! குத்த உடம்பு ஏன்ன நேர எச்சி
தூறுகின்து அவித்து குபீமுகிடுயே! பந்த நியாக்கினிப்பது/குதுவிலிருப்பது!
இந்த மின்டியுமிளஸ்பாசு செந்துமேக்குத்தில்லது!!!

அரசன்:- ஒவ்வுக்கு ரேயா! நனு சாலார! நயாரி! எமக்கு பந்தமும்
ஏதுவி தியர்த்தின்து என்ன நெரிய வில்லி? அனைத்தையுமிலிட
டோகி புடிவிந்தூலப்பின்தையுமிலிடமுடிவாகம் என்று எந்த
வித்தும் போது/அனைத்துமிலிட நுக்கீரீர்! எமக்கு சுற்றுபுது
யுமிபடி எத்தியிக்கும்படி?

குசிபகுளி:- ஏ அதுயானமயின்று குத்தாய்! கின்த சுற்றுக்கவனி!
நான், முடிதுமுன், மனினி, மத்தார், மேலும் உடைமைக்காத
பாலித்து கின்து அனைத்துமே **ஆடம் தானே?**

அறிவத்திற் சொடுபைக்கானே? கின்வக்கி “கால்மண்தினால்
நாம், கோர்னி, என்று அடையக்கு, என அடிமானி/த்
தெடுக்கிற” **மளைத்** விடுவாயாக!

அனைத்தையுமிலிட குத்துப்புத்துமான ஆடம்பு வைத்துக்
ஏநாண்டிக்கிடும் குத்துமாயாமனானு மிடுவாயாந்.

அரசன்:- ஒவ்விழ மோ! கண்கருக்கு ஏதாக்கன்ற குச்சுக
ஏநாடுபவீக்கிணையை வாடி விடுமிலுமுடுக்கன்றுக்குத்
ஏநானியாகுமனாட்டு விடுமன்றுக்கீருக்கோடு கின்த எமிபடி
விடுவது? குத்துமானாட்டு குத்துமானாட்டு குத்துமானாட்டு
கிருப்பு என்ன? குமிக்குவின்னி கியக்குக்கு என்ன? குமிமாம்
என்னவைத்து/ எவ்வடியங்குதிறுவி குத்தான்பந்துபாச
நியாக்கியா? ஒவ்வுமோ! மீண்டுமிடுபடியும் என்ன?



2

கும்புனி :— ஏ அழியாகவையிரீ குத்தநாய்!
மனதிற்கு வடிவம் வாய்னே என்போம்!

இந்தமனால் தூஸுசொடிப் நாமு டீபங்கரிப்பங்கலை
எல்லோ ! செய்தைகயிரீ “நாமுபீபங்கரீ” எந்தேது
இயந்தையிரீ கீப் நாமங்கிநாரிப் பித்தநாய்

பஷ்டிக்கைக்கூட்டாஸ் அதனீவாய்னேன்று சொல்லுமால்

“குணங்கள்” அவஸ்யகிவடிவடியாத எந்தோம் !

அரசன் :— ஸத்துக்குதேயா ! மனதிற்கு வடிவம் வாய்னே
என்றிர்க்கள் அநீத வாய்னையாகியகுணங்கள் எமிபடி
எதன் வேலாதவரியர்தீ திக்கிறது? அதன்வாடியேகள்
என்ன? அதைஎமிபடிக்கண்டு நாளியது?

கும்புனி :— எழ சிறையிடப்பட்டிரா ! “பார்த்தவ நேடமெல்” ஆகிய
குரண்டன்னில மேற்கூரை தினி வித்தீ ஶாட்டே ! இந்தபார்
நவயிழும் நேடமெல்லூம் விழுக்குநீத் மனதுதைக்கு
அழப்பாரமா “நான் என்றால்பீஸ்பதே உரமாகும் !

திய “ என்னுடையதோன்ற அழிமானமும் இலமாகும் !!

பறவை ஜன்மாத்திர தேஷ்யக்காரி விளைத்த குநீத
மனம் என்னும் விருட்ச தினத தினாகலை வெட்டினும்
தான் தாரோடுகுங்கிளாறியகுடியும். தினாகலை வெட்
டாமஸ் தாரோடுகுடக்குடியாகு!

அரசன் :— எழீபிரபுவே ! கருணாநா ! அஃமாத்தினாகலை வெட்டும்
ஏதையை எமத்து அடுள வேண்டும்?

கும்புனி :— ஒரு எழீபாலநா ! சுத்திருதாவனமாகத்தீ கேள். அதிகிடீ
கலை வெட்டுவதுண்புதை **“கஞ்சாநாம்”** என்றால்வாய்வரிக்கூ
ஏனாலும் என்பது ஒ—

“**பாவனைக்கடமும், ஆகங்கள்கடமும்,**
நமத்துக்குணி வருப்பவைந்தீ மஹா மனாமாய்
அகந்துகாண்டு ஐயித்துவர்க்காரோ இந்த”

“மண்ணத ஜுமித்துவர்க்காஞ்சி!!
கதன் விளக்கநம் பின்னால் கங்கிளகலும்.



2

1. பாவனை எட்டும்— கணவரீ, மனைவி குதுந்தை
உறவு, சுற்றும் பாவனை எட்டுவதன்மூலம். அதாவது
அளைத் திலும் கிறையனே நிறைந்திருக்கும் கிடுள்
என்றும், அவரவர் யினோயிரீபடி அளைத்துச் சூடுங்கி
காக நியதி வழுவாமல் அவரவர் யினிதாச்சாரப்
படிக்குமின்காக நடைபெறுகிற நெண் 2000 மில்லிந்
தன்மையினால் சொந்தநால் வந்து வந்து வந்து பந்து
உறவும்; உறவால் வந்து வந்து வந்து பந்து பந்து
விய பாப யினோயன்ற பாவனை எட்டுவதோடும்;

அன்றீது கூடலூரை நாமு குபாங்கித ரும், (மூண் வெபான் வேண்) நாமி நொட்டு மஹவி தும் பாந்தி திரு பழன்டாய்ந்தன், வற்றிலும் அன்றீது போக போக்கிய உள்ளது கித ரும், **10000 ரூபா** மண்ணுக்கான் கண்ணியங்களிலே என்ற பேருணர்வு பாவனையினி புத்து, “பொயியான நாமு குப பாவனை எட்டு வெண்டும்”!

2. ஆற்காண் கெடவும் - குதில் கூவும் சலமாம் சுந்
தேநமீனா தேந்தும் அடவும் கும். ஆறாயது குளினா குதினா தைக்க-
லாக குதலில் தோன்றி அனவத்ராத மேற்குவரவு நியாங பேரா
சையாகு) மஹி அனவ குமும்தோடி குணாங்கு

எாக” பல்ளையிடத்து முன்னியபாப யளைங்கிற ஒசுக்கித்து பிறமிடப்பட்டுக்கொரண்ணான “ஆராச்சுக்கார் நடவேண்டுடே! சுபலம்:— சிரீனக்ஞி ஆசுசுகார் சுவனம்:— அந்தசுதார் விரிவடைந்து விரிவாஸ் அடைவது சுந்தேகம்:— இரண்டு பட்டாறீஸ்; அதாவது ஓடியுமா ஓடியாதா? நடந்துமா நடந்தாதா? என்கின்றும் ப்ர்பெப் கேள்விக் குறித்தானா கி யிராவுமட்டது ரூல் ஏப்படி உறுதிதுவாரத்தில் நுத்தயாதோ அப்படி நிலையை ஸ்ரீபண்ணி அந்தி விடுடை நாக பற்றிவிட மறுவி ஏடுக்க ஏதுவா இல்லோ!

3. குமார்த்துவம் குப்பை வகை (நடப்பறவுகளை) மஹா எமாஸ்மா பில்
இருந்து தொண்டு இயித்து வர்களே இந்த
மனதை இயித்து வர்களாயர்!!!

2



இங்குதான் சூரியனின் அனுபவஷனமான
“செந்தாறையீபோலி காரிவான்”

சுகஷுகானி” என்றால் கார்த்திரி காலையை
1. என்பது “கண்ணர் குருநீதுமீ குருடாய்”!

2. “காதுகள் குருநீதுமீ செவிடாய்”!

3. “வாய் குருநீதுமீ உடனமையாய்”!

1. கண்கள் குருநீதுமீ குருடாயிடி - கண் உலகத்தீநாலும் ஆனால் நாம் கூப்பு கண் தோடி குருநீது பண்ணுது. முதலிலீ குறைவான் வொகாத காலை, கிடைதாலும் குறைவான் காலையீடு. குறைவுகாத நாலைந் உடனாலும், அனைத்துமீ நாலைகளும் சிகிமாத ஆலி உணர்ந்து அந்தன் சந்தேகம், கலந்தும், நூல்கூடும், துக்கமீ பயல் குறைவான் போக்கு விழிடுமே!

2. காதுகள் குருநீதுமீ செவிடாயிடி - காது ஒலிசலிகளியும் வார்த்தை களியும் கேட்டுமீ. அங்கு ஹெபரிதபாயன், தோடி பாயன், குநீநும் குறைவால் கேள்விகளையிடும் “நீல்தீவினை என்னவீங்கள் எழுாது” அனைத்து ஒலிசலிகளையும் சாதித்தமானதும் அமைதியாலும், குறைவன் யாந்தாலையும் குறைவால் அவர்கள் பிராரத்து விளையின்படி ஒலிக்கவீப்புதலை கூற்றுக் கூறும் தனர்த்து “உரைச்சிகாருத்து” அடிமையாலாமல் “மெய்க் கூறும் அந்தாகிசுநீதேகம், கலத்துமீ, நூல்கூடும், துக்கமீ, பயல் குறைவான் போதி கிடைக்கான்டு ஆனதிந்தமாதி குருமாத குருபீது!

3. வாய் குருநீதுமீ உடனமையாயிடி - வார்த்தைகள் கூவாலி வரும் அணிமையான, கிடைமான, மிதமான, அமுதமான, கிறைச்சுமிபதீதமான வார்த்தைகள் திலிக்கான்கு, கிடைக்கான்கு, பொகுள்ளான்கு வெளியும். கடஞ்சம், சுடஞ்சம், குபுடஞ்சம், சௌகானி, தேவிக்கை சூகலி பிறகும் அணுவானும் புடியான ஏனால் அயனியீடு வராது.

அமீபடியாத “தன்னுர்தான் அடங்கி” “பிறநூலுடைக்காமல்” கிம்குணிது நிலையை ஏவர்க்கார்த்திரி கூத்தீ கூத்தீ கிருக்கானார் அவர்க்கார் தும் மேற்கூறுவதாகிய நடப்பிவந்தை ஆனதிந்தமாத ஏற்றுக்கை க்கப்பவர்க்கார் “மஹாவம்ராணிகளி” மண்ணத்துறையித்து வர்க்காராவர்கள்.



2

கீனதாயே! தலிமகளே! நவப்புதல்வியே!

மேஸோநியவத்தோ கீடாபையாவிய பந்துமீவகுளி
குறைப்படிடாப் பேசித்தந்தாம் கண்ணாகுவிவருக்கங்கதீ
து சூட நேருக்கொண்டிகுந்தது கிடித்துவங்கள் எமல்
ஒனிர்த்து நேரம் வேர்த்து மயிர்நீ கூத்திச்சிலை,
நாயு தடுமாறி, இளார்யவடி ஓர்வார்த்த நை சொல்லுவான்!

ஓசிஞ்சுப்பரும் வொடுளே! ஸத்தியசாகுவியே! ஸத்திய
வாசுக்களே! ஸத்திருவார்யா! ஸத்திருவராத்பநா! மென்ற
தேசிக்களே! ஸப்யயம் ஜோநி ஒனிப்பிச்சுவே! காராதேசிக்களே!
அம்புத்தித்தவியேனுத்து! நாயித்தநடையேனாதும் ஓர் நான்து
நாயாதவந்துபோகுத்து எம் அந்தான இருள் அகற்றிய எந்தவழி
நாயிகள் கூறிய அறிவுறைகளைக் கிருமல் தாங்கித்
தொள்கிடாம் எப்பாவிசுப்புயோமம் துவருந்தீதொள்கிடாம்
ஓர் அதுதாலுக்கண்டு குக்குஞ்சீ ஏழிமனை அவர்க் காமல் கீடாறி,
அவஞ்சன்னெப்பதீநட்டுத் துக்குப்போது பாக்ஷி பந்தி, சார்மா,
மந்திரம், ஆதை, இப்பதம் கியந்தை இவாக்கித்து உபதி கிழவே
ஆத்மராணயீர்களைச் சுதாமலிருப்பதற்குவரும்.

ஆகூலம் விடுதலை விடுதால் அபிபோது நாவிகள் கூறிய
அறிவுறைகளை வேஶாந் சொல்லச் சீர்க்கீபியான். ஆகூலம் கிட்டங்கட
ஞிய அடியோம் கூலை மறுவிழுத்தாக் கூயார் வாயை அடைத்து
விடுயோம். நான்கை எம் கிடுத்து “புண்டாக்கு புத்து யோ
நான் மோவராது என்றும், அவர்கள் அதைக் கூப்பு முடியாது
என்றும், அடுத்தும் பேசுவிடுதுவாம்”. அது எங்கூடய
ஆணவுக்கு அடிமானாகுன்ன அபிபோது எதாரிய விளைவு.

“குப்போது உணர்கிடுமே கீடாபைய” பத்தி
ஏனத்து கண்களில் தீர்க்கப்படுகிறது கீடாபைகள் அருஷா.
கீடாபையாதியகூப்புமுனியும் ஒரு அரசே!

“காலம்ரீநிப்பழா” அபிபோது உம் மதினயாத
கிருது உணர்க்கிய அத்தபழீப்புக் கொடுக்கின்று கிப்புடுவில்
உணர்த்துகிறதன உணர்வாயாக காலம் பந்துவம் கிரை ஐ
ஏது வுமே பவன்தாந்து எனக்கிருத்துக்கொல்லுதே சொக்கர் குமீவகுளி.



2

எம் நவசிறைப்பத் துணிதை!

இவ்வியாகபலங்கற வந்து அபியரசனுக்கு
சீத்மரானத்தைபோதித்து சிலங்காஸத்தில்
அரசனை திட்டானியாக்கி யிட்டார்க் குமிபங்கள்
சில ரூபத்தின்கார்க்குடித்து அரசனுக்கு
போக மேக்கியவிக்கின்கீழ்த் து அனுமிப்பியானமாவது
வொன்றைப்பெற்றுமன்ற அதைக்குக்கிறதாரன் படி சுதித்தும்
நிலித்தும் குட்டாலியாதிய குமிபங்களி ஒர்க்கட்டும் நடத்து
கிட்டத்திட்டார் அதாவது?

குமிப்குனி தன்யோநயன்கையாக கீர்மாயா
கார்யம் எச்சிதார் சூகார்க்கு நலோந்திதிலிருந்து பேர்வை
நிலின் கிந்திரானியடபட அடிடத்திக்குபாலகர்க்கு
ஞம் குளிந்து, அநுமிபை, உரையசி, நிலோதித்துமை மேனங்கை
டபட தேவமாதர்க்கும் அபிஸரப்பந்தி கிருஷ்ண, குந்தரிய
நிலனிக்கும் தேவர்க்கும் ஆயிரக்குணக்கு குலப்பட
நிலனிட வந்து அரசனுக்கு சன்னியீர்வனாக்கி நில்லனிட
அஞ்சலியனித்தும் கிந்திரனி எச்சரியுவாரா?

தீர்த்தியும், சக்தியும், காணும், குருவும்
அமைந்த அபசே! தாங்குநீங்காக தேவலோகத்து
காந்துகைநெடுக்கிறது. தேவமாநாக்கும் குந்தரிய
நன்னிக்கும் தாங்கிலை மதிக்கியிக்கு காந்தியும் கொள்க
டிருக்கிறார். சுபேராஸபத்திதும் தேவசமீபத்திதும்
கினி தாங்கு ருடையதே கிந்து ஒராயதம் செய்கிறான்
தாங்கு ருக்காக காத்திருக்கைநெடுக்குக்கிறது. குதிரை
சீதோலைநிட்டு தேவலோகத்துமிழுயல் எச்சரியுக்காக.
என கிந்திரன் பனித்து சுடிகிறன்.

அதற்கு மற்றானானியான அரசனீ எச்சரியுவான்
லே தேவ அபசே தேவத்திரா!

கிங்குர்க்கா தே அங்குர்க்காது! அங்குர்க்காது
குதிரைத் தேவதும் குதிரை! அதைத்தும் முதலமுகனியீ
ஹிராயாட்டே, அதைத்தும் மன்றுக்கானியாக்கியிருக்கிறே!

2



“அனைத்தும் எம் சுடையதே! எமத்தீர்யை
எதுவும் குலையே களிலை! எம்மையாறி
அன்னியலை எதுவும் குடுந்தால்ஸ்வோ ஆனா,
சோந்த, மோந்த, பயன் துநீங்டேநாற்றும்?
இருப்பும், குறிப்பாடுமையும் நோற்றும்?

அனைத்தும் சிந்தாப்பமே! தாங்கள் கர்மாகுடுந்தால்
நக்ஷமாயின்காரியதீந்பார்த்தினாய்தாங்கள் ஏதன்று
வருங்கிட்டன கிண்டுத்தேந்தேந்திருளை அனுமியி
வைத்தான் கிட்டுந்தோயியாதிய அழகன்! கும்பமுனியைத்த
ஞான் பரிசையின் அரசன் வயனிலும்படான்.

தூரன்டாவது. பரிசையை எத்துடுவாதிய
கும்பமுனி சூரமிடத்தாரின் கூல வருஷம் அரங்கியிபார்த்தா
மலையே கிருந்து விட ஒரிந்தார் சோந்தந் குத்திரடன்
அரங்கத்தான் வந்தார் கும்பமுனி!

கும்பமுனி: - அரசேநாமிதானு?
அரசன்: - ஓ ஸதிருவார்யா! ஸதிய சாபோ! சாந்த சாபோ
அனைத்தும் நாமே என்கொள்கிளிக்கொண்டேபோது கு
தேவருடைய முகத்தந்தச்சு கார்த்தித்துநாக்கின்ற
அபைடி கோக்கியவரா ஜோபிரமபாட்டாங்கன்
வந்நாடி யாடிக் குத்திற்குத்தே காரணமே என்ன?

கும்பமுனி: - நவத்திரிந்து ஒரிக்கையிலிலை; ஆறஸ் தெவஸோ
நக்கிசென்றயாகி பாரான் தூரியாபரிடம் சுதீசு
ஷ்வரையாடியிபார்த்துநோம். அவ்விளையாட்டு விபகி
நமாகியிட்டது. தூரியாபரிடம் எமத்து ஒரிசாபய

நொட்டது ஹிட்டாகி அச்சாபமானது.

“பங்கவில் ஆணையும் திருவில் வெள்ளினாந்தும் ஆகத்துவாய்!!
எனிவதே அச்சாபமானதும் எமுக்கு என்ன செயியநென்றே
எனிவதே அச்சாபமானதும் தோதமாகச் சொன்னார்.

நதியாலிலை என்ன சுதநியாக கூடுதலாக எதனிடை
அரசன்: - அகவிலில் துணுக்குறீங்கிலை எதனிடைதான். எதனிடை
சிலியிலிலை குடுதுறைன். குடுதுவா! சுருட்டீஏன்பது
உந்தார் தூலத்தின்குடுந்தேன? தீங்கிந்தார் தூலம்
அலையே தூலம் எந்தேந் கெட்டார்ந்தும் கென்ன?
அந்த கஷ்மீரை விடுப்பிந்தார், என சாந்தி சுமாதான
மாதபிபேசுகிறான்.

2



கும்பனி: - சுற்று கிட்டினதை காட்டினார்.
நீண்ட சொல்லமாட்டாய்? உணக்கு
இப்படி ஏத மும்சாமும் கிடைத்தால் எந்த
ஆஃ அவஸ்தாதே கீழாய்வளிக்காமல் சொல்
நியிட்டாய், சாமும் தூவத்தின் முதிர்ச்சாலே
என்று யாம் ஓர் ஆற்றால்ஸமீடு அவஸ்தாவு
படுவோம் எதரியுமா?

அரசன்: - பாலும்! அநேயோனமுரளிக்கவேலே. ஒரளுக்கிடையில்
என்ன நான் பெற்றிரும் தூவ அவஸ்தாயின் மீண்டுமிழை
கவிபட்டு போது குரளமானதும் வாய்க்காலும் உயிரே
பற்றி என்னியீபி சார்பிப்பிடிர் அரத்தமே கரீபி. கிளமால
என்ன செய்ய வேண்டுமே?

கும்பனி: - குத்தாய்! யாம் கிரும்படியே மென்னாகும் சாபம் ஏத்
ஆலீகாண்ட்தான், அந்தாலும் காரில் எமக்கு ஒர் “ஆர்த்துமை
தேவை” அதை உதவியை நீதான் செய்யவேண்டுமே!

அரசன்: - எதென்றுக்குவர்யா! யாம் என்ன உதவ்ய வேண்டும்? அதை
ஆளியிபுகிக்கர்க்க செய்யக்காத்திருக்கிறோம்!

கும்பனி: - எவ்வளத்தான் குத்தாய்! ஒப்பே வழங்கான் என்ன
நீட்டிமை கிருமணம் எச்சுது கூகார்கா தேவண்டும்!
அதுவும் குத்தாய் பாதுகாவியா கேட்க. கிருமிமுட்டும்
எம் கணவுகு நிதிருப்பாலிலீ எதிஅன்மத் துத்தை
யாங்குகிறும் கிரும்பேயே அன்மத் துட்டை!

அரசன்: - அதனில் கிரும்புத்தான், மன் குடும்பையாஸ் கூடுதினான்,
பிரவோ! தாங்கர்த்தும்! தூவம் எந்த மீபடு குத்தான்
துமக்கண்ணா? கிரும்புத்துக்கிரும்பு விடு, “வருயின் வழி
யே மனிசௌரியும் என்னுமாடு! அதனில் கிரும்புத்துக்கிரும்பு
யும் (ஏனையும்) அதைச் சார்ந்துமதி (புத்து) யான் பஞ்சி
தர்க்குக் கூடியிப்படை உடலுக்கும், அதற்குமாதும்
உவதிற்கு மொகுந்தும். நாம் மிகுந்தும் அரியும் நாம்
மதியும் அரியும் நாம் உடலும் அரியும். நாம் அதீமானவர்
சுமட்டிக்காலடி உணர்த்தும் **அறிவே!**

கும்பனி: - கிட்டையாக்கியமான குத்தாய்! உன் கிந்த குடிவை
மெரிதும் வருவேற்கிறோம். உணர்நிடப் பார்த்து கவக்கு
களை விக்கும், பயமுடுகின வசனாத்திரிக்கும் கேவகா
அரசுயில்லை மாதுமிகுந்துத்துக்கும் “அனுமதி நிர்வீதி நீதுமே சுகம்
புற்று திகதி வாய்க்கால என மாத்துத் து அருளிமுர்.



எம் அதீதி குணங்கர்கள் வாய்ம் ஓர்மதியாகதே
யாய்ம்; மத்தீதோத்துவி யாய்ம்; நூல்த்தித் து அனுசீ
டபீபவாய்ம் அமைத்த எம்பூஸ்லங்குத்தநாயி!

யாம் ஸ்ரீவருபவெக்ளி நதயாகவே, நடுமறையாகவோ
நாய்வாகவே, நந்தியாகவே அய்வீயம் தங்காதே!
நகுத்துடீந்தீந்தீ அறிவு புதியமானும் உகரி யாயாக!
தீந்துந்துந்து வருதியு குவைகளில் திறவில் வென்றுகூ
போது அவர்களும் “**மத்தினாந்**” காடு!

குடாவியே கும்ப முனிசுக்கும், கும்பமுனியே மத்தினாந் யாகுதி!

“அவ்விடுவருமே **2 பல் 2 ரார் ச்சிகாங்கு**”

“ஆபைபாமலீந்த வினாயும் “**மொம்ப் 2 ரார் விவேயே**
மயமாக்கிக்கூங்கர்கள்.

2 ரார்ச்சிகு: - காணேந்திரியம் (கனிகர், நாதுகர், பீக்கு, குதி,
குறியின் ஸ்பரிசும்) ஐந் திறாயும் ஏந்பகும் குருத்திலீம் அய்சாக்
பேங்கு, நாயக், துடிமுகிவகுகளில் சுடபடுத்திவீசு உணர்ச்சியாகும்;
உணர்வு... அதாயெம் அளிந்தும் கிறையன் உட்டமென்றாலும், தனி
அனுபவத் திறங்கி சிளிந்துமிகுறையனே எனிலும், மனி ஸ்வயாக்குப்
வத்திறங்கி சிளிந்துமிகுறையனே காலாட்சி ஒன்றே, அதுவே கிறையன்.

“அதுவேதாம், தாமேசுது எண்ட பெருக்கிய **பிரம்ம**”

2 ரார் வோடு கும்பது உணர்வானும்/ இத்திலைவில்
திலங்காலத் தென்றது மேறும் கிந்துக்குப்புளியானவர் குளிமும்
திலைவிஸ் “**கணட்சி பரி சூஷ்டியை**” ஆரம்பித்தார். அதாபது,

அழிகாலி (புமணி) சிலீஸ்புத்து அகுகில்லீக் கார்க் காந்திக்க
ஏசங்கு காலிக்கடி புடித்துக் கொள்ளுகிறாடி விடு அநசன் கான்
குழுக்கு நடந்துக்காண்டி இந்தார்க் குத்துமயைக்குப்புளியாகிய
மதுளினை யள்ளுது குந்து அரசனில்லீ மனோவி ஓர்மூக்கு சோலியில்
ஓர்வயாவனமானசுபவதுமன் கர்க்காசுவிலாப வீப்பநர்”
செய்துகொண்டு இந்தார்க், அநசன் அப்பான்துயில் ஏன்றுவள்
இவர்கள் குறைங்கிலிருக்கின்றும் நன்கு கொண்டார்கள்.



2

கண்ட அரசன் மனம் பறதபதநக்கவில்லை! அச்சித்தயால் நுடிக்கவில்லை! படிபத்தும் நோக்கும் நோக்கவில்லை! அவனீமனதி வர் எத்த மாத்த முத்த பேத உணர்யும், குறித்துள்ளியும், பழியாயுடன்ஸியும், அத்துதிலியிர் ஓர் வார்த்தை ஏதாளியிர் பேசுவன்.

அனுமதித்து

அவீஷார்த்ததயாவது— பிராம்நத்தை ஆரந்தமாகத்துடியிர்
சுகம் பயறுவரீர், நலம் பயறுவரீர் / அன்றதும் நலமே!!

என சொல்லித் தொண்டு அவ்வு நிர்வை அவர்களுக்குத்திருமதி
தொடுக்கலாக்காது என தன் நினானா நடத்தியுடன் உத்திர துவ
குடியுத்துர் வின்சு “பிரமீமாணத்த பராய், அந்த ஒன்றிய
நிலைத்து, ஆரந்தமாக அமர்த்துகிறேன் அரசன்”!

அரசனின் மனையியாதியமத்தினக தும்புதக்கு
ஏரிசெய்து கொண்டு, அரசனிடம் வந்து அவன் முத்தாந
பார்க்க நானின் கொண்டு, நொடு சும் பாய்னியிழும்;
கெந்தும் உணர்வோடும், நலங்கிய எதுக்கட்டுமும்; அதே
மன்றியிப் பேரே கேட்டும் நிலையடியும், ஓர் வார்த்தை ஏக்கினர்.
மதானத சொன்ன உரைத்தையா வது— ஸ்வாமி! எம்பிராண
நாநா! பதிப்படமென்பரா! பிராணவதே! ஓர் நாந காறியதி
நை ஏக்கில் அடியாத ஒர்க்காரியத்தை எடுத்துடைய சு

நாமுந்தவாஸ்

“பிசையை செய்து விடப்போம். கிம்போது தானிசாந்திரன் கவுப்பு என
தீடுவோம். மேஜும் ‘ஆணைகளை விட பெண்ணுக்கு நாமம்
ஒன்பது மாதிரி அந்தசீலை’! கிடுதான்னர் அந்த நே
துக்காஶுமிரும் குறீந்திருக்க மனினிப்பே கிடையாது நான்.
ஈகவே எல்லையும் கொடுத்தான் எமத்து எற்ற தண்டனை ஹென் மொறுமூலம்
தாவித்தாருக்கவாம், என்ன சாமம் யேன்ற மாறுமூலம் எநாக்கி
கவாம். யாஃபுதை பணியுடன் இதிற்கு உத்திர கொள்கிறோம், எனது
“ஏக்குறுதியை” நோக்கிற முத்துவுக்கு அரசன் குத்தினீர் அப்பாக



2

எழிஅன்புச் செல்யமே குத்தீதாயி!

கிடைகளையம்பந்தும் போது கல்லியுங் மனமானது
கணங்கள் நந்திக்கும்; குத்தீதாய் மேலாங்கும்;
தாந் தஞ்சீதாந் என்கிடி சுத்தீதாயும்!

அதற்கு?

மற்றைய பேர்க்கு நந்தீ நிழலையீர்கள் “பாதசுத்தீ மனமானது”
இனாறநிலையையும் பரநிலையையும் என்கிடி போன்றத்துக்கு நிழலையும், பிரஸ்மானத்துக்கு நிழலையும் தீர்க்கு
பாதசுத்தீக்கு நிழலையும்.

ஏாறுபுபவும் கிள்ளாதவர்களுக்கு பேதமே!

பேதமே நீற்றும் குறையே! அபேதமே! ஆனந்தநிறைவே!
ஏாக்கும் போதும் கிணிக்குத்துக்கு ரீபோவாகும்。

குடாலிலிருந்து, குமிபுளியாகி வந்த மஸ்ரிஷியில்
அம்சமான தற்காலிகமனையான மதனினை யான்வாரித்
தந்தையந் கேட்டத்தான் ஓர் யார்த்தீநாசார்த்துவானி!

வயன்களின்றாயகமே! கற்குத்தெரியே! பதுவிநா
குடோன்மணியே!

நவத்தையேசுத்தாய்நவத்தையே சொன்னுயி!

நால் உடலின் பொம்மை வாட்டும் அதைநீர் “பிராவி தத்தின்படி”
ஒருங்காந சூஷத்தினிக்கிறது! அது நியதி வசூலாமலும்,
விகிதாச் சாரபிபடியும், பாராம்பரிசும் கிள்ளாமலும்,
நடவடிக்கைகளுக்கு நிறுத்து. கிளியுங் வயாம்கை குடும்பங்கள்
காலும் தோற்றும், கிருவியும், மாற்றும், மறைங்குவதை குறிது
நான் விழும் கிளம்மாத்துடையது. பேதத்தினி விறையும்
குற்றுங்களின் குற்றும் அறுவிவிரமான கும் கிளயக்கு. நீ குப்போது
கேட்டும் பாயனி ஆத்திரமேந் தேங்கங்கோ சாபமே வருக்
என்கிடி பார்க்கின்போகும்?

2



ஆநாயதித்தில் வீந்திட்டாழும் அது/ போக்கங்களாகி
எப்படியும் எந்துவிவரிப் புதேச்சிதம் உத்தாழும் வரவாகி.

கல்விமலைவினாதவன் சுதாநிரத்தீர்தீளி தீவிவிதானிக்கி

“பரமாகியளமக்கு”

ஏந்தெந்துமொதியும் உண்டாதாலும் யாகி எதிர்விழும்படியும்
பரமாதவே குறுத்திடுவதும். அதைத்துவி எவ்வளர்ணாயே நோன்றி
ஏவ்வளர்ணாயே எதுவும், எவ்வளர்ணாயே ஒரேஷ்டி விடுவிடுவது. எமக்கு
அணிநியம் எவ்வழியில் கீ. எதுவும் எவ்வக்கு அணிநியமாக
கிடுத்தால் கார்வீகம் நல்கீங்கி, சந்தேகம், துக்கம் வயும்
குத்திய குன்னதோடும் அவஸ்யம் உண்டு. ஏந்திவராகிடுவது
பாமாந்திருவீபநிடாஸ்மானையின் அவஸ்ய நூகள் எவ்வகீர்த்தி ஸ்திர்.
அனைத்து ஜீவநோடுக்குமிகு கிட்டத்த அன்டமான்டங்கிட்டு குழும்

நெயாக எம்மிர்ணோயே நோன்றி கிடுத்துமறைவதாலி
எந்தகுண நோடுவித்திரும் வரவும் கிஸிபுமறைகள் கிடுத்துவது
கிஸிபுமறைகள் மறையுவது கிஸிபு. சந்திரன்று ஒரில்லது
கிருபாந்துவியே ஸ்தோற்றித்து. கிருபாந்து அதுவுமிகானும்
அதையாரோ குமீ தா வாட்சீ சுற்றுவிட்டார்சோான்னை ஓயே
கிடுத்திடுவது.

ஹூக்குதேவா! தா ஹூக்கீயும் எவ்விதன்னியமாய்
நாணாயும் மேயவினிஸிபுதையாலும் மேயவினிஸ்து!

ஹூக்குதேவா சியா! தற்சமயம் விவுவாரத்திலிருந்து
யேண்டுமாறுவி கிருபா சுகாஸ்வாகி சுகுரி ஸ்தியமஸ்வி!

கூடாலைந்த பதுமமக்கு நாகாலும், அதுவு
பந்துபுமுங்கி யென்ற ஸ்தீரு சூரதாகவுடும்; அதுவே
மனப்பாட்டுமுடி எண்டுமாஸ்விமாயாபா நேரங்களு
மத்திடங்களிடங்களும்பதுமமாயனவுத்தாகவுடும்; அதுது
மாணாடும்துமபேநப்புத்து சுயங்கநாகாலும்; அதன்தும்புதை
பந்துக்காத்தன்னமயினுல் சுதாத்திலிஸ்தோன்றுயாப்பும்;
பதுமமசுடுத்திரத்து ஸேயே தெரந்துமயமானதுபொலிப்பியும்
மாணாக்காத்திரமாகியளம்பிலிசுலங்குருத்துமிடாது அதைவே
அனைத்து குண்டை அங்கு நேயேயாம்பாமேந்



2

என அரசன் அழகந்தான்? அபீல்டு
முடிந்தானு? எஃகுஷன்தாய் இக்
கேள்விக்கு உணர்ய மூர்ப்புமான பகுதி
இந்த ஸ்ட்ரியம் உணர்விட்டு கேட்கிறோ.
குயைச்சப்பு உண்பாத்தீநில் ஒர் நூலியங்க
ஒட்டதீநொண்டிடுக்கும் கிப்பாத்தீ இயத்திற்கு
உண் அபூபவாத்தீப்பான பகுதியீ தேவை!
எம் செபியலே!

கத்தையிழங்கீர்ண

குடுபுரும் (குடாலி, குத்துவங்கள்) பூர்ண மாற்றங்கள் விளை
“பரக குதையிழ்” நிதித்தமான “குடாலி உணர்வோடு”
நமீராஜ்யத் திதிருச் சௌகார்ய, மூலூலை குடுபுக்காயிடம்
வருஷம் பாத்தியம் அடைந்தான் எம்பாற்றாமலுக்கு எம்
பிரகம் பிடிப் பாதிட்டர் ஏனான்னதான் கானவாச சிடம்
கூறுகிறது. குத்தீவி?

1. கானம் அடைந்த மின்றும் பாஸ்யம் சுபை பெயுமா?
2. அதன் கானம் அடையாத்தன்றும் என்ன?
3. கோலி கானம் அடைந்த நன்றாமல் என்ன?

இந்தக்கத்தைய

கத்தையாத உணராமல் ஆக்தித் தகுதி தோடு நோக்கியாயங்,
மேலேகண்ட இன்று தேவீ விக்குக்கீருமீ நிடைக்கிழவியாத
பகுவினாகுதுவாய்க் குடையோக்கு குடையோக்கு வெள்ளுமான்
பகுவின் ஆற்பும்பு உணர்வாத உணர்த்துவது கிருபோவும்,
அப்பீல் உண் கணவ அகிய “குத்துவங்களையு”
படிக்கச் சொலி. நியிர் கிருவும் ஒரு தாய்க்காலக்கும்
அப்பியும் போல ஆக்தம் கானம் காப்பு நூற்று அத்தகாப்புத்
ஒரீஸ்றை ஆக்கிரீக்காது,
என் ஆக்குவரி வாத்துக்கிரேம்!

குடுபுரும் பாபா.



2

வெளியுதேவரி

நான் ஒய்ய தேவருடனும் அவர் சீலியன் கிரைன் குஞ்சுகள் அபானிடகும் நடந்த
கூர்மையாடவின் மீற உணர்வு!

அண்மக் குத்தந்தைங்களோ! நான் ஒய்ய தேவர் வியாசு பாகவான் அம் ஸம்.

வியாசர் ஓர் சமூயம் பலமாக விசுவிகர் அன்னிலையில் பிரெஞ்சிக்குவேலும்
செலித்தாகவும், அதாவது ஸ்ரம்ந் நாராயண ஒன் ப்ராந்தியம் என்றும் மத்தும்
தேவராதியவுக்கான் அளைத்தும் அம்விதம் அல்ல என்றும் பந்தியடிரமாகம்
செலித்தாராம் அப்படி அவர்களை கைய்யும்போது தங்கையில் குத்துவிகாஸ்;
செலித்தாராம் அப்படி அவர்களை கைய்யும்போது தங்கையில் குத்துவிகாஸ்;
மானு கூவத்திலே நின்று கொண்டு கிடுகருக்கின்றாகவும் ஜெல்லாந் அர்ணி
தாராவார்த்துவி பாண்டி கெல்தாராம். அந்தக்குறைகளைம் அவர்
கிருகைகளிலும் குத்துவிக்குறைகளிலும் கூவத்திலே நின்று குத்துவிக்குறையும். அங்கே வை
அவர் பாதம்போல் குத்துவிக்குறையும், அவர் கை விரல்களிலிரு
குத்து முழுப்பிக்குறையும், பாபத்திற் குள்ளாயிற் கும்.
அதினால் ஒய்யதேவராக அவதாரித்து சமூயம் பிரெஞ்சிக்குடன்கொள் அவர்
நால்களை குத்துவிக்குறையும் கைகளை குத்துவிக்குறையும்
துறைடி க்குவிட்டது.

வின்சார்டா ஒய்யதேவ ஸ்வாமிகளை கிரைன் குஞ்சு குஞ்சு குஞ்சு
அரசன் அவனை குத்துக் கும் அரசன்மகையிலைவத்து அறிந்தானவுக்கூடு
மடுநீதிட்ட ஸ்ரூதீ கெல்து நீம் ஸ்ரீகாணத் தில் தம்முல்குருபாக்
குத்துக்கண்டார். சிலகாலம் காலில் ஸ்ரீகாணத்து குஞ்சு குஞ்சு குஞ்சு
பத்தினி ரயயும் கொண்டிர்த்து அவருடன் சேர்த்து ரைஷ்கிழுணி
ஸ்ரீஸ்வாமிகளின் கூகுத்தும் காலிக் கூகுத்தும் துண்டிக்கும் பட்டு
நூயில் குண்டசுவர் மீனாவிய பத்தமாவதி நூருப்பிலிட்ட ஏது
ராண்த்துடிக்கிறார்!

பத்தமாவதி:— குடும்பிராண்நாதரா! பதிப்பர மூஸியரா! குது ஏன்ற
நோயும்? குத்தத்திலை குஞ்சுகளுக்கு எப்படி ஏற்பட்டது?
சிறு பகுதுச்சுக்கும் நூர்களுக்கு குத்துவிக்குறையிலிருந்து! குது குது
குத்தியான குஞ்சுகளுக்கு குத்துவிக்குறையிலிருந்து! குது குது
நான் ஸ்வாமிக்கர:— அமீமா பத்தமா! குத்துக்கா ஏன் குவியடி வருத்துக்கும்?
விழிப்பத்திலை கைகளும் கொள்க்கும் குத்துவிக்குறையும். குது
ஏன் குத்துவிக்குறையும்?



2

பந்தமாயதி : - விடிவசம் என்றுல் அவ்விலையை செய்ததுயார்? அப்படி என்ற குற்றம் செய்து கீழ்த்தண்டனை அப்பவிக்கி ரீர்?

நீண்டவகிக்கர் : - வென்னாலும் ஆத்திரம் கொள்ளாடுது! விடிவலியது, அதோடு ஒடுக்ககரித்தாக் கொள்ளும் சீக்காலும் அமைதிடுகார்.

பந்தமாயதி : - உங்களை குத்த விலைக்கு ஆளாக்கிய அக் கொடியலர்கள்யார்?

நீண்டவகிக்கர் : - அம்மாவும்மாசுத்திரம் கொள்ளாடுது. ஆத்திரம் அலில் நாசம் எடுதவண் இருவன் குருங்க அம்பை நோயா ணேன்?

பந்தமாயதி : - அம்மாக வந்ததுயார்?

நீண்டவகிக்கர் : - இறைவனே ஒர்த்தனவத்துக்குக்குற்று யாம் வேண்டாம் எனச் சிசாஸ்வியும் உயிர் ஏநார்ஸியாகிய பொன்னும் பொருள்கள் அன்றித்துந்தான் அவறும் அதைக் கொடுக்கும் போது கிது தாங்கருக்குத் தேவை கில்லை தான்; ஆனால் என்றாயாகுக்கு பொது பேராஜ்ஜிக்காக தேவையியே ஓம் எனச் சிசாஸ்விக் கொடுத்தான். எம் விடிவசத்தினால் இறைவனே திடுடர்கள் என்னால்கூட மேற்கொண்டு வருத்து ஏம் கைக்கொள்கிற துவக்கிடுபட என்னால்கூட பேரவர்க்கு தில் உடைய விட்டு சென்று விடாகிறார்கள். ஏன் ஆலோசித்துவனே கிற்றாட்டு சூதியவியாக திடுந்துவன் அங்கு வருத்து எம்மை தூக்கி முருந்து சிட்டு கிருஷ்ணத்து ஆத் து பந்திரமாக்கனவுத்து குக்கிறார். உன் கீழை அப்பு கு தீவி மாதகுக்குக் கொண்டாம் என்று குவும் அசைந்து வழி தீரும் நூல் கிறைவடிவு!

பந்தமாயதி : - எவ்வாஸ் கிறைவன் தீன்! அதனால் தாங்கள்யார்?

நீண்டமாரணி : - உப்பக்கி கிந்திபூக்கு அளாக்கியவன் எப்படி கிறைவனும் வருமானம் அவன் தாருண தீர்த்தி!

பொன்வொராகுறுக்குமிழுசூப்புடையர்கள் : - ஏந்தாடிய சிடுடர்கள் ஏர் சூரியை கீர்த்திக்கர்த்தர். அத்தகைய சிடுடர்கள் ஏர் சூரியை தணிச்சுத்தர்களை என்றுவர்கள் அவர்களைப் பூர்மாங் வேண்டாமாருடு திட்டாலும் அவர்களைப் பூர்மாங் வேண்டாமாருடு அவ்வாஸ் கிறைவன் கூடுதலாக வேண்டாமாருடு

நீண்டவகிக்கர் : - ஒரையோற்றுக்கீர்மாவிகள் கீடுகேள்விகளிற்கு மீண்டும்

பந்தமாயதி : - வரானை ஆடு எழவன்டி கீக்கும் கூடுதலாக வேண்டாமாருடு வெட்டுக்கிறார். மேலும் ஏழாண்டுர்:- ஒரே எம்பதியிரதா ஸ்ரே என்னை! என்னவார்த்தா ஏக்கிறாய்? கிறு அறையா?



2

இப்படிக்கீரமான வார்த்தைகள் உண்வகில்புவநாலாமா? நீட்டிவியா யிற்கே! சாடுங்கை உங்கியல்மாந்தி கிப்பிடும் கூறாம். அவர்கள் அறியாத்தன்றை கூறினால் தோழி ஸ்தூ. நீயோசுறிவுடையவர்! ஒரிசுதிவிறைது! அம்பாள்மஜாவடங்கு இனி குவிவாலுகாதா ஈமுக்கிளை பொஸ் கடினவாசி குடுகூ!

வத்மாவதி: - ஸ்வாமி! மூவிறானதற்காய கா! என்னைமன்னிக் காலம்! உங்கள் நிலையக்கிள்ளாஸ் எந்த பத்தினிப் பெறுதான் கிம்படியும்போ, மாஸ கிரும்பாள்? அவர்கள் அந்த வெள்ளவாருஷை கொண்டு விசேஷ வேண்டியது தூ கேள? உங்களை ஏன் குந்தநிலைந் த சீதாக்க வேண்டும்? உங்களை எப்படிசூரிக்கா தீவிட்டும்திக்கு?

நாஸ்வாகிகள்: - அம்மாப்திமா! உள்ளனக்கு திவுடையு ஒக்டூப் குந்திடம் கூறுகிறோம் அதை நீசுகிப்பார்! எந்தைராப்படிந்மதிக்கிருயி?

வத்மாவதி: - நூழுறிதகுந்தால்லின் அன்றைக்குத்துக! தன்னை உணர்த்த ஒத்துப்பல குரானியாக!!

ஸ்வாமிகள்: - அப்படியானால் தீங்கு உணர்த்துப்பட்டினைய, அனுபவ குரானியை யூம் “அவர்கள் சார்ந்திருக்கின்ற தூவதீயே” கீர்சாமாள்ய ஜீவன் தொடர்புடியுமா?” இங்குக்கூட்டு!

“அந்ததூவதீயைத் தூதித் துக்கி உடையவர்கள் மூலிகீய தூண்டியைத் தொடர்புடியுமியும்”

அப்படியானால் அய்க்கி சூங்கன்யர்கள் என்றும் குரட்டங்கள் என்றும் ஏன்றும் குரட்டுக்கீர்க்க வேண்டும்?

“நூர்முகர்மாவிறுவ் தூவம் தானே சிட்டுக்கீக்குவ் மட்டுத்” தொன்று அனைத்தும் அனைத்தும் நினைத்

தென்றன; சுன்றன அனைத்தும் அனைத்தும் நினைத் தின்றன!

“இவ்வுலகம் “நூர்த்துக் கீர்த்தும்” கடம் தானே! வாங்கிய எதாக்குத் தொடுத்த வேண்டும்!

தொடுத்ததை உாயீநடேயண்டுமரி!

அதில்சுற்று வருஷ தொடந்துவந்து கொண்டே வருஷ!



2

“அனுபவ ஸ்திர்மராணம் மூர்த்தி ஆகுஸ் பற்று வழல்
உடிந்து விடும்” என்றொன்றிடுடிந்தார்!
கிளி புருக்கமயம்

மறூவன் கிடுபையினுஸ் ஜஸ்வாமிகானி கை கால்களைத் துங்கி
அடைவிடுட்கள் ஆசு பெரும் கார்ணத்தாகுக்கள் வேஷம் போட்டு
கிளான்த்ரக்கிலிஅரசு அவைக்கு தாணம் கெட்டப் பாத வந்தார்கள்.
ஆகுஸ் ஸ் வாகிக்ஸ் அவற்றை கிர்வுர் என்று தெரிந்து கொண்டார்,
இநுல்காட்டிக் கொள்ளவில்லை.

அவர்களை மறூரனிதாாக மத்திக்கு அவர்களுக்கும் பாத
சீதை வெப்பியும்படி அரசனை பணி கீழ்தார்!
அரசன்வாதாதை ஏச்சியும் போது அவர்கள் அகாந்தகவனிக்கிடு
அவர்கள் அகத்தியுள்ளது அவர்கள் முகத்திலீடு தரிகிறது!!
அந்தசாதுநீதிகளின் பூதையை உடிந்து அவர்கள் ஒழிவைக்காச்
ஏச்சியின் அரசன் ஸ்வாதி காட்டும் கேட்டு கிடுன்.

அரசன்:- ஹேசத் துநோதா! ஹேமிக் போ! கிவர்கள் உண்மையின்
ஶாதுக்கள் என்ற ஏசாஸ்கு லூர்க்கள்?
குடும்பங்:- அதிலீ என்ற சுத்தைகம்? ஓர்க்காங்கு ஏடு னும்
தாம் தோற்றுகிறதா?
அரசன்:- அழுமாம் ஸ்வாதி! கிவர்த்திலிஸ்கிருமுகி
தெரிகிற தயியரோ! கிவர்த்தையில் சாதுக்காஸ்வ!
குடும்பங்:- சுத்தைய்! அரங்டவனிகள்க்கு கிடுந்டு கொள்வது
வாய்ம் பேய்” என்று சாலீஸு வார்க்கள். அதைப்பொலவே
மத்துர்க்காஸ்வி லோய்க்கண்டபன் கால்குறுக்கு அலை
பாக்கம்பொதிர்வாய்ம் மற்காகத்தேந்திருமாம். அதே
தெர்மைபேவ,

“குர்ந்றுபானிகளைக்கிழ்ச்சு நன்று
பழுகிப் போன்றே:
ஆகவே சாதுக்கங்யார்? சோார்கள் யார் உள்ள
உற்றுவிக்குறைநாக்க முடியவில்லை.



2

அப்பன் : லே விரைவா ! நீங்கள் ஆயிரம் தான் சொல்லுவீர்கள்.
இவ்வகு உண்மை சாதக்கான்ஸு !

குடும்பர் : வெஷாமாத்தியமாது நீட்டியாகிலோ கண்டினுக்க மாட்டால்.
ஏழாற்றான் கிப்பிளிக் பேசுகிறோம் ! யொகிகளிலே

பாரியை இப்படித்தான் கிருக்கவே.

அப்பன் : சரி தாங்களிடம் வாடாடுவன்யார் ? நாங்களுக்குத் தான்
ஒனியாட்டா அஷ யெனுக்குத் தெரித்துவிடப்போகிறது ? நான்
ஒரு அநிலிலி உங்களிடம் மேல்தான் வாநம் செய்தேன !
“குருவாத்துக்குமறை வாத்திலிலே” என வரியவர்கள் சொல்லக்
கேட்டிருக்கிறேன். கிருந்தாலும்

“**நூர்ப்பார் பழக்கு தோடும்**”

என்ன இப்படித்து பிரதைத்து விட்டது. அதன்ன் தீர்மானம்
தான் என்னை மன்னியுங்கள் எனதொஸ்லி இயிரையுக்கத்தீ
சென்று விட்டான். மறுதார் அந்த கண்ணச்சாதக்களை
வழி அதிலும் போது அவர்கள் வரான் ஆபரணம் களையும்
துங்க ஏழாக்காத களையும், தாங்கிர் சால்வாக்களையும்,
பட்டியுபட்டாடைகளையும் தேவைக்கு அதிகமாகவே
கேட்டுப் பூற்றுக் கொள்கிறீர்கள். கிள்ளும் அரசனுக்
சுத்தீநம் வழிப்படுகிறது !

அப்பன் : (தனியாக கேட்கிறான்) குருதேவா ! இதன்னை விபரித்து
வராள்கிறும் முனியும், அனிகவன் கரும் அளித் தெளி
கிறங்கான ! யேஷுகள் வெள்கும் வராகுருவும் உமிர்
கங்கள் என்றவை சொல்லி ஒதுங்குவார் கிடை
அவர்கள் கிள்ளும் வேண்டும், அது வேண்டும், கிடை
வேண்டும், என கேட்டு கேட்டு

“**அதைகளை மாள்கிறீர்களே**”

இவ்வகு சாதக்காம மேதோத்தாங்களையெல்லோ !

குடும்பர் : குத்தாயி ! நீ அன்னி அன்னி கொடுத்தால் தா ஓல,
உங்பாய்க்கி அவர்கள் வாய்க்கீல் தெங்கு
ஏற்க விடுயும் !



2

அறங்கி :— பூபும்பீகளை இவர்கள் ஏற்பிப்பதா? ஆசைவசப்பட்ட இவர்களுக்கு பரப்புகளை வெளியிட வாய்த்தன் மோதாது. கிளில் இவர்கள் என்பரப்புகளையும் ஏற்பிப்பார்களா? அது என்பது ராணுக்ஷிராவ்கவில் லையே?

குருஒழியர் :— எம் அமல் உச்சியா! இவர்கள் மஜூத் யோதிகளாகவும் புதுாதாரஸ் விகாராகவும் கிடையிடாஸ் வணத்தில் தெள்ளு வேர்கள் நிற்கிறார்கள். அந்த வேர்களிலிருந்து போடுவதற்கு கேட்கிறேன் நிற்கிறப்போதிருக்கார். ஏராம் அடிக்கருக்கும் பிராமணர்களுக்கும் பிரமோட்டாஸ்தகர். ஏராம் அடிக்கருக்கும் பிராமணர்களுக்கும் பிரமோட்டாஸ்தகர்.

அறங்கி :— குருஒழியா! ஏனிலை மன்னித்தலும்.

“**கார்த்திரைப்பாரிதாயுமி**”

அறங்கி “**புதுந்த தோட்டாந்திருமி**”

என்று அழியப் போகிற தேவாந்த அறிக்கை, அனைத்தையும் தூஷ்ணர்த்திருவழித்து வேலை சூரியப்போகுவதையும் விட தீருநீல எனிலை மன்னியும்கள் என தூஷ்ணவிஅற்ற தீருநீல எனிலை மன்னியும்கூடியதை வேண்டிய வாறு கொடுத்து சூத்திக்கும் வேண்டியதை வேண்டிய வாறு கொடுத்து அதுமிகுநன் “**குதிந்தந அரசனி**”!!!

எம்தவக்ஞமுத்திறந்துகணே!

அரசனிடம் பொடுக்கலை வாய்க் கிழ் வைத்து அத்தோர்க்கர் வணம்பட்டி தீயிலீ தாங்கர்த்துமிடுவிடம் வந்தும், அயர்களியும் பொடுக்கன்றியும் ரதத்தில் கொண்டுவேந்து தொட்டு காவலானி கணிடம் ஆர்வமாட்டுமாத ஏங்கக்கரித்து ஒமசுகிறந்தார். அங்கூ!



2

ଗୁମ୍ଫାରୀ ହିରେନ୍ଦ୍ରକଣ୍ଠୀ ! ଯିତର ନୈତିକରୂପ ଉପରେ କାର୍ଯ୍ୟକରନ୍ତି ଏହାରେ ଅର୍ଥାତ୍ କାର୍ଯ୍ୟକରନ୍ତି ଏହାରେ ଅର୍ଥାତ୍ ଏହାରେ ଅର୍ଥାତ୍ ଏହାରେ

அந்த மூலம் பூர்க்குமடன்! பூர் வஞ்சகன்,
பூர் மூர்யன்!!! பூர் உணதாளி!!! பூர்த்தின்குமன்,

நாங்கர் ஆசுபேரி பேர் அரசனிடம் சேவகர்களாக இருந்ததற்கும் இந்த
விஷய ஒவ்வொவ்வுக்கும் அரசனின் பாஜ்குடுவாக அருந்தாது. இந்த விஷயத்தில்
பலகாலம் இடையில் தீட்டு பேர்தான் அரசியின் அந்தஸ்மரத்தில் ஸ்புந்தி
நவாரத்தின்கீழிலும் ஆபராவாய்க்கீழிலும் கணவாடு உச்சாகும் பேரூது கையும்
காலமாக பிடிபட்டார்கள். எங்கென்றார்சன் அவன் ரூத்ராஷ்டிர வினாதீ
ஏசால்லி அவனுக்கு முன்னத்திட்டான் கொடுத்து அந்த தீண்ட்மூனையை
நிறைவேற்றத் தொடர்பு ஆசுபேருத்தும் ஆகோட்டார்கள்.
நாங்கர் அவனை வணக்கில் கொண்டு வரவதற்கு தலையைக் கொடியாட்டார்கள்.
இப்பேரவைம்; கிழங்கி ஒர் அற்றுறை குடுக்கு குடுக்கு குடுக்கு குடுக்கு
கொல்லாகமல்; கைத் தீயும் காலக் கீழில் மட்டு ஏன் துறைத்தீயும் குத்து
படி மும்பைத்தீவில் தீவிலிட்டு போகி விட்டு வரும்! அப்படிமுறை
முறை துவ்வதை உயிகள் அரசன் பாஜ்குடுவாக ஏற்றுக்கொடுக்கிறார்கள்.
இத்துமறையாகி உயிகள் அரசன் பாஜ்குடுவாக உயிகளை எந்த காதுக் கொடுக்கி
ஆகோட்டு தமிழ்போகி விட்டு வருகிறேன். இதை

ஆகுமினாதோ தொடையினந்து அந்த அறவுவெற்றும் தமக்கு ரீர்
குடும்பத்து அவர்கள் குகுத்து வரை முழுமுறை செய்து அங்குலா
ரன். அந்தப்பறவரும் வேறுள்ள தூராகாமல் சுதநி அங்கள். அங்கு
நின்றிடுந்த அசைசேகாக்கள் அவற்றிடாத்துத் தொகாங்கு பேடுதம்
நூட்டை அடைத்து, தீடு ம் அரசனிடம் நடந்த நிகத்திச்சிக்கி
பேண்டுடிடாகமல் எசாஸ்வி முடித்தரிக்கார். அதையும்
பூர்டுடுக்கியரும் நடந்தன் கிருநீதமர். அவரும் நடந்த
நிகத்திச்சிக்கி பேண்டுப்பத்திற்கிய பேரார். பூர்டுடுக்கியர்
அஷ்டி திவைச்சிறப்பு திருத்தமும் நிலத்தில் வராந குவரிசும்
எனான் அர்.



2

பாக்டுடேவர் :— அந்தம் மூன்கையுக்காக குற்றகடி?

அரசன் :— குடும்போ! மஹான் கானா? அவர்களா? அந்த சோங்கானா? நீல்கள் பெறுத்திலூஸ்வாமி பாரி என்பதே போல் அந்தக் கிர்வர்க்காயும் மஹாந்கானாக கூட இதிலீர்க்கார். உங்களைப் பழுத்துநீடி ஏதியங்களைப்பறுக்கவில்லை. ஆகவே பழுமிமாநா ஆவங்களைப்பறுத்து ஒன்றே ஒரு குழந்தையுடையிருக்கிறது

எங்கள் கிர்வர்போதுமா?

குடும்போ :— அடை அறி வெல்லாகி குத்திதாய்! மஹான்காரியிப் பழுக்காடு அவர்களைப் பழுத்து புதைக்கூடிய நாஸ் கடும்தாகம் செல்லவேண்டும்.

புகும். மாந்தோஸ்வரமாத்தும்.

அரசன் :— குடும்போ! பேரின்கும் மீண்டும் கிவிவாறு எங்களிலீச் சொல்லி என்னைமாற்றிவிடாத்திர்க்கார். நான்கிளி என் காணியிப்பாரி ஒத்துயாகக் குடும்பன், திருடர்கள் திருடர்கள் தானோ!

ஏன் அன்றாந்தில் மதறக்கப்பார்க்கீதில்லீர்கள்?

குடும்போ :— ஏ பூபாம் அறிய குத்திதாய்! அவர்களைப் பற்றி சிகிஞ் ணம் உறைவஸ்ஸி. எம்தம நானியாகத் தெர்க்கிறோய் புவா பின்ரண் அவர்களை யோகிக்காத உதைக் கூடை புதுய வில்லை!

“**கானியிலிருந்து ஒழை யோகியிலிருந்து வெறு குஷ்மிகுவரியும் பார்வையியும் உறயாலியும் பேதக்கீர்தா.**

நானியிடம் :— சாந்தி, அமைதி, எவாறுமை, தீருப்பி தி கருதி, அபேச திருநீடு உண்டு! அதன்கீழ்க்கணின்கீழ்

யோகிதீடும் :— வேதம், சினம், ஒரைவக்கு அறந்தை, சாதிப்புதில் நடையின்மை, நிறைவர்தா நிறைவு, ஏதியும் பேதமாரியை உண்டு. ஆனால்? ஆத்திகஞ்சீரு.

ஆகவே கிழவு கிழவாக அவர்களை திருடர்கள் கடந்த கருதுகிறோம்! மற்றிருங்கார், யோகங்கார், தீர்த்திகார்

பேஷன் மூன்றால் மேலை கண்ட யோகிக்காரை ஒயங்கார்

போனால்கீடு நிறைவர்து கேட்கோம். கிடை குறிருவுண்டு அல்ல அவர்களின் முறை குறை அவைவிதம் தீர்ண் அமையும்

நீல்கண்டு உள்ள பரிபாறை கோண் கூடி அந்த ஏப்படி காண்டு படியும்?



2

பூர்வம் :- சிறு தேவன்! நின்கள் என்ன பறவிட அங்கிலி அல்லது பொருள் என்று கீழ்க்கண்ட ஒரு பார்ப்பு முறையில் கொண்டு வருகிறீர்கள்.

“ என்னும் ஏற்க உதவுகிறதே”

அங்கு நூற்று வருடங்கள் திருவுடல் துறைத் துறையில் உயிர்செய்து
கருத்துக்கீழைம் குத்தினால் காலமாக ஏத்து அனுபவத்தை மேற்கொண்டு
ஒரே நூற்று வருடங்கள் திருவுடல் துறையில் உயிர்செய்து
கருத்துக்கீழைம் குத்தினால் காலமாக ஏத்து அனுபவத்தை மேற்கொண்டு

குடும்பங் :- அதனை குடும்பத்திற்கு வழங்கி வரும் விடை சூத்தி முறையைக் கொண்டு வருவது ஆகும்.

“ வெற்றும் தாலைகளை கட்டி விவகாரத்தில் சிற்காங் சுறுப்பை அடைகிறீம் ” //

அந்திலைக்கு சேர்வதும் உண்ணிடும் ஏற்றுவத்தின் மோதலை அடிக்கால பொருளான ஒய்யுபாலு குறைப்பில் ஏற்றுவது என்று கூறுவது ஆகும்.

“குற்றம் முறைகளை குறிக்கு குறைஷ்ட நிலைமே தமிழ்த் திட்டம் செய்யக்கூடிய ஒரு பாதுகாப்பு சட்டம் சட்டம் குறைவான வர்த்தனை வர்த்தனை”

இனி மேலூராவும் இம்போது சுன் கிருயை தீர்த்தம் கிடைக்க வரவில்லை என்று நினைவு செய்யும்! அப்பற்ற நிலை ஏதாவது குயிழ்ச்சி கொண்டு வர்த்தி வர்த்தம் தீர்த்தம் கிடைக்க வரவில்லை! கண்ணால் கடாரமாக வருகிறது!

ପ୍ରାଚୀନ କ୍ଷେତ୍ରରେ ଉଦ୍‌ବୃକ୍ଷାଳ୍ପରେ ଲୋହିମା ପାଇଁ ବିଶ୍ଵାସ କରିବାକୁ ପରିଚାରିତ କରିଛି।

எடுத்து வைகியிருப்பது என்று கூற்று கொண்டு அது மேலாண்டும் அதிலே தூரம் தீவிரமாக விடுகிறது என்று நினைவு செய்யலாம்.

அப்பீன்: - நடிசுபக்கிறுவதற்கு அலுவலை அடாவதுக்கிப்பேசு விரிவாக்குகின்றதென்று விதமில்லை.

ମୁଖିଯି ପରିଷାରକୁ ଅନୁଭବ କରୁଥିଲୁ ଏହାରେ ତାଙ୍କ ଅନୁଭବ କରୁଥିଲୁ

ପ୍ରତିକିଳିନେ ପ୍ରକାଶ ଦୟାରେ ଅଭିନନ୍ଦ ପାଇଲା ଏହାରେ କଥା

தீவிரமாக அம்பக்கள் எடுப்பதற்கும் திட்டத்தை விட்டு
ஏன்னை? செய்திக்கொண்டு வருகிறேன்?

କାନ୍ଦି ମନ୍ଦିର ଉତ୍ତରାଞ୍ଚଳ

[View all posts](#) | [View all categories](#)



2

குடும்பர்:- அடா எம் நல்லமலி! வரிதாவத்துக்கு ரெய ரூத் தாய்!
உண் சுதங்காசபாதக்கு தோஷம் குப்படிமாந் றிம் பாரிக்கா
தேங்குத்திரு ஒன் குதை குப்பமீபாரேன்!//

ரூத் தாய்! அவர்கள் மலை யோகிஸ்பிராக்காக கிடை
பால்தான் ஆலிமாதா கடுகை கர்ந்து

குத்தந்தந்தங்களே! உங்கள்தமிழ்போதும்!
உங்கள் வேள்விபோதும்! உங்கள் மக்கு
போதும்! இந்தசுத்தார்யாய்க்கு குத்தாத
அனிசுவத்திதழும்போதும்!
உங்களையாம் அம்மாகுட்டிருக்கதார்க்கு ரூத்!

என

நாடு உழைந்து நீண்டிய மனை பாக்கத்திற் காக்கும் மேஜும்
அர்ச்சனமாகியவும் அவனு அர்ச்சுத்தித்து “அதிவிரைவாக”
எஃபாக்கியத்துறப்பத்திற்காலாக,
நெடுஞ்செழுவாகி.

ஏன் நம்முள்ளற்றுக்கடநாள் 6
“மநாசமாக்கியீ”!! குத்தகுக்கிறக்கள்
குட்டிலாத்திருந்துறை!!

எம் ரூத் தாய்! நன்றா கிடைக்கவனி. நீத்தனைகாலமாத
எமத்துச் சேவை செய்து வந்தாலே ரெங்கு குப்படிச்சுமாதி நிலை
கூடுமாதுதிலுதா? அஸ்வது
இந்தநாயடி யேன் தான் இம்புதாவருஷம் ரக்தியும், புதுயுத்
ஏதையும், பாகநத சேர்வையும் செய்து வந்தோடு எமக்குத் தாஸ்
இந்தசுமாதி துடைட்டிருத்திற்காரோ? அவர்கள் பாக்க
வரான்தர்! மநா யோகிஸ்பிவராந்தர்! முதா நபஸ் விதர்
என நம் மூண் ஏக் கரங்களால் தட்டிக்கொண்டே சீங்காந்த
கூத்தாடுனர்.



2

எம் அங்குக் குத்தி உடல்!

அவர்கள் அவஸ்தப் படைநாக எண்ணு டே.

ஆனந்த களியிலிஸ் மீது கிடிகுத் திருக்கர் என உணர்வாயாத!

அவர்கள் மேற்கூர்த்து இதுவிட்டுத்தினாட்டும்!

அவர்கள் மேற்கூர்த்து இதுவிட்டுத்தினாட்டும்!!

அவர்களுக்கு காலம் செய்த நீஷாக் கியவான்!!
உண்ணாலும் குத்துத்தூயாகப் பெற்ற யாம் மெரியாக்கியவான்!!!

நாத கேட்டும் எம் அங்குக் குத்துத்துக் கே!

மேலே கொட்டு நிகழ்ச்சிகளை உங்கள் அறிவு மூர்வமாகச் சீத்திக்குக் குவண்ணம்.

குற்றந்தாத கண்ணுக்கண்ணு தாடித்த கண்ணுக்கண்ணு!

குறைக்காத கேட்டு கேட்டு ருக்கித்த காதுக்கும்!

அவைகளை அம்படி யேற்றுக்கிடிவடைந்த மனுகும்!

உண்ணமுடியாத மாது நிறைவொட்டிய

பேதாணார்ய நீஷங்காது.

பேதாணார்ய நீஷங்கி அபேத திருத்தி மிருத்துவாட்டிய நானும் சாத்திய மாதாது! கந்தங்கத்தீங்கள் எல் ஒளவை சொன்னான் “குற்றம் ஒன்றும் வாராட்டி திரிய ஒவன் டாம்” என்றும் “ஒகாலிக்கால செய்வா மேடுதினைக் கவேண்டாம்” என்றும் சொன்னால் ஏயாட்டிருக்கும் நலவளித்துவம் அர்த்தம் இன்றைய மேண்டாம்— கிடந்துகாண் குற்றம் ஓன்றும் சாராட்டி திரிய மேண்டாம்— குற்றம் சாரித்தின் (கிடந்துகிடித்தி விலை சொல்லும் மோது) “குற்றம் சாரித்தின் (கிடந்துகிடித்தி விலை சொல்லும் மோது) குற்றம் கிடிவை” கல்வி எய்வனும் சொன்றனர். அதாவது கிடந்துகிடித்தி விலை சொல்லும் “குற்றம் கிடிவை” என்றும் குற்றம் கிடிவை நாமுடுப்பும் கானே; அழிஸ்குற்றம் குறைக்கர் மிஸ்கும் விழுந்து

குற்றம் ஓன்றும் சாராட்டி திரிய மேண்டாம்— கிடந்துகாண் குற்றம் ஓன்றும் சாராட்டி திரிய மேண்டாம்— குற்றம் சாரித்தின் (கிடந்துகிடித்தி விலை சொல்லும் மோது) “குற்றம் சாரித்தின் (கிடந்துகிடித்தி விலை சொல்லும் மோது) குற்றம் கிடிவை” கல்வி எய்வனும் சொன்றனர். அதாவது கிடந்துகிடித்தி விலை சொல்லும் “குற்றம் கிடிவை” என்றும் குற்றம் கிடிவை நாமுடுப்பும் கானே; அழிஸ்குற்றம் குறைக்கர் மிஸ்கும் விழுந்து



விளையல்தாஸ் அதுநம் முனோய ருந்றம் குறை நானே!!

எப்படிகிந்துமாம் குந்தம் கணூக நாக வாய்தீ செய்த நேர அடைபாவ
கைய திர்த்தமன்ற வைத்துந்தானே நீதிக லேவன்வே. வேலுமார்க்
கம் ஏது? அன்றையுட இறைவன் 2 ஸ்டாமயாகனம்
இறைவன் நிகத்தசிகாங்கும் பார்வபதத்து நிறை வேலுமார்க்கு
குல்லவுதிரை! அவ்வடிப்பார்க்காதுவடிச்தி விஸ
அன்றைம் இறைவன் சுற்றுமாகத்து ஒருப்பாய்வு; அந்தமாருக
அன்றைம் 2 ஸ்டாமயாகத்தான் ஒரியும்!!!
அத்து

கொலை காலை உச்சிவாயோடு கிழங்க மேய்க்காம் பு—
குந்தகொலையென்று சொல்லினாலையென்று உயிர்க்கொலை
அல்ல. ஸ்ட்யக்டரை (கொலை) மறப்பவர்க்குடன்
சோடு. அந்தால் சீர்மீகமாய்வன் தெய்வகபக்கியும்
ஸ்வயநானுபவு குடும் கில்லாதவர்க்குடன் சோடு என
பொடுக்கும்ரம். அருத்து

காலை எனச் சொன்னது வெள்ள, வொட்டு, ஆஷனம் குவை
குலைகாலை ஏச்சுவதைச் சொல்ல வெல்ல. ஆனால் குவை
“போர்ட்சுய்” குறிப்பிடுகிறேன். அந்தால் வேராசை கொலை
ஏவதும், ஆபரடி வெரிய கில்லாதவர்க்கு சேர்த்து வொடுக்கி,
குடும்பக்கு அதிகமாக சேர்த்து கொடுத்துப்பட்டவன்
இவனை கிடுதன். கிடுரே காலை உச்சிவாயன். கிடுரே
குடும்பக்கு குடும்பக்கு 2 ஸ்டாய வுகுதிகுரை. குடும்பக்கு
பெருக்கும் போது உட்டன திடுட்டு எண்ணாகம் உடன் உடுவாகம்
மேலும் சுருக்கமாக நீரை வீர்வது.

குற்றம் குறைகாக வார்த்துப்பார்த்து, கேட்டுக் கேட்டு, பேசும்
பேசுவது கிடையும்குத்துக்கு
இதுகுறைவன் செய்வென்றும், இறைவன் மொருளென்றும்,
மாற்றுப்பட்டுக்குவ்கர். குப்புஅவஸ்யம் குற்றம் குறைக்
அவஸ்யம் நேர்ந்திருது!



பாட்டுவினந்தார்

எழி அண்பும் நனியும் நிறைத்த குழந்தாய்!

எம் அம் ஸி வருப, ஸ்ரீ பட்டின தீநார் பற்றிய
ஸ்ரீ விளக்கம், நீ சேஷ்டாந உள்ளிட்டு அனீ
சுக்கீங்மான வில கருத்துக்களை தருதிருக்கோ
நகுத்தன் ஓன்றிக்கருத்து/கல்நிதமயமாகுங்!

ஸ்ரீ பட்டின தீநாக்ருதீசு ரம்பகுருவே குவை வெயரி。
திருவெண்டாடுகுடி கிவரி ஸ்ரீ நவரத்தின ஏய்வாரி
யாகும். ஸ்ரீ திற்குறசு துக்கூலான் அந்த ஸ்ரீ உனி ஸ்ரீ
சோல்ஸி வருதுமே. கிவரி எடுத்து வச்சுத் தாமிரா, ஸ்ரீ அறுமீசம்
யும் வந்தாலும். பூரிவமண்ணியதீநாவி கிவரி ஸ்ரீ நூற்றாலி கிழி
ஸ்ரீத்தா “ஆங்கோலம் சம்புத்திலீ கிருத்தாலும். எம் கிருவனி
குவகுத்துக்கு விஸ்ரூபத்தைக்கிவாமல்வண்ணியுத்தான். வினீ
ஸ்ரீ உத்தீம அடியார் தீவாங்க, எம் கிறைவனே ஸ்ரீ குந்தனயாவி
எடுத்தெடுவான எதாக்கூது வாய்க்குதிச்சுது, அந்த எம் வீ
அடியாரின், வறுமையை மேந்திக்குன் எழி கிறைவனி.

இவீபோது ராதீ திரு, வெண்டாட்டி, தாட்டிவாணி
எதாட்டிவாய்வியகுந்தனைய, பாசுத்தை” எல்லாத்தாயும்
தந்தையும் உள்ளர்க்கு விவோது குதித திருவெண்டாடுகுதீ
“பாளிபாருளி மியந்தமும்!”
“புத்திரபாசமும்!” கிள திடு குன்று
ஏனைத்து விட்டது. கிவெந்தி உடைத்திருக்கியதீ பெருட்டு அதீ
தெயிச்சுத்தை, வெளியூரி சென்று வியாபாஸ் செய்கிறோம் என்கி
ஊளிலி, அதீந்தமண்ணுத்தையும் காலிசெய்து **“வாட்டியாக!”**
(எருபாத) வாங்கி வேடிது விட்டது!



2

வொன்றாடுத்து பாங்கிய வாற்குந்தயில்
நாமா! **மஞ்சேஷாமாஹாதுமி!**
திருவெண்ணாட்டின் அஸ்மையின்நாமம்;
சீவக்ஸீயாகுமி!
இனிக்கை குஶருமோடி!
ஒராம் ஆண்டுக்கு குந்தாயி!

இய
(உரிமையிடப்பட)

அந்த தெயிவக்ஞேந்து வரட்டிகளோதநிகையிடும் உநாடுத்து
விடும், தும் அன்மத்தாயி, சிவகஸி யிடும், ஓர் இறிய எமட்டியை
நொட்டுவிடும் அது சுந்தகாரியித்தெநுவீபாக ஞாடுத்து விடும் தாம்
அந்தாரிதியானமாகுண்டும் தீருவன்று அந்த திருவெண்ணாட்டின்
அந்தவெட்டியை நிறந்து யார்த்தார். அதில் “நேநு வந்திடநர்”
குந்தன பொழுதும் தலைக்கான சேந்தறை அங்குத்து, தம் சீந்தை
யின் செய்கையை அறிய அறிய விவாதங்கள் “புதியின்முகவிப்பாக”
ஒன்று எமக்கு! ஒன்று எம்மனியக்கு! ஒன்று எம் அஸ்மை தாயாகும்!

என **ஆர்மரியாகுமி! ஆமந்தாமி!**

அடைந்தவராய் அவீச்வரமிடி களை கீழ்வூட, அதில் குந்து நயமணி
கரும் திகுநி குஞ்சீ திரியினி” திருவெண்ணாட்டுதை அறியாமை
என்றும், **பெஷா** “அதைய திருத்து விட்டது”!!

அந்த ஆளத்துக்கிளி “பந்தியின் வேலைகையோடு” (தலைவித்தியிவதியில்
ஏன் எப்படி ஜூக்கை நேர்த்தியேகமாக ஓருவாதே அமைகினியின்)
ஏடிடை நேர்க்கீழுடு குா! அந்த தெயிவக்ஞேந்து மருதுவாணிக்கீ
காண்விலீலீ! அவ்வோ அயாம்னாவி சிவகஸி தவஷிட்டும் ஓர்திரிய
வெட்டியை கொடுத்து சென்றதாகத்தீர்களீலி அவீசமட்டியை
கொடுத்தான் அமைஷாது. மீதாது அப்பீடியையும் திருவெண்ணாட்டி
ஏங்கீரோது, மேல் ஓர் மீட்டியை இறந்து அன்றீ அவர் உள்ளுக்கிளி
ஏதாலும் குந்த பெஷா பேய்! எனித்து சாமி உவான்து.



2

இவ்போது இல்லை உள்ள ஓர் “மஹாரக்ஷீயம்”
நம்மை என்ன செய்யவீரோ சிறஞ்சா என்ற ஆர்யத்
தீரி உள்ளது ஏற்கென்றாலோ கசந்திவிஷய,
கண்ணாருவி கஸபுங்கீடு ஒட்டு இந்தாரி, நடி
திருவெண்ணாக்காட்டு மூடுகீடுகளீவடியாக தேவை
வெடிநாள் கிருதகந்தனாடாரி மூலங்களே ரூபா
வெடியனை இந்தாரி நக்கி திருவெண்ணாக்காட்டு!

அவீரவெடியவீரி “ஓர் ஒலியிலே ஓரா நாதா ருந்து உருவி” என்பதே
நாதீநா அவீரு சினை கிடைக்கவேண்டிய சண்டைத்தும் வலதே
நாதீநா அவீரவோலியின் வாசக வுக்களை வளித்தாரி / படித்த
நாதீநாவீரி அவீரவோலியின் வாசக வுக்களை வளித்தாரி / படித்த
வளிநிலை / அதை உணர்ந்தாரி / அதேபடியாக அந்திலை வடித்தாரி //

அதனீங்காகம்?

காந்தாரி ஹா ஸிழும்! வாராந்து காஸியமா! கால வழந்தே! //

ஏன்ற ஓர் ஸதீதியவாசகம் உண்மைபடிடாரி அதிநிலைவீரி,
புத்திரபாசுமாரி! / அதை சார்ந்து அந்தை
தோற்றுத்தாவீரி சாந்தகும் / சொந்தக்காலி பந்தகும் /
பந்தக்காலி பாசகும் / பாசக்காலி வினாக்கு என்கூடாக்குதலும் /
கிடை அளித்திலூம் வின்கிடிப்பின்குதை / விலக்குமியாது / விலக்கு
முடியாது / விளக்குமியாது / விபர்த்த வர்தை, விவுதித்து வர்தை
குணாதோழாயுந்தாம்!
உள்ளெப்பனி உணருக வெளியேறிக் கொண்டே கருதலை!



2

அனிசுசல்வமே !

இவளின் “பாடிபூரண நிறைவாவி” அளித்து சென்
வந்திக்ஞம் கிழறை விட்டு உடைவது விட்டிடன ! நடீ
இப்பொஸி “பூரி ஏக வஸ்திரம்” வேலையை
நிறித்துக் கொண்டார். அணித்தநயம் தோற்று

“ஒகாத்தியாயி ! வான மே ஸ்ட்ரை ! ஆமியே படுங்கை ! கதை
யுண்டு பாத்திரம் ! உடைய மே ! முபைய மே ! பருக ஜூஷம் உண்டு
ஒடுக்கீரோடை ! வசுதந் கிடம் உண்ட சுடுகாடு ! வாய் உண்டு
கிறைநாமஸ்மரணம் ! உறுப்பு அளித்து தீவ் கோடி நடவு !

**“இழு அனிமோஞ்சி / பிரிபூரண
நிறைவேநாம்”** அனித்தநிலையிலீ, கிறை
கஞ்சிகை, ரூபங்கி, ரூபிகி, அஷு, அஷு, உருகிய வகுக்கை,
அபித்துக்காணி டிரெடார் எடுத்திருவிட்டு காட்டார்களும்,
“பந்த பல்லிமுந்தாடுநா”

1. ஒரு தமிழ்மூர்சுகாடிலீ வரும் அனிபாக்ஞக்ஞ பக்த,
யெராத்தியமீ, ராண்டி, கிறைகளை அனிமோஞ்சி அருளாற்றித்
கொண்டிருக்கும்போது, அந்தாடுக் கேர்மூனினாலும், கிருதித்
பாடம் பூரி ஒரு மாநநின்று கேட்டான் மோஹமி? அங்கேகுறித்
உணவிகள் எல்லாம் சென்றியட்டி, படித்துக்காரி அகுலீ சுரியு
நின்ற பண்ணமி, கிவீபாலு கேட்க விருத்தனி!

அரசன் :— அடிகளாரே! நீாகிருத நிலீ என்ன? கிவீபோது
தாங்கள் கிடேக்கும் நிலீ என்ன? எடுத்து வைத்
அதித்திருத்தியான், வசத்தியோடு, கோலைச்சுரங்கங்களும்
குநூத்தா, அபிபடி பரத்தியாயி, ஏந்வஸ்திரமாயி, அதனால்யாயி



இம்பெலி சுடுகலட்டில் அஸையுட்டு நடத்திவிகளீர்
ஏழ்மண்டிதான விலீவி!

அத்துறவிலைங்கு

அதந்துபாபன் என்ன? அதந்துசங்க என்ன?
நந்திந்யாமிதிருந்து!

ஸ்ரீமத்தாங்கல்-

“உவக ஓர் தேடியின் கூடு ஆகும் அரசு குதியை நீநீக்குறையி!

“எவ்வாலே எமகிளோ ஆன யாம் அமாத்திருக்கிறோம்!

என மகாதியாந் பதில் அனைத்தார் எஃகு ஸ்ரீவட்டினாத்தார்!

2. ஒரு சமயத்தில் சுடுகலாட்டுக்கு பதிவதித்து போலும்? வீதி வடியே சௌகர்யத்தில் காண்டிருந்து வர்க்கி, எதியிசாத்தினமாக சூரியீரியை நோக்கிறார். அவை முதலாக கிழஞ்சுத் திருத்து சொசு வெளியு அவை வீட்டு வூர் நுழைத்து, அகுக்கிளி (சுபையிலிமதை) சொன்னார்! சூரியாத்திரியே எடுத்து நங்கு தேவையான சாதகை முடிவே போட்டு, சூரியை உண்டிறுகிறார். பின்தான் நிதானமாக சாமியிடுக்கே வகர்கள் குத்தியை உண்டிறுகிறார். பின்தான் நிதானமாக சாமியிடுக்கே வகர்கள் குத்தியை உண்டிறுகிறார். சிலிகம் அநிந்தான் வாத்தினமாக விடுமிகு வத்து பார்க்காண். சிலிகம் அநிந்தான் யாரோ திருடன்தான் கிக்காலையுமிடுவதிலுண்ண என்னி, ஆகீ திருத்து, ஆயைசுத்து, வகாண்டுவன்றி, ஓர் தடியால் நம் ஸ்ரீமத்தாங்கலாறு, நெருடியமீ முன்னுத்தான்!

“அடுக்கியும் தடுக்கை விலீவி! எஞ்சிது சூடுவும் கிலீவி! நாம் சாப்பிடுவதையும் நிறுத்துவிலீவி! முழுவதும் சாப்பிடுவதையும் கிடைவிலீ அன்றித்திருந்த வாய்க்கையில், தையைத்துதைத்து சுதாண்ணுடே வெளியிலீ வருகி மேறு சுவர் வசூலித்து வாசுக்கி!

“பூமிமளமேபெ”/“பூமிமளமேபெ”

“பெ”/ ஆசாயாக அனுபவித்தாலே, அதைப் போலவே அவஸ்தகந்தியும் ஆண்டுக்மாக அனுபவி! என கடக்டுத் தெவன விளித்து வண்ணம் வெளியில் வருகோரி ஸ்ரீமத்தாங்கலார்!



2
வீட்டுக்கோட்டு வெள்ளையே வெள்ளிச்சத்திலிரு
வந்ததுமே, காலை அமத்தித்துயார் என ஏதாவிட்டு
அதுமன்னியிழுக்கட்டானி அதீஞ் ரதீ
அதுமன்னியிழுக்கட்டானி அதீஞ் ரதீ
ஸ்வாமிகள் உடன்னாவது!

அபிபணே! நீங்கிடேற்ற மீது செய்யவில்லேயே
அபிபடு கிடேற்ற பொதுமனியிழுக்கட்டானி அதீஞ் ரதீ
ஏதாவேப்பது? “வினாசர்வாமி பகியாவிட்டையா?”

“நீட்டிப்பிள்ளவாமல்!” அதீஞ் ரதீ
உண்டு நீட்டிமுதானே! அதற்கும் யதுமின்னைய அதீஞ்
நீய கிணிறுக்கருசரியே, கொட்டித்துவழிவில்லேயே? குறவில்
“நீயுமீ, யாழுமீ!” அதீஞ் ரதீ
என ஆண்டிக்காங் உடாஸிலிவிட்டு உண்ணுவவடையார்!

30 ஒரு சமயம் நமீயீர் அடிகாரார் ஒரி வினாயகர் திருச்சுவயந்
தார் அமார்த்து, நட்சிமை மறந்துவில்லை நீதிகுட்டார் அது
சமயம் அரணிமலையிலீடுக்கிட்டு கிடேயத்திருட்டார்கள், தங்களினாலு
பவித்து விட்டாரி, வருமீசுஷ்டையிலீக்கட்டு வினாயகரைப்பார்த்து,
ஏவினிலையாறவியே! எங்கள் கனமுபவித்துவிட்டது சுகவே
நான்கள் சொன்னபடி, உனக்குக்கூட்டுத்துமாலிவையூரிசாக
தொடுக்கி குறைநீர்களை சொன்னில் ஒரி குத்தித்துமாலிவையூரித்து
குத்தித்துமாலிவைக்குத்துவிட்டது அரணிமலை காயவாரிகள், கிடே
நீதுக்கு நேராகதாககிடைத்திருத்துவிட்டு உண்ணிறுவிடார்கள்.
அதிநாட்டுமாலிவையானது, விதிவசத்திகாலி, நமீயீவாக்கிகள்
குத்திவிலீவிகுத்துவிட்டது அரணிமலை காயவாரிகள், கிடே
நீதுக்கு வருமீசுமயம், சேதங்கூத்துதிசுற்றிகுத்திக்காலி ஸிவாமி
காநகுத்திலீவி, அதிநாட்டுமாலிவைக்குத்துக்கண்டு, அவனை திருடன்
என மத்தித்து, அரசனிமுனை நிதுத்திதி, அரசே! நமீ அரணிமலை
யில்லத்திலேய கிருட்டின், கையுமீந்தாபுமாந்தி சுத்திகுத்துக்குத்து
எனத்தொன்னில் நமீ வீரா மகிளி ஒவைப்பட்டந்து விடிடங்கள்.



2

அந்த அரசனும் பல வருஷங்கள், ஒரு முடியிடம் பாரித்துவதே, நமீஸ்ரி அடிக்காரி கிளித் தாடுத் திரு, ஒரேந் பக்தியுடைய தொலை விலை! உடனே அப்பன் ஆதீதிரத்திலே அறிவிழுதீா, அவனு கஞ்சமாட்ட ஏற்றுப்படுத்தியிட்டு விட டானா நோய்வாக என்கி ஸ்ரீ அடிக்காரு, கஞ்சமாற்றிய தொனீ மேராயிறுத்திருத்திருக்காதன். நம் ஸ்ரீ ஸ்வாமிக்கு கிட்டத்தாலும் மரத்து, ஏற்றுமீண்டும் வந்து, ஏதாவது “ஹூமிடின்தாமாகி குக்கிறதா” என்காரிமாரித்தாரி அபீடு காமா கில்வாது தன்மையினால், **“நகேரூயிஸ்வீயே”**

எனதீடுதானீயிலையங்கைம், அதீத கஞ்சமரத்தை நேர்க்கிடுகிறீர். அம் மரத்தீவிர்தி என்கிறுத்தாமீபவானது!

இதீசேதுவிய கேள்வியிடமிட்டு அரசன், வெளியதுவமு நடத்துவிட்டுத்தே, எதைக்கூறி அதே/ஸ்ரீ அடிக்காரிடம் மனீஸியு கேட்டான் ஸ்ரீ ஸ்வாமிக்கும் நீர்த்தீத தவறுமீபனீண விலை என்கி “எது எது எமிப்படி நடத்திக்கேயன்கேமா? அது அது அமீபியேந்தை வெறும்! தீக்பலியை விடுவதே விடுவன சொரியிடியுப்புமீப டாாம் ஆலவு அரசனீ மனத்து மாற்றி, தால் ராஜீஷ்வியத்தை தூந்து, ஒரித்துறவியாயீ நடவின்பாடுகளை கேட்டான் கிடை அறிந்து அப்பனீ மனீஸிக்கும் கணவனீ நிலை கண்ணால் மனம் உடல்தீடு மறணம் அடைந்தார்.

ஏனோ அப்பதுமல்கீடு நமீஸ்ரி ஸ்வாமிக்கு வினி
“புத்திரக்கியார்”

என்றாமல்வழங்குவாயிற்று. நமீஸ்ரி வாயிக்கும், பத்திர கிளியா குமி, “நிருவிட்டமுருதார்” என்ற சிவக்கிருதக்கிளி, கீழ்க்கொடும் ஊசலினி ஸ்ரீ ஸ்வாமிக்கும், மேவந்தோயு வாய்விலீ பத்திர கிளியா குமி, அமர்ந்து விலை கிரைவஞ்சு அண்டை கல்கித்து கொண்டு நீதாரி கூடும்!



2

பத்திரகளியார் அரடுகத குடுக்க காவத்திலீ,
அவணிமலை கணவண்பளிவாரி மறைக்க அடை
நாட சொன்னேக் கீ. அவன் புதியங்காதரீக்கீ
விரைவித்திலீ புதியிடமே குடுக்க வென்றெமனிறு
பூபநினப்பமி // செய்தனமையாரி
அவன் ஒரோ நாயாத விறக்கிற அபிழோஷமிதமிபுதி
யை விழுப்பியியாமல்லும் குடுக்கான்.

இந்திலியரீ பத்திரகளியார் “குடுக்கு” உடையவாகக் குடுக்க
நாடுதாடி நரிமலை கேட்குதாவியிடம்போல் உத்திடுவதைப்
அந்த நாயிக்கு (முனையிட்டு) மூலிகையாகி அந்த நாயுக்கி
அவற்ற விழுப்பியியாமல்லுவது ஆர்ஜங்கெயங்குதாக்கான்றுக்கி
ஆனால் எனினக்கீர்களோ,

நூபாந்திரமி

(நூத்தையேயாக்கிரமாடு) உடையவாநக்குஞ்சோரி. ஒர்நாள்
பத்திரகளியார் துறவின்கூடுதிலிலிவபதுவென்றெமனிறு, நால்களறவன்
குடுக்காட்டுக்கீலிவதழுயாராக நூத்தையேக்கீது, நால்ஸிசாமிக்
நூத்தையேக்கீதோரி. அந்த ஸிசாமிகளீ திருக்கீதுதீக்காலீன்,

நாமீனமத்துவரி னாமினப்பமி //

நொடியேதந்தீ வேறுனிலுமிடிவிஸ். ஆனால்???

மேல்கோடுமாவாச்சிலீ, ஒரீ **நாமீனப்பாரி**)

குக்கிருனி. அவனிடம் நீர்ப்போட்டாவிருதேநுக்கீதைக்கீலி
என்றொளிலி அதுமிகவைக்காரி நால் ஸ்ரீநீராமிகளி. அந்த
கபட்டுவண்டியாகும், சிளத்துக்கீகானிடே, மேல்கீகோபு
ஏாஸ்வராந்து, பக்கித்திரியாமையாகிடிது;

ஸிசாமிகளே!

குத்தோடுமாவாச்சிலிக்குக்கீலீ ஒரி
துறவி, உடைமைச்சுட்டுநீக்காட்டி, மேல்கோடுமாவாச்சிலீ
ஒரீ ஸ்ரீநீராரி திருப்பநாட் “அதுமிகவைக்காரி. அந்த ஸ்ரீஸாமி
நூத்தாடுகி ஏடுநுக்கு குடியுமதேவிக்குக்குக்கீகாடுகீதுக்குக்கீலீ
என்றையாக கேட்டப்பநுபோனிடேதிர் (முகுதிலித்துறவாகாட்டி)
புன்னுபுவாகவிடுக்கீரி! அந்தப்பநாட்டாந்தாரு!



2

நம் ஸ்ரீமத்திரங்காரியார் “குடுக்கிடிடார்”
“ஶுத்தித்துச்சித்தீதார்”/ வள்ளுவன்பட்டிதார்)

“உண்ணமன்றயுணாநிதாரி”
ஸூஸ்திக்குரோயா! ஸத்திக்குரோயா! ஸத்திய
ஸாபேமே! உண்ணவீப்புடோமீ என்சாலீ

“கோவிக்காலீ கீழமீ” கோவிக்காலயாஸி?
பந்தநாயும்/ கோப்பந்தாமே”/ என்சாலீ

உண்ணவாலி உண்ணித்துவிப்படிடாய், திருவோடிரடி அந்த
நாயின்திரேயே ஏதிமடித்தார். அந்த விறுடியே, கீழமீ
நாறுங்கியது! நாயும் இறந்திரு! ஆனால் அந்தநாயி கியரி
“நூரியகரமாமலை வியானமடி மிறுமி, உதில்லிபுலம்தமயாழும்,
நாக்கே சே அரசனின் மகாங்க தோண்டிவராந்து, ஆன் ஆரான
காசி சே அரசனின் மகாங்க தோண்டிவராந்து, ஆன் ஆரான
பின்தனித்தீநெயிடதே சொல்லி, நான் மேலங்கோ புர வாச
லில்லோ, “புராதாவுயே” மனவீபனி என சொல்லி,

அந்த அசதுமும், அந்தத்துக் கொண்டு சுந்து, நாடியுத்திர
திரியாரிமே ஒவியடங்கீ, கிட என்ன சோஞ்சிலை து என்ற
யேக்கை என்முலம் வகீ எங்கள்லேயுந்து, து மிர்குருகு கேவறை
யேக்கை என்முலம் வகீ எங்கள்லேயுந்து, து மிர்குருகு கேவறை
குறும், எல்லாம் உணர்ந்து சொல்லியுமாரி.

குத்தாயி!

நூரியகரமாயுதி பாசுகும் ஹிடாத்தன
எமயிறலி, உண்ணினவியேநாயாக வந்தான். அந்தி உண்
விரக்கிதியாலீ அந்ததாயி. ஆது கூணியீ வீட்டின், மூரி மரசு
குமாரியாக எதாட்டிகிறது. **காப்பிஸ்பாமி அவுணே**
காயனம் என எம் கிறையி, சுட்டுநீதாட்டியுக்கீர்த்தியீயாக்கான்.



2

நடுப்ரெந்தீரகிளியாகுமே, ஸ்ரீகுடேவஞ்சைய
பாதங்கிளிபத்து அஞ்சி, தலை கணிஞராவி
ஸ்ரீபுகும் **பாகு நமிலங்களோ!**
அப்புமிகுதீஷ்வர எதிரை, தங்காலுயரியதீஷ்வர
தலைஅளியாமையாரி, சேகாதீஷ அஞ்சைய
பாகுக மிலங்களோ!

ஒழுமையாந நீநீதிமுடு, அரங்குமாடுவா! அமில
வானு! சுதாகிலா! சூதிபதிலா! என்றீ பகவானின்றாமலி
நீர் சூக்கிலிடி சூக்கிலித்தநிய சண்ணமே, சூரியதீ உரீன
நீர் சூக்கிலிடி சூக்கிலித்தநிய சுந்தரமே, ஸ்ரீவாமி!
ஒடுக்கரி, விழுவசுதீஷ்வரீயதீஷ அஞ்சி முனை ஜுமி, ஸ்ரீவாமி!
நீரை விழுவசுதீஷ்வரீயதீஷ அஞ்சி முனை ஜுமி, ஸ்ரீவாமி!
நீரை விழுவசுதீஷ்வரீயதீஷ அஞ்சி முனை ஜுமி, ஸ்ரீவாமி!
நீரை விழுவசுதீஷ்வரீயதீஷ அஞ்சி முனை ஜுமி, ஸ்ரீவாமி!
விழுவசுதீஷந்தா! தனிமையிறாச சுவியிருவனாயு
தாட்டெற்றுக் கொண்டாரி. நடுப்ரெந்தீஷ்வாமிகரும், அஞ்ச
புவத்தீய வணியை **நாமிஞ்சிலோ!** கணிஞரும் குடையவிலீ
பூயே என அஞ்சுபுவத்தீய வனியை நிறுரீ!

4. ஓரீசுமயதீ ஓர் உயஸீ வனியிலீ, அது சுட்டுமுடிந்து
ஒராக்கிலைதீ திலீ, எமீப்ரீரங்கநாதனி சயனமீ செய்தது பொன்று
“ஓராக்கிலைதீ திலீ, எமீப்ரீரங்கநாதனி சயனமீ செய்தது பொன்று”
வாங்குகூட்டுப்பியணையாத வத்தீஷ, ஓருக்கூடித்த நிலையிலீ பட்டதீ
“காங்கிரை காங்கிரை நிலையிலீ” அஞ்சத நிக்கிறாரை செய்து கொண்டு
டிருந்தாரும் ஸ்ரீ அடிகாரம் அது சுமயதீ கிருவன்களை நை
யிலீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ குத்தீ
“அதிலீ ஓருபெண் ஆஸ்திகமீ!” “மனு மனை நாஸ்திகமீ!!”
இவ்விருப்புமேசுவனத்தீஷ சுருத்தையுடன் கேட்டு சுட்டு,



வன்னாம் “எப்படி இருக்கிறே?”
 நாம்தீயீப்படி இருக்கவேண்டும்? என் ஸார்த்து
 உன் “ஸபாந்தினாயு/ கடைச்
 பிடிவிபாயாகத ஒன்று உடலீயத்தை விடுவது
 முனிவரேஷன் உடலீயத்தை விடுவது/

“ஆப்பந்தாம்” – அமைய கிண்ணே பாரடு? சிதீ
 மஹானின் தரிசனம் நமக்கு எடுத்து எனினாக கிடைக்கிறது பாரி? இருந்தால்தான் கிவரி ஓர்க்கோட்டு வருள்ள நடவடிக்கை மற்றும் மேலீ
 படிவரிசு கிவரை தடுத்தால் நொர்க்கும் நிலையிலிருந்து வரை
 இருந்தால்தான் பந்து, கிவரி சூலியத்தாக ஓர் வழியான
 சீர்தீவராக சூலீக்கொடுத்து சூலியத்தை விடுவது பாரத நாடு
 கிறைவன் திருச்சுவர்த்தான். பின் ஓர் **நாளை** வாசகத்து
 தாவி அந்தினையும் துறந்து விடுவது பநாளியாய்/ பாடு வியாய்/
 (பரத்துயே சேஷாக உடையாய்) கிறைவனே காலியாய்/

மேற்கும் நுறைக் / ஓர்மஹானையீ ஹாக
 சுத்தாரடி செய்து கொள்கூடி கூடிருள்/ கிவரையீ போரி ஓர்
 நாளியை, கிவீவுக்கால மூங்கிலீ கேட்குமுடிகிடையீப்பது அளித்தும்
 அளிதாமே! கிவரி பாந்தீதிருக்கவே அடித்தையீ பார்த்தாயடி/
 அந்த ரங்கநாக்களையீ போரி எடுத்து கொள்கின் அங்கு/ கிவரையீ
 பார்த்தாக்கொண்டே ஏற்குக்கொடும் போரி கோணுதடி / சிருநீரை
 இப்படி ஓர் நாளியைத் தாரிசுத்தீவேபாக்கியமீ பயறுவும் ஒரை
 வாமல் நாம் பிற்குமிழும் அரித்தீமீக்கீலி/ கிவிபடி ஓர்
 நாளிநீதாக வேக கிந்த உபகடீக்கியங்குவிற்குத்துரன் புதியமாக
 நான் சொல்லேயீ / கிவரிக்காக வேயே உபகடீ பிற்கடையும்
 உபகடைமுயன்றுக்கிணம்மூலானிதான் கிருநீகாஶம், கிவரையீ போரி
 உபகடீ **திருந்தாம்!** / போக மோஹா: **அலீஸா**
கவரான்! துறவியைக்கார்ய அளித்தும் அவியான்!



2

“நாட்டினும்” என்ற வெளிம்

தப்பியிக்காரி! வெருத்தநிலாடி மாஸாந
நமிகிற சுத்த தீட்டு நீதாண்டு / இயல்யை
அனுமதியாக உள்ளியாமல் அறைக் கிழக்கு
போனிசுமீபாட்டிதூஞு / கிழனையீபோட்டீர
மஹாவாணத்தின்மீமஹாவாணபுனிதமான சார்த்தங்க
தே ஆகுதைகிணிவாமல் போட்டியிருமல்

கே அாதுகும்கிலைபாஸ்போட்டும்
இவன் ஓர்தறவியாடி / இவன் ஒரி பதவி வேட்டிக்காரணி/
இவன் ஒரி வேட்டாளி / இவன் ஒரி மயோத்தியன்! இவன் ஒரி
பொம்பன் மாறுகிடி! இவன் ஒரி நாடுகனி / இவன் தன்தாயிலீடு
மனீவித்தீவீ வசீகந்தீ செய்துவனி / இவன் கோடு ளாயாயி
க்காளி யடித்து சூரியீதிது கோலீஷரனி எத சுறையனி/
மேலும் மேல் நாட்டு வயநாடு வாநிதயுடு; நாடு ராட்டுவி யணிக்கீ
விற்கும் கிழப்பி “புனியித்து” விடுத்து நகருவதியின்

ஏவுமே தோட்டங்க முடி, வெண்டிக் கிண்டாபத்திற்கு, ஒவ்வுக்கு
ஏவுமே தோட்டங்க முடி, வெண்டிக் கிண்டாபத்திற்கு, விட்டான்
ஏதாள்ளியை நீங்கிறீரா தலைபாகல், குறையன் செய்து விட்டான்
தாட்டுமூத்த பாபுத்துக் குறைக்கி, ஓவ்வொரு உடுக்கிலீவு போடி
குறைக்கும் நீங்கிறீரா தோட்டு பொன் கொடுத்து தக்கநாட்டுக்காரர்.
குறைக்கும் நீங்கிறீரா தோட்டு பொன் கொடுத்து மின்மீயம்
இவன் தெய்த மாபதி கியாச் சம்பாரியோ? அந்த தக்குமினியின் மீயம்
இவன் தெய்த மாபதி கியாச் சம்பாரியோ? அந்த தக்குமினியின் மீயம்
இவன் அபீஸினிலீபோல்லூ, மொக்கிலை வொழுத்தியாகி, வெளி மூசி
ஏட்டுற, அக்கிளை வணக்கூட்டுத் தாளி, வாளி, குறைக்குவிட்டு அங்கே
ஒட்டாண்டியாகி வந்தான், அந்த உங்காளியிப்பயன்! தத்தீய
ஒட்டாண்டியாகி வந்தான், அந்த உங்காளியிப்பயன்! தத்தீய
மன்னையும் கிம்பிடி சூயிட்டானான்று படுக்கீ அம்! பண்டி
மன்னையும் கிம்பிடி சூயிட்டானான்று படுக்கீ அம்! பண்டி
போச்சு! புதுதி போச்சு! கொறவால்போச்சு! மூன்று போச்சு!
குமியடி எஸ்ராலைபோன்மனி, அந்த உடுத்தஞ்சூவிப்பயகுள்ளியையுத்
அடுத்துத்தாத்துவிடுமிடுத்தொலும் பண்டிய பாபுத்துக் குறைவிப்பது
தாத்தும், ஒதுக்கண்டினைய அதுப விக்கீ கீழியும்;
இப்படி சாமியாரி? (சாமி + யாரீ?)

வேட்டி போட்டு அதிகரித்து வாங்கி, குழுபோன்ற அம்மிக விழி ரய்யாக்கி ஏழாற்ற வே துவண்டிட்டுமாகும் / சியங்கநஷ்டங்கு/


கீழ்நாடுகிள்கு
நெக்ஸுகம்/ மேகேங்கோ???

“அறைக் காலி” கொண்டு மாட்ட
 தால் கொண்டு நூல்வெட்டுப்போன்று பாசாங்கு செய்துக்கொள்ள மாக்கிதாய்க்
 கால் போகவாடி! கவளையிராக்குத்தாய்க் கால் அதன்விதினிடையும்,,
நாம் கெட்டுப்போவோம்!!
 எயிப்பு என்றுல்லை

“நாம் நாம் நாம்”
 பண்மர நிலைப்பீசுமார்த்துபாஸி அடுக்கிலூடு அவன் நாம்
 (முது) அடுந்துகிறீர்கிறுதான் சொல்லியார்க்கொடுத்தவிரதாவன்
 பாரிசுந்துவதான் எவ்வுடைக்குஞ்சாரி சுகங்கூப்பியிப்புடிடுரி
“நாம் நாம் நாம்” சுட்டிப்புடைநாடு தினிடுமுடி அந்த
 வாஸனை நமங்களே வந்து விடுதலே, எனக்கூடுதலை உதிர்வே
 வாய்க்காலி நீங்கையிப்புற்றுத் துடுத்துக் கொண்டு போடிவிடுதான் சுந்த
 “அந்தநான்மீ மனி!”

கீழ்நாடு அருட்டுவசீலனே!

நட்டிப்படிடிணாக்கிடுத்துக்கு குறுத்துக்கிழவாக்காக்கிளையும் கெட்டாலே
 துவிர்ச்சுவிரைவிது கூட்டுத் துராயவிலிலை மேலும் அவர்
 உருடுவெண்டியதாயது கூடுதலை குறுக்கு கொண்டு போடிவிடுதலே!
 குவியெற்றியேறுக்கு குடு, சுரீன், வதை, வயத்து,
 மானான்னம், குக்கிக்குத்தான்னாரிபாக்கிப்புக்கிழ்தீர்த்தி,
 திருத்துடையவகுக்குக்கிழ்வீ? நாமா! பாடும்!
 நட்டித்துக்கீடு நீட்டிநீர்த்தினே நோட்டுக்கு நீட்டிநீர்த்தினே
 மாக்கிதங்காலிமரையாக்கிக்கீடு நீட்டுக்கிரயக்கிளைப்புக்குரை!



2

உனி குந்தங்க மேலை உனக்கேஞ்சின் பரிவு?
உனி குஷ்டி கூயாகிய எஸ்மேலி ஏதீனை கண்ண
கொண்டு எங்கிள வீசெஸிலாம், எவீபடி எவீபடி
வீயஸிலாமி ராமபேடி தாடிவுவந்து
“ஹாமியந்தா வினாமாது”
“ஆடு விகாநாந்தாமி”

(எழுதும் ஆணீர், எடுத்தினிகள் கொள்ளு) உனி குந்தங்காலிதாங்க
எழுவாறு எந்த மேயும் எனதனீண்ணாலும் ஏப்ருதீ ஏதீநூல் சிட

அவளின்றி அவர்! / வயித்திருந்தார்!

நமிபர்ஸி வாழிக்கருமி, அபி வெளித் தீ சென்ற ஹிறஞ்,
மஸிலாதி துபட்டதவண்ணமி, தமி கிருநரலி களையுமி தமிமாரியினி மேல்
வைத்தீவண்ணமி, சூகாயத்தெநோக்கி வெடிடவெளியிரி ஆனத்தமாத
ரானித்துமி, கிரைநாஞ்சிய ஸிமன்னை வத்துமி குஞ்சிகாங் அநுசமயமி
அஸ்துத்துக்கவேளா அஸ்வபண்ணீக்குவகுமி, புரிசுடிடன் அவிவடியே
வந்தனர் ஆஸ்திநமி வெளிச்சுறுவாரி : - அடியே வாரத்தாயடி திவ
நை கண்டுதாவித்தோயே, கிழரிச்சிந் ஒருங்கையை மி திஸ்யிழையாங
வைக்கொம்பி, எடுக்குவிட்டு சிறுக்குமாக தியான்திதிரீசுத்தித்திருக்கிறை
திவரைவிலோசி தேவூமாநமி பேதித யேதி தீநஸிலாக்குக்கெமாட்டொசிரி
உனக்கே அவண்ணமி தண்டனை உணரு ஓர்மஹாஸ் பாதிநீ பாபாலி உள்ளு
சுட்டுமா வடா துரான்தீவூரிலி விட்டு நலி ஸிவாமி காரி, கிருநாலி சூப்பி
தண்ணி கூடுநமங்கரித்தாரி

அந்தந்தாஸிதிநமிவெண்டனி வேகத்தைத் தாட்டி ரா !
அடிபோடி வேஷியற்றிவரோ / உனக்கு குத்திலே கிரீஸி / உனக்கு
சொலிபுத்தி வேணுமி / அபிஸுது சூயாக்கிலே வனுமி / குத்திக்கிறன்றை
உன்னிடம் கிலீவெக்கிரீஸி பூன்றுநான்சொல்லிருக்குநாலுமிலுமி
அவில்துநியாவத்துநல்லிக்கிவிஸி பூர்மோசந்தாரனி என்னசொல்லுமிலுமி
இரண்ணவே கிரீஸி உனக்கு, தான்னன்னை செய்யறது / நஸிவாமிபாநா
இவண்ணமிலை ஏமாத்திதி கிவிஸி பூர்சாமியாரி என்னகுடிபனுமாமி
அக்கினாக கிமிசுமி பாசா நாகுவண்ணி நடுக்கிறுநிவாரி கிவனி
நமிபாநு ! கிவனிமுசுமாசுக்காரனி ! குயனிகாமாநுக்காரனி !
கிவனிஅறைக்கணி கூடுமுடுக்கிறுநேருமி வஶாண்திருப்பார்த்தாயா?



நல்லதுக்கவனி, கவனி உண்மையைப் பீர்
நானியாக கண்டாரி?

ஞானசீக்கிருஷ்ணம், ஶேஷமா? கும்பாளை உள்ளா?

நாகவே கிவனிகிப்படி சூயிதிருள்ள “நான்சொன்னவிடங்களே,
கத்தையெடுத்திருக்கிறோன்” கவனத்துக்கு “அப்பிமானம்

இருக்கிறது! நல்லது என்கிறது! அன்னியன் விடுதியா
த்துக்கு நன்றாக வருகிறேன்! கவனி ஒரீ ரோசக்கிரான்! கிவனிக்குமிழானதினன்
கிவனிக்குமிழமயச்சத்தாரிப்பவாதி! கவனி ஒரீ!

நியாகி

எனதற்குத்தக்கோட்டை உண்மைக்குவிட
இஷ்டத்துக்கு சன்று விட்டிடும் “அவீராயாக்கு பெண்”!

(“கல்வி, கல்வி, குதியலமே, “முறை ராணி” வந்து,

நான்கு நாட்களுமில்லை மோரி சூக்கிட மோகிடிட
வந்த ஏழை இறைவனு கூடு!

ஆவச்சிகள் சொற்றும், கண்ண கூடி வெறுத்தீடு,
ஸ்ரீமதிகாலார் புவமீஷ்கிருஷ்ணரேஷா வெளிவரா! மேப்பாழமீவரா
கைவாசநாகா! உமா மஹாநாகா! ஆடாநா! சதிர்மாசகநா!
தெங்காநா! ஏதாரிம மேகநா! என்னே உண்குகுணை? என்னே
உண் பந்த வாதிஸுவயமி? என்னே உண்திபோ தடாநாமி?
என்னே உண்மஹிதமீவிராமாயமி? எவ்வடி எவ்வடியென்வாயி
எந்தநாடு வடி வாயீகளி வெளிவாடி, எந்தநாடுகாலநீங்கி வெளிவாடி
அப்போகாக்கிப்போது, எம்முதாக்கியவர்த்திக்கி, “உறிஞா

பஞ்சமாக / தாங்கிவீடுக்கீட்டு சினமின் சினி சூரி சுத
தால்லேது பேரூல், எம்முத்தீடு தீட்டுக்கீட்டுக்கீட்டுக்கீடு கீடு பேயி? உமதியாக
எவ்வடி நான்றி உந்திவிக்கங்குடியுமி? உண்கிடுவடைய மற்றுவது எம்முத்தீடு
ஏழ்முபக்கியெப்புக்கி கூறு வெளிருவது? எந்தன் என் சுமீமாசுநமாந்திரத்தின்



2

ஓய்வு அண்ணே திருவுருவே! ஆனந்தாஸிரம
சேவயனை குத்தாயி! எனிமையே வடவாயில்
உடைய எங்கூனே!

மேலே சொன்ன கீதை எதிரை நீட்டினால்வாய்து
1. மனி, வபானி, வெணி, மயக்குத்தை விடைவனே **ஞானி!**

2. நானி, எனிகுவி, எனினுடையது என்ற அலங்கார முடிவு
நாம், அவமானங்கள், விடைவனே **ஞானி!**

3. குறிப்பு குறைதானுத வனே **ஞானி!**

4. பேஷபாரி வயும் பேஷ உணர்வும் கிளைஞாலுமனே **ஞானி!**

5. விழுப்பும் வெறுப்பும் முழுமையாக அறிவுனே **ஞானி!**

6. பிழாக்காக்கில் கஷனியாதவனே **ஞானி!**

7. தற்கவனசக்தி உணர்வனே **ஞானி!**

8. முற்கவனசக்தியறீவனே **ஞானி!**

9. படிப்பு பதவி புத்தி ஏனோஷும் அறிவுனே **ஞானி!**

10. வாசத்தையிற் “எள்ளிமையும்:

வாங்கிறீ அமையும்:
குறைசொல்பு நாமா விவிசுரணமாய் **நம்பிக்கையும்**
புத்துக்கூங்கியதிர்க்கையில் அசைக்கும்படியாத, மஹா மூடுவு
ஒத்து **வெற்றாக்கியும்!**” எய்களே **ஞானி!**



ஸ்த்ரீகு சேவையே வாஷி ஹிஸி வசூலிய
மாத கொண்டவனே!

ஹறை தோக்காதே! உரீனையே தோக்கு!
கடந்த கால குதிப்பின யென்டாமி! பஞ்சி கால மனக்
கேள்வையுமிழ யென்டாமி! நித்தி காஸ்திதிலீ எனக
யும் “**போநுமி!**” என்ற நிறைவேங்!

அமைதியின் ஆன்றிமாந ஏற்றுக் கொள்ள!

முடிவுறை!

எம் பஞ்சப்பட்டு ஈத் தாரிமீ உபநேசம்!

“**ஒன்றாற்றிக்கு/நூல்வைம்!**” ஒன்றான்
என்றைனிறிகு!

“**நவீஸ் அறமீநூல்வைம்!**” நவீஸ் நிறைகு!

“**நுட்பங்களுக்கு இடப்படு!**” என்றைனிறைகு!

“**ஸ்தோகபாடுகளுக்கு நமிபு!**”

“**பாத்தநோர் முதம் பாரி!**” முன் வானிறைகு!

“**குறும்பீக்கு!**” அடுக்கி சுத்திக்கூட்டுவனிலேக்கு!

“**உடலை!**” வாய்மலாட்டுமனிலேக்கு!

“**பொழுதையை!**” ஓர்க்குத்தெரித்தீரீ ஒட்டுமனிலேக்கு!

“**நாட்டும் ஒளியை!**” என கடையாயகு!

எவ்வாக்குகிறே சுதநாட்டுமாசுமோ! சுடு
அதாமோ! அது நீயே! முடுக்கியை! ஸ்தியை! ஸ்தியை!!

பாபா.



குழுமியுனர்!


ஒரை சூத்திமானத்தீதி இந்து மனை/
 நாம்குபூஜை சொடுயேத்தினி, சொந்தீஸ்
 எக்ஷெடாடியாஸ் பந்துவீசுத்திது/ பந்துவீசுத்திது
 யதாஸ், அதிகாரி, சூத்திக்கம், என்ற குடின பறிறு
 உண்டாகியது சுக்கடின பறிறுலி, உட்டும, உரிமை
 என்ற அபோமானத்தினி சுண்ணிய பாப விரிவாக்ஸ்
 குத்தித்து அவீசுண்ணிய பாப விரிவாக்ஸ் என்றி,
 ஆன்ன முறைகீ, உதார்த்தி உதார்த்தி, அதைவரும்
 வந்தியங்க உணர் வீரக்ஞாக!

ஆகவே சாஷ்டியானாக்ஸ் அதைவரும்

நான், மாண்புமிகுமிகுமாடி,, முகுமையாக ஓஷித்து, நாம் செல்லினாகி, மாநாடு

மூஷக நிய தீன்றுதி, சொந்தீஸ் பந்து பாசுபியினீபாடுவீ/
 குடும்பீனி தூ அதீ விட்டாலை போதுமீ ஒவ்வு எந்த
 சாஷ்டியும், செய்ய வேண்டாது/ ஸ்ரீவண் குத்தியினி
 மதாப்பே, குடும்பீனி தூதி நானி/ குதாபக்ளி குஞ்சையா
 க்காஞ்சிது நாம் செல்லினாஸ் தீங்களி ஸ்ரீவணி
 அதீதரீத ஞாதை விரும்பீவீரக்ஸ் என வட்சிய
 விரமானமாக நான்தீவீரை/ நீங்கள் சுதாவால்
 ஸ்ரீவணி குத்திரீத ஞா/ குது சுதாவால்!
 எஸ்ரீவணி குத்திரீத ஞா/ குது சுதாவால்! சுதாவால்!

அவையாம் நான்தீவீரை/ விவு வந்தியால்!



Adobe of Love

You are Everything!